



# ලංකානු ඩිවේ ගැසට් පත්‍රය

අංක 10,984—1956 ඔක්තෝබර් 26 වැනි සිකුරාදා

(ආණ්ඩුවේ බලය පිට ප්‍රසිද්ධ කරන ලදී)

## III වැනි කොටස—ඉඩම්

(එක් එක් කොටස වෙන වෙනම බැඳ තබා ගත හැකි විම පිණිස පිටු අංක යොදා ඇත්තේ වෙන වෙනම එක් එක් කොටසට ගැලපෙන පරිද්දෙනි)

	පිට		පිට
ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ දැන්වීම් —		ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන් විසින් ඉඩම් විකිණීම —	
පුරවිභක් දැන්වීම්	—	බස්නාහිර පළාත	—
අවසාන නියෝග	—	මධ්‍යම පළාත	—
ආණ්ඩුවේ ඒජන්තවරුන් විසින් ඉඩම් විකිණීම —		දකුණු පළාත	—
බස්නාහිර පළාත	—	උතුරු පළාත	—
මධ්‍යම පළාත	—	නැගෙනහිර පළාත	—
දකුණු පළාත	—	වයඹ පළාත	—
උතුරු පළාත	—	උතුරු මැද පළාත	—
නැගෙනහිර පළාත	—	ඌව පළාත	—
වයඹ පළාත	—	සබරගමු පළාත	—
උතුරු මැද පළාත	—	ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම්	1417
ඌව පළාත	—	ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දැන්වීම්	—
සබරගමු පළාත	—	ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දැන්වීම්	—
		ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්	1398
		ඉඩම් හිමි ගැමි ක්‍රමය යටතේ ඉඩම් දීම	—

### ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම්

අංකය කිවිඵ් 279/පේ 56 ඇල් ප් 85

1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ එච්.ඒ.පී.පී. ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ සල් පිටි කෝරළේ මොරටු පළාත් ආණ්ඩු සභාව තුළ කටුකුරුන්දේ පිහිටි ආර් පීරිස් මිනිස් දේරු මහතාගේ 1932 ජනවාරි 31 වැනි දින නො 709 දරණ සිතියමේ “ආ” කැබැල්ලේ විස්තර කරන රු.ඩ 1ක, පර්චස් 175ක පමණ විශාලකම ඇති මාදන් ගහවත්ත නමැති ඉඩම, ඊට මායිම් —

උතුරට (පාර) ජේසප් පෙදෙස, නැගෙනහිරට මාර්ලින් ද මැල් අයිතිකම් කියන මාදන් ගහවත්ත නමැති ඉඩම, දකුණට ජේ ඇම් ඇස් සිල්වා අයිතිකම් කියන ඉඩම, බස්නාහිරට

ඇම් ආර් පීරිස් සහ නැයිගිය එච් බස්නිසන්, පීරිස්ගේ උරුමක්කාරයෝ අයිතිකම් කියන මැතිලේ ලගහවත්ත යන ඉඩම (ඉහත සඳහන් සිතියම මොරටු පළාත් ආණ්ඩුසභා කාය්ෂාලයේදී බැලිය හැක)

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 ඔක්තෝබර් 10 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් එච්/ඒ/282.

1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ එච්.ඒ.පී.පී. ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කළුතර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර පසේදුන් කෝරළයේ ගහබොඩ පත්තුවේ කුඩලිගම පිහිටි අ 0 රු 2, ප 0 ක් පමණ ප්‍රමාණය ඇති, මැන වෙන් කරන ලද, මුල්ගම ජලාන් නො 139යේ කැබලි 162ක් හඳුන්වනු ලබන මස්වත්ත නමැති කොටස

(2) කළුතර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර පසේදුන් කෝරළයේ ගහබොඩ පත්තුවේ කුඩලිගම පිහිටි අ 1, රු 2, ප 29ක් පමණ ප්‍රමාණය ඇති උඩලොවත්ත කුඹුරේගොඩැල්ල දෙල්ගහවත්ත කොල්ලවත්ත, එන්දුවත්ත, මස්වත්ත (මුල්ගම ජලාන් නො 139යේ 161 වැනි කැබලි), ඊට මායිම් —

උතුරට මුල්ගම ජලාන් නො 139යේ 158 වැනි කැබලි, නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස (මුල්ගම ජලාන් නො 139යේ 161 වැනි කැබලි), දකුණට මුල්ගම ජලාන් නො 139යේ 163 වැනි සහ 162 වැනි කැබලි, බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස (මුල්ගම ජලාන් නො 139යේ 161 වැනි කැබලි) (වී පී 84,956)

(3) කළුතර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර පසේදුන් කෝරළයේ ගහබොඩ පත්තුවේ කුඩලිගම පිහිටි 6' X 225' ක් පමණ ප්‍රමාණය ඇති උඩලොවත්ත කුඹුරේගොඩැල්ල, දෙල්ගහවත්ත, කොල්ලවත්ත, එන්දුවත්ත, මස්වත්ත (මුල්ගම ජලාන් නො 139යේ 161 වැනි කැබලි), ඊට මායිම් —

උතුරට පී බිලිලී බී පාර, නැගෙනහිරට, දකුණට හා බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස (මුල්ගම ජලාන් නො 139යේ 161 වැනි කැබලි)

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති  
අංකය ඡේ 55 ඊ 568

1956 සැප්තැම්බර් 25 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් බී 4946

**1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ජ්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානහේවාහාට සහ මහනුවර කඩවත් හතර ආදියම පාලක කොමසාරිස්වරයන් අයත් බෝලපේ නමැති ගමෙහි පිහිටි පුණුවැල්ල නමැති ඉඩමෙන් පර්වස් 24ක් පමණකු ඉඩම් කොටස ඊට මායිම් —

උතුරට මය, නැගෙනහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස, දකුණට ප්‍රසිඩි පාර, බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති  
අංකය ඡේ 56 ඊ 205

1956 සැප්තැම්බර් 22 වැනි දින  
කොළඹ

**1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ජ්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ හාපිස් පත්තුව කොටසකගේ හිවිස්ස ගම් මුලාදැනි කොටසකගේ බමුණුපොල පිහිටි බමුණුපොල පොල්වත්ත නමැති ඉඩමෙන් අක්කර 1, පර්වස් 4ක් පමණ වූ යාබද කොටස දෙකට මායිම් —

(1) අ 0, රු 2, ප 37ක වූ කොටස—  
උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට එව් මොහමම් ලෙබ්බේ විසින් අයිතිවාසිකම් කියන බමුණුපොල පොල්වත්ත, දකුණට කුප්පායමේ ඉඩම් සහ මුල් ජලාන් නො 9,219 ලොට් නො 1, බස්නාහිරට කයෝලිස් විසින් අයිතිවාසිකම් කියන ඉඩම,

(2) අ 0, රු 1, ප 7ක් වූ කොටස—  
උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට පාර, දකුණට කුප්පායමේ ඉඩම, බස්නාහිරට කේ ඇම් ඒ ඇස් පර්සි විසින් අයිතිවාසිකම් කියන බමුණුපොල පොල්වත්ත

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති  
අංකය ඡේ/56 ඇල් 10 (වී ඊ)/ඇල් බී 4919

1956 ඔක්තෝබර් 8 වැනි දින  
කොළඹ

**1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ජ්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ තුම්පනේ කොටසකගේ උඩපලාත බටහිර කෝරළේ අග්‍රදෙණිය ගමෙහි පිහිටි දීඇල්ල වත්තෙන් කොටසක් වූ ප්‍රමාණයෙන් අක්කර 2, රු බී 0, පර්වස් 6ක් වූ අංක 19 දරණ ඉඩම පලාතෙන් උපුටාගත් අංක 1 ලොට් නොමිමර 1,041 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති  
අංකය ඇල් බී 4932 ඡේ 56 ඊ 60

1956 සැප්තැම්බර් 22 වැනි දින  
කොළඹ

**1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ජ්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපලාත කොටසකගේ උලපනේ පිහිටි උලපනේවත්තෙන් අක්කර 100ක් පමණ වූ කොටස ඊට මායිම් —

උතුරට එම ඉඩමෙන් ඉතිරි කොටස ද කේ ඇස් මොහමම් ඉස්මිලිල සහ අනිකුත් අය විසින් අයිතිවාසිකම් කියන ඉඩමද සල්ලා ලෙබ්බේ විසින් අයිතිවාසිකම් කියන ඉඩමද, නැගෙනහිරට මහවැලි ගඟද, දකුණට පිසදෙණිය සහ ලෙට්ටන්වත්ත නමැති ඉඩම් සහ මහ වැලි ගඟද, බස්නාහිරට කායිම්, කිරිබස්සා කේ ඇස් මොහමම්, ඒ මාදර් ලෙබ්බේ, ඇම් ඉස්මිලිල නමැති අය විසින් අයිතිවාසිකම් කියන ඉඩම් සහ මහ පාරද

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති  
අංකය ඡේ 55 ඇල් 369 (වී ඊ)/ඇල් බී 4881

1956 සැප්තැම්බර් 30 වැනි දින  
කොළඹ

**1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත දැක්වෙන මායිම් කුලු පිහිටි තුවරළිය දිසත්‍රිකයේ කොත්මලේ ආදියම් පාලන නිලධාරී කුමාරයේ කොසායයේ තලවාකුලේ නගරයෙහි තලවාකුලේ-ලිදුලු නගර සභාවේ නගර සීමාවෙහි අංක 1 දරණ කොසායයෙහි අක්කර 0, රූ.බී 3, පර්චස් 20 50 ක් උමණ ඇති (මීට පෙර ශ්‍රී චේතනා සේවයට අයිති ඉඩම) කොත්මලේ පාර වරිපනම් අංක 111 දරණ ඉඩම —

උතුරට සහ නැගෙනහිරට කොත්මලේ ගඟ, දකුණට තලවාකුලේ නගරයෙහි අකොටසක්, තලවාකුලේ සිට වටහොඩට යන මහ පාර සහ පී ඩී 7,502 දරණ ජාලයේ ලොට් 1 දරණ කැබැල්ල, බස්නාහිරට තලවාකුලේ නගරයෙහි කොටසක්

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති  
අංකය ජේ/56 ඇල් ඒ 323 (ඇල් ඩී 1321)  
1956 ඔක්තෝබර් 25 වැනි දින  
කොළඹ

(4) ගෘහ දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලාපිටි කෝරළේ තොටකනත්ත ගම්මුලාදැනි වසමට අයිති වියන්දුව නමැති ගමේ පිහිටි පහත සඳහන් මායිම් වලින් යුත් කැබැල්ලකින් දවත්ත නමැති ඉඩමෙන් අඩි 408 X අඩි 9 ක් පමණ ඇති බිම් කොටසක් —

උතුරට කීනගහ උඩුමුල්ල වෙල සහ ඒ 358 දරණ මූලික සිතියම, නැගෙනහිරට එම ඉඩමෙන් ඉතිරි කොටස, දකුණට කීනගහ උඩුමුල්ල වෙල, බස්නාහිරට කීනගහ උඩුමුල්ල වෙල

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති  
අංකය ජේ/ඇල් ඇල් ඩී/312/53  
1956 ඔක්තෝබර් 30 වැනි දින  
කොළඹ

**1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ගෘහ දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලාපිටි කෝරළේ වතුරවිල නමැති ගමේ පිහිටි අ 0, රූ 1, ට 77 ක බිම් ප්‍රමාණය ඇති අංක 603 දරණ අවසාන ගම් සැලැස්මේ අතිරේක අංක 1 කේ කැබැලි අංක 364 යනුවෙන් මැන විස්තර කරන ලද කහගල් පොත්තකුඹුර නමැති ඉඩම් කැබැල්ල

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති  
අංකය ජේ 54 ඇල් 204  
1956 ඔක්තෝබර් 8 වැනි දින  
කොළඹ

**1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) ගෘහ දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලාපිටි කෝරළේ හමුරුගල ගම්මුලාදැනි වසමට අයිති ඇලකාක නමැති ගමේ පිහිටි පහත සඳහන් මායිම් වලින් යුත් අංක ඒ 359 දරණ මූලික සැලැස්මේ ලොට් නො 9 යෙහි පෙත්තුව කරන ලද ඉඩමෙන් අඩි 234 X අඩි 9 ක් පමණ ඇති බිම් කොටසක් —

උතුරට එම ඉඩමෙන් ඉතිරි කොටස, නැගෙනහිරට කීනගහ උඩුමුල්ල නමැති බඩ රබර් ඉඩම, දකුණට කළුමල උඩුමුල්ල නමැති කුඹුරු, බස්නාහිරට ඉඩම් සමූහ කිරීමේ ආඥාපනත යටතේ දෙන ලද ඉඩම්වලට ගැම සඳහා වෙන් කර ඇති පාර

(2) ගෘහ දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලාපිටි කෝරළේ තොටකනත්ත ගම්මුලාදැනි වසමට අයිති වියන්දුව නමැති ගමේ පිහිටි පහත සඳහන් මායිම් වලින් යුත් කීනගහ උඩුමුල්ල නමැති ඉඩමෙන් අඩි 598 X අඩි 9 ක් පමණ ඇති බිම් කොටසක් —

උතුරට කීනගහ උඩුමුල්ල නමැති බඩ රබර් ඉඩම; නැගෙනහිරට කීනගහ උඩුමුල්ල වෙල, දකුණට කළුමල උඩුමුල්ල කුඹුරු, බස්නාහිරට අංක ඒ 359 දරණ මූලික සැලැස්මේ ලොට් නො 9 (ඉඩම් සමූහ කිරීමේ ආඥාපනත යටතේ දෙන ලද ඉඩම්)

(3) ගෘහ දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලාපිටි කෝරළේ තොටකනත්ත ගම්මුලාදැනි වසමට අයිති වියන්දුව නමැති ගමේ පිහිටි පහත සඳහන් මායිම් වලින් යුත් කීනගහ උඩුමුල්ල නමැති ඉඩමෙන් අඩි 108 X අඩි 9 ක් පමණ ඇති බිම් කොටසක් —

උතුරට එම ඉඩමෙන් ඉතිරි කොටස, නැගෙනහිරට කැබැල්ල කන්ද වත්ත, දකුණට කීල්ලගහවෙල, බස්නාහිරට කීනගහ උඩුමුල්ල නමැති බඩ රබර් ඉඩම

**1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාගර දිස්ත්‍රික්කයේ ගඟබොඩ පත්තුවේ කලුගලමුල්ල යන ගම පිහිටි නො ඒ 1,560 දරණ මූලික ජාලයේ 1 වැනි කැබැල්ල වශයෙන් මැන සඳහන් කර ඇති පර්චස් 87 ක බිම් ප්‍රමාණයකින් යුත් නාපෙලෙවත්ත නොහොත් පල්ලියෙවත්ත යන ඉඩම

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති  
1956 ඔක්තෝබර් 25 වැනි දින  
කොළඹ

මගේ අංකය එල් ඩී 7308/දෙවෙනි කොටස/ජේ/3/134

**1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ බටහිර ගිරුවා පත්තුවේ මැද වැවට ගමේ පිහිටි අංක 265 අවසාන ගම් සිතියමේ අංක 2 දරණ අතිරේකයේ 44 වශයෙන් විස්තර වෙන දික්වැල්ලටෙවත්ත නොසොත් හඳුන්වනු ලබන්නා නමැති ඉඩමෙන් අ 0, රු 0 ප 387 බිම් ප්‍රමාණය

(2) හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ බටහිර ගිරුවා පත්තුවේ මැදවැවට ගමේ පිහිටි අංක 265 අවසාන ගම් සිතියමේ අංක 2 දරණ අතිරේකයේ 45 වශයෙන් විස්තර වෙන දික්වැල්ලටෙවත්ත නොසොත් හඳුන්වනු ලබන්නා නමැති ඉඩමෙන් අ 0, රු 3, ප 364 බිම් ප්‍රමාණය

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 ඔක්තෝබර් 22 වැනි දින  
කොළඹ

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) පහත සඳහන් මායිම්වලින් වට වූ මඩකලපු දිස්ත්‍රික්කයේ දකුණු මාන්මුනි සහ එරුවිල් පෝරනිව පත්තුවේ තම්පලාවත්ත නමැති ගමේ පිහිටි තම්පලාවත්තෙහි නමින් යුත් අක්කර 1, රුඩී 0, පර්චස් 8ක පමණ වපසරියෙන් යුක්ත වූ ඉඩම් කොටස —

උතුරට පී පී 2,01,322 දරණ පිඹුරුවෙන් ගැවසි ගත් ඉඩම නැගෙනහිරට සහ දකුණට පී පී 2,01,321 දරණ පිඹුරුවෙන් ගැවසි ගත් ඉඩම, බස්නාහිරට මන්ඩුර් සිට අත්නාමලෙයි දක්වා යන පාර

(2) පහත සඳහන් මායිම්වලින් වට වූ මඩකලපු දිස්ත්‍රික්කයේ දකුණු මාන්මුනි සහ එරුවිල් පෝරනිව පත්තුවේ තම්පලාවත්ත නමැති ගමේ කුඩාවත්තෙහි නමින් යුත් රුඩී 1 ක පමණ වපසරියෙන් යුක්ත වූ ඉඩම් කොටස —

උතුරට සහ නැගෙනහිරට මන්ඩුර් සිට අත්නාමලෙයි දක්වා වැටී ඇති පාර, දකුණට සහ බස්නාහිරට පී පී 1,75,760 දරණ පිඹුරුවෙන් ගැවසි ගත් ඉඩම

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අමාත්‍යාංශයේ අංකය ඡේ 56 එල් 98  
මඩකලපු දිසාපති කාර්යාලයේ අංකය එල් ඩී 3620

1956 ඔක්තෝබර් 8 වැනි දින  
කොළඹ

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත සඳහන් මායිම්වලින් වට වූ මඩකලපු දිස්ත්‍රික්කයේ අක්කරෙයි පත්තුවේ තම්පලාවත්තෙහි අංක 1 දරණ කොට්ඨාශයෙහි පිහිටි මුනෙයිකාඩුපුම් (පී පී 4,679 දරණ පිඹුරුවේ 2,719 දරණ ඉඩම

කැබැල්ල) නමින් යුත් අක්කර බාගයක පමණ වපසරියෙන් යුක්ත වූ ඉඩම් කොටස —

උතුරට කල්ලඬි පරවාසිනි කුඹුරු, නැගෙනහිරට යපොක්ක නම් සඳහන් ඉඩමේ ඉතිරි කොටස, දකුණට සින්නනම්බි, සිනිනම්බි විසින් අයිතිවාසිකම් කියන ඉඩම, බස්නාහිරට වඩබිකුල්ලිම

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අමාත්‍යාංශයේ අංකය ඡේ 56 එල් 170  
මඩකලපු දිසාපති කාර්යාලයේ අංකය එල් ඩී 3308

1956 ඔක්තෝබර් 8 වැනි දින  
කොළඹ

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත සඳහන් මායිම්වලින් වට වූ මඩකලපු දිස්ත්‍රික්කයේ සම්මාන් තුරෙයි පත්තුවේ නවිනාත වෙලි නමැති ගමේ පිහිටි වලාමපෙසිකර්නි නමින් යුත් අ 1, රු 0, ප 1ක පමණ වපසරියෙන් යුක්ත වූ ඉඩම් කොටස —

උතුරට තුරෙයි නිලාවනෙයි පදිංචි කේ කුන්චිමම්බි නමැත්තා විසින් අයිතිවාසිකම් කියන ඉඩම නැගෙනහිරට ගල්මය සංවර්ධන මණ්ඩලය සතු ඉඩම, දකුණට පී පී 372 දරණ පිඹුරුවේ නො 3 059 සහ 3,060 දරණ ඉඩම් කැබලිවල කොටස්, බස්නාහිරට ගල්මය සංවර්ධන මණ්ඩලය සතු ඉඩම්

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අමාත්‍යාංශයේ අංකය ඡේ 56 එල් 99  
මඩකලපුවේ දිසාපති කාර්යාලයේ අංකය එල් ඩී 3021

1956 ඔක්තෝබර් 8 වැනි දින  
කොළඹ

අංකය L A/Misc /53/15A

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැට්ටම්පි හත්පත්තුවේ බසනාහිර තීරගත් දහය කෝරළේ කුරුණෑගල නගර සීමාව තුළ නො 10යේ කොට්ඨාශය වූ ලිප්පුලෙදර කොට්ඨාශයෙහි පිහිටි නො 1,396 දරණ මූලික සැලැස්මේ නො 5 දරණ බිම් කැබලි ල යයි මැන වඩා විස්තරව හැඳින්වෙන - මිහුම් පාදේ වර්පනම් නො 91 වන ගංගොඩගැකුඹුර නමැති ඉඩමෙන් පර්චස් 04ක විශාලත්වයක් ඇති ඉඩම

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඡේ 54 එච් 37  
1956 ඔක්තෝබර් 15 වැනි දින  
කොළඹ

**1954** අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධන ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙනි හත්පත්තුවේ දඹදෙනිය පළාතේ දඹදෙනිය නමැති ගමෙහි පිහිටි නො 566 දරණ අවසාන ගම් මැතිවෙහි අංක 5 දරණ බිම් කැබැල්ලේ කොටසක් වූ තල්ගහ වත්ත නමැති ඉඩමෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි පර්සිවල් 30 ක පමණ විශාලතාවයක් ඇති ඉඩම —

උතුරට ගිරිඋල්ලේ සිට කුරුණෑගලට ඇති පාර, නැගෙනහිරට පාර්සල පාර, දකුණට ඇම් ටී පෙරේරා මහතා හිමිකම් කියන ඉඩම, බස්නාහිරට ගිරිඋල්ලේ සිට කුරුණෑගලට ඇති පාර

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 55 ඇල් ජී 511

1956 ඔක්තෝබර් 1 වැනි දින  
කොළඹ

අංකය ඇල ඒ/ඇල් ජී/54/30/ජේ 54 ඇල් 243 විර්

**1954** අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ හිරියල හත්පත්තුවේ කරදහොල්ල, දෙබියොවුට පිටපහමුන බන බියොල සහ නිරමුල්ල යන ගමෙහි පිහිටි වෙලට පිහිටි නො 1 248 දරණ අවසාන ගම් මැතිමි සැලැස්මේ පළමු වැනි අතිරේකයේ අංක 159, 160 161 ද නො 1251 දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ පළමුවැනි අතිරේකයේ අංක 61, 62 ද, නො 1252 දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ පළමුවැනි අතිරේකයේ සහ නො 2,461 දරණ මුල් ඒලානේ කොටසකට අයිති අංක 53, 54 ද, නො 2,823, 1,246 යන අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ යන්ති සහ නො 2,461 දරණ මුල් ඒලානේ කොටසකට අයිති ඒකබද්ධ පළමුවැනි අතිරේකයේ අංක 505, 26 සහ 27 ද යන අ 277, රු 1 ප 23 ක විශාලතාවයක් ඇති බිම් කැබැල්ල දහය

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 54 ඇල් 243 විර්

1956 ඔක්තෝබර් 3 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් ඒ/ඒඩ්/34/56/ජී 56 ඊ 344

**1954** අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධන ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කටුගම්පොල හත්පත්තුවේ ගලියය පළාතේ පන්තල නමැති ගමෙහි පිහිටි පොල්වත්ත නමැති ඉඩමෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර 2 ක පමණ විශාලතාවයක් ඇති බිම් ප්‍රමාණය —

උතුරට පන්තල බාලක බාලිකා පාසලේ ඉඩම, නැගෙනහිරට දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතුරු කොටස

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 ඊ 134

1956 සැප්තැම්බර් 22 වැනි දින  
කොළඹ

**ශුඛියක්**

අංකය ජේ 55 ඊ 167/ඇල් බබලිවි ඒ 44

1954 අංක 39 දරණ ඉඩම් රජය සන්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධන වූ 1950 අංක 9 දරණ ඉඩම් රජය සන්තක කිරීමේ ආඥාපනතේ 5 වැනි ඡේදය යටතේ 1955 අගෝස්තු 26 වැනි දිනින් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති තුමන් විසින් නිකුත් කරන ලද අංක 10,862 සහ 1955 නොවැම්බර් 25 වැනි දින දරණ රජයේ ගැසට් පතෙහි III වැනි කොටසෙහි ප්‍රසිද්ධ කරන ලද දන්වීමෙහි 9 වැනි ඡේදයේ 'කනුපොල' යන නම වෙනුවට 'කණපොල (කොටසක්)' යයි ශුඛ කර ගත යුතුයි

**ශුඛියක්**

අංකය ඇල් ඒ/7638 ජේ/ඇල් ජී/2462

1954 අංක 93 දරණ ඉඩම් රජය සන්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධන වූ 1950 අංක 9 දරණ ඉඩම් රජය සන්තක කිරීමේ ආඥාපනතේ 5 වැනි ඡේදය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ගරු ඇමතිතුමන් විසින් නිකුත් කරන ලද 1953 මැයි 8 වැනි දින හා අංක 10 524 දරණ රජයේ ගැසට් පතෙහි III වැනි කොටසෙහි ප්‍රසිද්ධ කරන ලද අංක ඇල් ඒ/7638/ජේ/ඇල් ජී/2462 සහ 1953 මාර්තු 31 දරණ දන්වීමේ අවසාන ඡේදයේ සඳහන් 'කුරුණෑගල' යන වචනය 'කනුගල' යයි සංශෝධනය වී දකුණට මායිම 'කනුගල ගම් සහ කරත්ත පාර' කියා විය යුතුයි

**1954** අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ඒලාන් නො ඒ 4,018 ගම—බන තරමුල්ල

**කැබැල්ල 1**

ඉඩමේ නම මිත්‍රවත් විලකුමුර, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ එච් ඒ සිමිත්‍රආරච්චි, සී ඊ සිමිත්‍රආරච්චි, මේරි රොසලින් සිමිත්‍රආරච්චි, මර්සි ගර්ඩ්නර් සිමිත්‍රආරච්චි සහ ඇඩ්ලින් මුග්‍රව් පෙරේරා, සියළුදෙනාම බන්තරමුල්ල තලංගම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 39 4

**කැබැල්ල 2**

ඉඩමේ නම කැබැල්ලගහකුමුර නොහොත් ජයසුන් දරවෙල විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ ටී ටී අල්මේද ටී ඒ, අල්මේද සහ බබලිවි මැඩලින් ඩේස් ජෝනාමහත්මිය සහ ඇයගේ දරු සතරදෙනා, නම් වශයෙන් (1) ජේවනි අල්මේද, පැට්ටික් අල්මේද, කරුණවනි අල්මේද සහ වන දුස්සේන අල්මේද, සියළු දෙනාම බන්තරමුල්ල, තලංගම, ප්‍රමාණය අ 0 රු 2, ප 8

**කැබැල්ල 3**

ඉඩමේ නම කොන්ගහවත්ත, විස්තරය වගා නැති ඉඩමේ කොටසක්, අයිතිකම් කියන්නා ටී ඒ ජයසේකර බන්තරමුල්ල, තලංගම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 8 3

**කැබැල්ල 4**

ඉඩමේ නම කොන්ගහවත්ත, විස්තරය වගා නැති ඉඩමේ කොටසක්, අයිතිකම් කියන්නා ටී ඒ ජයසේකර, බන්තරමුල්ල, තලංගම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 7 1

එකතුව අ 0, රු 3 ප 22 8

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 5 වැනි දින පෙරවරු 9 30ට කොළඹ කම්මේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 29 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඇන් බී ඇම් සෙනෙවිරත්න,  
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තවරයා

අංකය කීවි බී 205/පේ 55 ඇස් 378  
1956 ඔක්තෝබර් 13 වැනි දින  
කම්මේරිය, කොළඹ

**1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ඒලාන් නො ඒ 4,024 ගම—හෝමාගම

**කැබැල්ල 1**

ඉඩමේ නම ගොඩපොරොත්තුවන, විස්තරය අවුරුදු 2ක් වූ ගස් ලබ්‍රගහක, අවුරුදු 8ක් වූ පොල් ගහක් සහ අවුරුදු 40ක් වූ පොල් ගහක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා ඒ පී සිපිසේන හෝමාගම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 34

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 6 වැනි දින පෙරවරු 10ට හෝමාගම තානායමේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 30 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඇන් බී ඇම් සෙනෙවිරත්න,  
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තවරයා

අංකය කීවි බී 141/පේ 54 ඇල්පේ 404  
1956 ඔක්තෝබර් 13 වැනි දින  
කම්මේරිය, කොළඹ

අංකය කීවි 167

**1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික ඒලාන් නො ඒ 4,022 ගම—හල්පිට, පළමුබලන්ගොඩ සහ අම්බලන්ගොඩ

**කැබැල්ල 1**

ඉඩමේ නම ගනිමුල්ලකුඹුර, විස්තර ඇලක් ඇති කුඹුර, අයිතිකම් කියන්නා ඩී ඇම් අබේසිංහ, වැහර, පොල්ගස්බිටි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 32

**කැබැල්ල 2**

ඉඩමේ නම ගනිමුල්ලකුඹුර, විස්තර ඇලක් ඇති කුඹුර, අයිතිකම් කියන්නා බබ්ලිමි හේරස් පෙරේරා, කහතුඩුව, ප්‍රමාණය අ 0 රු 0, ප 73

**කැබැල්ල 3**

ඉඩමේ නම ගනිමුල්ලකුඹුර, විස්තර ඇලක් ඇති කුඹුර, අයිතිකම් කියන්නා ඩී වසන්ත පෙරේරා දෙමලුව, පිලියන්දල, ප්‍රමාණය අ 0, රු 0 ප 26

**කැබැල්ල 4**

ඉඩමේ නම මහකුඹුරහත්ලග නොහොඳ් උඩවත්තගෙකුඹුර, විස්තර ඇලක් ඇති කුඹුර, අයිතිකම් කියන්නා යූ ඩී භාර්මන් 9, ජයපාර, බම්බලපිටිය ප්‍රමාණය අ 0, රු 0, ප 118

**කැබැල්ල 5**

ඉඩමේ නම බැන්ඩියකුඹුර, විස්තර ඇලක් ඇති කුඹුර; අයිති කම් කියන්නෝ ඇම් ඩී බේබී සිංදෙස, ඇම් ඩී තේමානිස්, පී ඒ අනෝපිස්, පී ඒ සිදෝපිස් අල්විස්, පී ඒ වෘද්ලිස් අල්විස්, පී ඒ තෝපිස් අල්විස්, සුබනෝපිස් ජයසිංහ, අයි ඒ ගුණේපිස්, බබ්ලිමි ඒ හේරස්, බබ්ලිමි ඒ හරමානිස්, බබ්ලිමි ඒ අංගොහාමි, බබ්ලිමි ඒ බේබීනෝන සියලුදෙනාම පළමුබලන්ගොඩ, අයි ඒ පී නිලක රත්න, ඒ ඩී සයිමන්, පී ඒ ඩී ජේමිස්, අම්බලනගොඩ සහ ඩී ඇම් අබේසිංහ වැහර, පොල්ගස්බිටි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 143

**කැබැල්ල 6**

ඉඩමේ නම පිංලියද්ද, විස්තර ඇලක් ඇති කුඹුර, අයිතිකම් කියන්නා බබ්ලිමි සුමනනිස් ස සචිරයන්වහන්සේ, හෙරලියවල, පොල්ගස්බිටි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 96

**කැබැල්ල 7**

ඉඩමේ නම රදවකුඹුර, විස්තර ඇලක් ඇති කුඹුර, අයිතිකම් කියන්නා ඩී ඒ අබේසිංහ, වැහර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 51

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 4 වැනි දින පෙරවරු 9 30ට පිලියන්දල ඩී ආර් මී කායාඥයේදී මා සම්මුඛ වීය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 27 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඇන් බී ඇම් සෙනෙවිරත්න,  
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තවරයා

1956 ඔක්තෝබර් 12 වැනි දින  
කම්මේරිය, කොළඹ

අංකය ඇල් ඒව්/ඒ/412

**1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ඒලාන් නො ඒ 4005 පිහිටිම—බස්නාහිරි පළාතේ කළුතර දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර පස්දුන් කෝරළයේ මහපත්තු උතුරේ අගලවත්ත ගමේ

**කැබැල්ල 1**

ඉඩමේ නම බස්නායකවත්ත බස්නායකවත්ත, විස්තරය බස්නායකවත්ත පොලොන් කොටසක් හා මහින් සඳහා තනා ඇති තහවු ගසන ලද බදුමෙන් තැනූ මුඩුවක කොටසක්, අයිතිකම් කියන්නා බොරැල්ලේ සර්පන්ට්සිත් පාලේ ඒ ජයසිංහ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 128

**කැබැල්ල 2**

ඉඩමේ නම බස්නායකවත්ත බස්නායකවත්ත, විස්තරය බස්නායකවත්ත පොලොන් කොටසක් හා මහින් සඳහා තනා ඇති තහවු ගසන ලද බදුමෙන් තැනූ මුඩුවක කොටසක් අයිතිකම් කියන්නා පානදුරේ ප්‍රසිඩ නොතාපිස් ඩී කේ කේ ඩී විජේ තිලක, ප්‍රමාණය අ 0, රු 0, ප 26

කැබැලි 3

ඉඩමේ නම බස්නායකවත්ත, විස්තරය රබර් ගස් 67, පොල්ගස් 10, අවුරුදු 30-40 වයස කොස්ගස් 3, වෙරලුගස් 4, ලියන්ගස් 1, කිතුල්ගස් 2, අවුරුදු 4ක් වයස පුවක් ගස් 2, අමගස් 1 ඉවුල් 1, මීල් 1, අවුරුදු 8ක් වයස කොස් 1 අවුරුදු 6ක් වයස කිතුල් ගස් 2, අවුරුදු 15-20 වයස අඹගස් 2, අවුරුදු 20ක් වයස තේ පළු 10, අවුරුදු 5ක් වයස සිදරන් 1, අවුරුදු 2ක් වයස දෙහිගස් 4 ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා පානදරේ ප්‍රසිද්ධ නොතාර්ස් ඩී කේ කේ ඩී විජේතිලක, ප්‍රමාණය අ 0, රු 1, ප 325

කැබැලි 4

ඉඩමේ නම බස්නායකවත්ත, විස්තරය රබර් ගස් 41, අවුරුදු 30-40 වයස පොල්ගස් 2, අවුරුදු 20ක් වයස තේ පළු 32, අවුරුදු 12ක් වයස කුපුරු 2 කා අවුරුදු 5ක් වයස සිදරන් ගස් 1ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා බොරැල්ලේ සර්පන්ට්ටිනි පාරේ ඒ ජයසිංහ, ප්‍රමාණය අ 0, රු 1, ප 106

එකතුව අ 0, රු 3 ප 185

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 28 වැනි දින උදේ 10ට අගලවත්ත ආදියම් පාලක කාර්යාලයේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 දෙසැම්බර් 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගෙන් අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබා ගැනීම ඈත වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ඇම ඩී වික්‍රමසිංහ, ආණ්ඩුවේ උප ඒජන්තයා

1956 ඔක්තෝබර් 15 වැනි දින කම්බේරිය, කළුතර

අංකය ඇල් ඒ 3546

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ගම් සිතියම අංක ඒ 2,370 ගම්—අගලවත්ත (කොටසක්)

කැබැලි 1

ඉඩමේ නම හුලංගමුව වත්ත, විස්තරය තැනින් තැන අවුරුදු 40 ට වැඩි පොල් සහිත අවුරුදු 30 ට වැඩි රබර් සහ හේන, අයිතිකම් කියන්නෝ හුලංගමුව වත්තේ නැසිඟිය ඇත් පී සෙල්ලසියා මහතාගෙන් පැවතෙන ඇම ඇස් රත්තසෝදි සහ අනිත් අය, ප්‍රමාණය අ 15, රු 3, ප 14

එකතුව අ 15, රු 3, ප 14

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 7 වැනි දින පෙරවරු 10 ට මාතලේ කම්බේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 30 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ඈත වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඇ ලො පෙරේරා ආණ්ඩුවේ ඒජන්තයා

1956 ඔක්තෝබර් 13 වැනි දින කම්බේරිය, මාතලේ

අංකය ඇල් ඒ 3550

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ගම් සිතියමේ අංක ඒ 2,342 ගම්—මරදරුවෙල

කැබැලි 1

ඉඩමේ නම ගත්සාරපොලවත්ත, විස්තරය අතරින් පහර අවුරුදු 3 ක පමණ කොස්කෝද ඇති අවුරුදු 40 ක පමණ රබර් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා උක්කුවෙල බාබර්ටන්ගේ පදිංචි ඇස් වේළ කංගානි, ප්‍රමාණය අ 14, රු 0 ප 2

කැබැලි 2

ඉඩමේ නම ගත්සාරපොලවත්ත, විස්තරය අතරින් පහර අවුරුදු 3 ක පමණ කොස්කෝද ඇති අවුරුදු 40 ක පමණ රබර් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා මාතලේ ඇරිසන් ජෝන් පාරේ අංක 8 පදිංචි එච් ඇස් ඇම මොනිදින්, ප්‍රමාණය අ 16, රු 3, ප 25

එකතුව අ 30, රු 3, ප 27

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 10 වැනි දින පෙරවරු 10 ට මාතලේ කම්බේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 දෙසැම්බර් 3 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ඈත වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඇ ලො පෙරේරා ආණ්ඩුවේ ඒජන්තයා

1956 ඔක්තෝබර් 13 වැනි දින කම්බේරිය, මාතලේ

මගේ අංකය ඇල් ඒ 3614

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් කිසි අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලි ගම් සිතියමේ නො ඒ 2,368, ගම්—තරස්ගම ගමෙන් කොටසක් සහ අගලවත්ත ගමෙන් කොටසක්

කැබැලි 1

ඉඩමේ නම හුලංගමුව වත්ත, විස්තරය අවුරුදු 40 ට වැඩි රබර් සහ තැනින් තැන ඇති අවුරුදු 40 ට වැඩි පොල් සහිත හේන, අයිතිකම් කියන්නෝ මාතලේ හුලංගමුව වත්තේ නැසිඟිය ඇත් පී සෙල්ලසියා මහතාගෙන් පැවතෙන ඇම ඇස් රත්තසෝදි සහ තවත් අය, ප්‍රමාණය අ 11, රු 3, ප 6

කැබැලි 2

ඉඩමේ නම හුලංගමුව වත්ත, විස්තරය අවුරුදු 40 ට වැඩි රබර් සහ තැනින් තැන ඇති අවුරුදු 40 ට වැඩි පොල් සහිත හේන, අයිතිකම් කියන්නෝ මාතලේ හුලංගමුව වත්තේ නැසිඟිය ඇත් පී සෙල්ලසියා මහතාගෙන් පැවතෙන ඇම ඇස් රත්තසෝදි සහ තවත් අය, ප්‍රමාණය අ 1, රු 1 ප 24

කැබැලි 3

ඉඩමේ නම හුලංගමුව වත්ත, විස්තරය අවුරුදු 40 ට වැඩි රබර්, අයිතිකම් කියන්නෝ මාතලේ හුලංගමුව වත්තේ නැසිඟිය ඇත් පී සෙල්ලසියා මහතාගෙන් පැවතෙන ඇම ඇස් රත්තසෝදි සහ තවත් අය, ප්‍රමාණය අ 0, රු 1, ප 13

එකතුව අ 13, රු 2, ප 3.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසිවක් සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 7 වැනි දින පෙරවරු 10ට මහලේ කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 30 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ඇල් පෙරේරා,  
ආණ්ඩුවේ ඒජන්තතුහා  
1956 ඔක්තෝබර් 12 වැනි දින  
කවිචේරිය, මහලේ

මේ සම්බන්ධව එවන සෑම ලියවිල්ලකම උහත දක්වෙන අංකය, සඳහන් කරනු

අංකය ඡේ/55/එල් 523/එල ඩී 7553  
1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි  
උපදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපණතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —  
නො 456 ගම්බද මුල් සිතියම නො 1 අතිරේකය ගම—බටහන  
කැබැල්ල 166  
ඉඩමේ නම පොල්ගහවත්ත, විස්තරය මුඩු ඉඩම, අයිතිකම් කියත්තා දොන් පෙරේරා සේ මහානාම ගුණවංශීය, බටහන, නුගම, ප්‍රමාණය අ 0, රු 0 ප 62

කැබැල්ල 167  
ඉඩමේ නම කපනේරගහවත්ත, විස්තරය අවුරුදු 5හේ පැහිටි වැවිල්ලකින් යුත් ඉඩම, අයිතිකම් කියත්තා අමෙකෝන් ජාලන් රත්නායක, දොන් කිපිනේරිස්, බටහන, නුගම, ප්‍රමාණය අ 0, රු 0 ප 71

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 10 වැනි දින පෙරවරු 2 ට නුගම පොලීසියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 දෙසැම්බර් 2 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

වී පී ඒ පෙරේරා,  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුහා  
1956 ඔක්තෝබර් 16 වැනි දින  
කවිචේරිය, හම්බන්තොට

මේ සම්බන්ධව එවන සෑම ලියවිල්ලකම පහත දක්වෙන අංකය ලියා එවනු

අංකය ඡේ 55 ඊ 86/ඇල් ඩී 7527  
1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි  
දොසු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපණතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —  
උපලෙඛනය  
නො 265 ගම්බද උලානගේ නො 3 අතිරේකය ගම—මැදවාවට  
කැබැල්ල 46  
ඉඩමේ නම පාලුමැදවත්ත, විස්තරය හේන (වැවිලි ඊනින), අයිතිකම් කියත්තා වන්තිආච්චි කන්කානන්ගේ දෙන් වැරිලිය, මොදරවාන, ප්‍රමාණය අ 0, රු 3, ප 28

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 12 වැනි දින පෙරවරු 9 ට වලස්මුල්ල නානායාමේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 දෙසැම්බර් 4 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

වී පී ඒ පෙරේරා,  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුහා  
1956 ඔක්තෝබර් 16 වැනි දින  
කවිචේරිය, හම්බන්තොට

අංකය ඇල් ඩී 7308/දෙවෙනි කොටස/ඡේ/ඊ/134

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි  
දොසු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපණතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —  
නො 265 ගම්බද උලානගේ නො 2 අතිරේකය ගම—මැදවාවට  
කැබැල්ල 44

ඉඩමේ නම දික්වැල්ලෙගවත්ත නොහොත් හඳුලෙගවත්ත, විස්තරය අවුරුදු 5ක් වූ පොල් ගස් සහ කපු පැල 2කින් යුක්තවූද කෙසෙල් පඳුරු සහ බඳුනලද ලීදකින් යුක්තවූද වත්තකි අයිතිකම් කියත්තෝ ආනර් විල්පුඬි විජේසිංහ, වාව්ව වලව්ව, මොදරවාන සහ දෙන් අන්දරයස් විරසේකර හිරිලියදේ, මොදරවාන, (ලීද අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව විසින් සාදවන ලදී), ප්‍රමාණය අ 0, රු 0, ප 387

කැබැල්ල 45  
ඉඩමේ නම දික්වැල්ලෙගවත්ත නොහොත් හඳුලෙගවත්ත, විස්තරය අවුරුදු 40ක් වූ පොල් ගස් 2කින්ද අවුරුදු 20-40ක් වූ කොස් ගස් 3කින්ද, අවුරුදු 2-10ක් වූ පොල් පැලයක්ද අඹ පැල 2ක්ද කපු පැල 2ක්ද දෙහි පැල 11ක්ද දෙල් පැල 3ක්ද කෙසෙල් පැල 22ක්ද හුනෙන් බඳුනලද පාසලාවක් සහ වැසිකිලියකින්ද යුත් වත්තකි, අයිතිකම් කියත්තෝ ආනර් විල්පුඬි විජේසිංහ, වාව්ව වලව්ව මොදරවාන සහ උපසේන විරසේකර හිරිලියදේ, මොදරවාන, ප්‍රමාණය අ 0, රු 3, ප 364

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 12 වැනි දින පෙරවරු 9 ට වලස්මුල්ල නානායාමේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 දෙසැම්බර් 4 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

වී පී ඒ පෙරේරා,  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුහා  
1956 ඔක්තෝබර් 16 වැනි දින  
කවිචේරිය, හම්බන්තොට

දොසු අංකය එල් ඒ 2960/ඡේ 54 ට 458

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි  
දොසු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ 1 වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි



ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

නැගෙනහිර පළාතේ ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ තම්පලගමුව පත්තුවේ සිත්තකිණියා ගම්මුලාදි වසමේ තාමරෙවිල්ල යන ගමෙහි පිහිටා ඇති මෙම ඉඩම කවර අවසාන වෙසෝ ජ්ලාන් අංක 6෧ේ 5 වැනි කොටසයේ 8 වැනි අතිරේකයේ දක්වා තිබේ

කැබලි 2623

ඉඩමේ නම කිනියවත්ත, විස්තරය පහත් කැලය, අයිතිකම් කියන්නෝ දෙස්තර එච් රත්නරාජී, 115, රෝස්මිඩි පෙදෙස කොළඹ, එච් රාජනාදන් මහත්මයා, 6 කෝන්සිටන් වත්ත කොළඹ, ආර් සරවනමුත්තු මහත්මයා, 175, වනාල පාර, රාජගිරිය හා සී විජේනාදන් මහත්මයා නිලාවලි, ග්‍රෙගරිගේ පාර, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 52

කැබලි 2624

ඉඩමේ නම ප්‍රසිධ මහපාටේ කොටසක්, විස්තරය ප්‍රසිධ මහපාර, අයිතිකම් කියන්නෝ දෙස්තර එච් රත්නරාජී, 115, රෝස්මිඩි පෙදෙස, කොළඹ, එච් රාජනාදන්, 6, කෝන්සිටන් වත්ත, කොළඹ, ආර් සරවනමුත්තු මහත්මයා, 175, වනාල පාර, රාජගිරිය හා සී විජේනාදන් මහත්මයා, නිලාවලි, ග්‍රෙගරිගේ පාර, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 65

කැබලි 2627

ඉඩමේ නම කිනියවත්ත, විස්තරය පොල් වත්ත, අවුරුදු 20-30 පමණ පොල් ගස් 37කින් හා කොහොඹ ගස් 7කින්ද අවුරුදු 1ක් පමණක් පොල් ගස් 10කින්ද අවුරුදු 50-60 පමණ තල් ගස් 325කින්ද බිඳ හෙලනලද පැල් පත්වල සිමෙන්ති බිම් හා පහත් කැලයද නාමික කඳවුර මගින් තනන ලද පැල් පත් බිඳ හෙලන ලදුව ඉතිරිව සිමෙන්ති බිම්, අයිතිකම් කියන්නෝ දෙස්තර එච් රත්නරාජී, 115, රෝස්මිඩි පෙදෙස, කොළඹ, එච් රාජනාදන් මහත්මයා, 6, කෝන්සිටන් වත්ත, කොළඹ, ආර් සරවනමුත්තු මහත්මයා, 175, වනාල පාර, රාජගිරිය හා සී විජේනාදන් මහත්මයා, නිලාවලි, ග්‍රෙගරිගේ පාර, කොළඹ, ප්‍රමාණය අ 4, රු 2, ප 369

කැබලි 2628

ඉඩමේ නම ප්‍රසිධ මහපාටේ කොටසක්, විස්තරය ප්‍රසිධ මහපාර, අයිතිකම් කියන්නෝ දෙස්තර එච් රත්නරාජී, 115, රෝස්මිඩි පෙදෙස, කොළඹ, එච් රාජනාදන් මහත්මයා, 6, කෝන්සිටන් වත්ත, කොළඹ, ආර් සරවනමුත්තු මහත්මයා, 175, වනාල පාර, රාජගිරිය හා සී විජේනාදන් මහත්මයා, නිලාවලි, ග්‍රෙගරිගේ පාර, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 1 ප 282

කැබලි 2631

ඉඩමේ නම කිනියවත්ත, විස්තරය පොල් වත්ත, අවුරුදු 20-30 පමණ පොල් ගස් 10ක් සහ කොහොඹ ගස් 7ක්ද අවුරුදු 50-60 පමණක් පොල් ගස් 7ක්ද අවුරුදු 1-5 පමණක් තල් ගස් 90කින් හා අසවෙලි කරනලද සරි මඩමක්ද සරි දේවලයක් බැමමෙන් බදින ලද ලිදක් බිඳහෙලන ලද පැල් පත්වල සිමෙන්ති බිම් හා නාමික කඳවුර මගින් සාදා බිඳහෙලන ලද පැල් පත්වල සිමෙන්ති බිම්ද වේ, අයිතිකම් කියන්නෝ දෙස්තර එච් රත්නරාජී, 115, රෝස්මිඩි පෙදෙස, කොළඹ, එච් රාජනාදන් මහත්මයා, 6 කෝන්සිටන් වත්ත, කොළඹ, ආර් සරවනමුත්තු මහත්මයා, 175, වනාල පාර, රාජගිරිය හා සී විජේනාදන් මහත්මයා, නිලාවලි, ග්‍රෙගරිගේ පාර, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 2, ප 359

ඉහත සඳහන් ඉඩමට අයිතිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 26 වැනි දින පෙරවර 9.30ට ත්‍රිකුණාමලයේ කවිචේරියේදී මා හමුවිය යුතු බව හා 1956 නොවැම්බර් 17 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් තමන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීමට වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරක් වන්දි මුදල හා එම මුදල ගණන් බැඳුණු හැටින් ඉන් ලබාගන්නා ආදායම පිළිබඳ විස්තරක් පිටපත් දෙකකින් යුත් ලිපියකින් මා වෙත දැනුම්දිය යුතුයි

ඇන්වත් ආර් මැක්ගෙනිසර්, ආණ්ඩුවේ ඒජන්තවරයා

1956 ඔක්තෝබර් 16 වැනි දින කවිචේරිය, ත්‍රිකුණාමලය

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් කිසි අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

E 2

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

පොළොන්නරුව දිස්ත්‍රික්කයේ තමන් කඩුව පළාතේ හෝපාචුව ගමෙහි පිහිටි අක්කර 2.5 පමණ මහනැති සොමිගේ වත්ත කියන ඉඩම, ඊට මායිම් —

උතුරට පේ සී කුරුල්ල සහ තවත් අයට අයිති කුඹුර, නැගෙනහිරට පී බී දෙබන්වල සහ කේ වී ඊ තිරිමාන මහත්මියට අයිති ඉඩම, දකුණට එච් ඇම් සිත්ගිරි මැණිකා මහත්මියට සහ තවත් අයට අයිති වත්ත, බස්නාහිරට හෝපාචුවේ වැකන්දට වෙන්කර තිබෙන ඉඩම

ඉහත සඳහන් ඉඩමට අයිතිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියළුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 15 වැනි දින පෙරවර 9.30ට පොළොන්නරුව කවිචේරියේදී මා හමුවිය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 7 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරක් වන්දි මුදල හා එම මුදල ගණන් බැඳුණු හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

බබ්ලිම වී ජයසිංහ දිසාපතිවරයා

1956 ඔක්තෝබර් 19 වැනි දින කවිචේරිය, පොළොන්නරුව

අංකය පේ 54 ඊ 126/ඇ. බබ්ලිම ඒ 39

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර — කැලෑම අංක 87 සහ 92 දරණ අවසාන ගම් කැලෑමවල අංක 1 දරණ ඒකාබද්ධ අතිරේකය ගම—කොහොල විල කිතුල්වත්තේ ගම

කැබලි 30

ඉඩමේ නම යෙල්වර්ටන වත්ත, විස්තර හේන, අයිතිකම් කියන්නෝ සීමාසහිත උෞච් වතු සමාගම, ඒජන්තවරු කොළඹ සීමාසහිත විටෝල් සමාගම, ප්‍රමාණය අ 2, රු 0, ප 11.7

එකතුව අ 2, රු 0, ප 117

ඉහත සඳහන් ඉඩමට අයිතිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956හේ දෙසැම්බර් මස 20 වෙනි දින උදේ 10.30ට බදුල්ල කවිචේරියේදී මා හමුවිය යුතුයි

තවද 1956 දෙසැම්බර් 13 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරක් වන්දි මුදල හා එම මුදල ගණන් බැඳුණු හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

සී ලුබ්කන්ස්, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 ඔක්තෝබර් 19 වැනි දින කවිචේරිය, බදුල්ල

ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දන්වීම

මධ්‍යම පඩිකතිය සඳහා ඉඩම් කවිචේරියේ දන්වීමයි

පහත දක්වෙන උපලෙඛනයේ සඳහන් රජයේ ඉඩම් දීමට ඉල්ලුම් කැඳවනු ලැබේ

2 සියලුම ඉල්ලුම්පත් මෙහි දී තිබෙන අයදුම්පතේ විස්තර ප්‍රකාරයට සම්පූර්ණකොට සබරගමු පළාතේ දිසාපතිතුමා වෙත, 1956 නොවැම්බර් 26 වැනි දින දවල් 12 ට මත්තෙන් ලැබෙන්නට ඇඟවී තිබේ යුතුයි

3 ඉඩම් ලබාගැනීමට හුදුස්සන් තෝරීම පිණිස, 1956 දෙසැම්බර් 6 වැනි දින පූර්ව හාන 930 ට, රත්නපුර කවිචේරියේදී ඉඩම් කවිචේරියක් පවත්වනු ලැබේ සෑම අයදුම්කරුවෙක්ම ඉඩම් කවිචේරියට පැමිණිය යුතුයි එසේ නොසැකිනම් තමන් වෙනුවට බලය ලත් කෙනෙකු ඉඩම් කවිචේරියෙහි පෙනී නොසිටියහොත් එම ඉල්ලුම්කරු ඉඩම් ලබාගැනීමට බලපොරොත්තුවක් තැනී ලෙස සලකනවා ඇත

4 ඉඩම් දීමට තෝරාගත් සියලුම අයදුම්කරුවන්ට දැන්වූ විගස තමන්ට දෙන යන ඉඩමට අක්කරයකට රුපියල් 3 බැගින් කවිචේරියේ තැන්පත් කළ යුතුයි ඉඩම් මැනීමට අමතර විශදම් ආණ්ඩුවට දීමට අයදුම්කරුවාගේ නොසැලකිලි කමකින් සිදුවූ හොත් ඉහත සඳහන් තැන්පත් කරන ලද මුදල් ආපසු නොදෙන බව සැලකිය යුතුයි එසේ තැන්පත් කරන ලද මුදල් අයදුම්කරු වෙතට දීමට හෝ නොදීමට ඉඩම් කොමසාරිස් කුමාණේ තීරණය අවසාන තීරණය බව සලකනවා ඇත

5 පහත සඳහන් අයුරු වර්ගයකට ආදායම් ලබන අයදුම්කරුවන්ගේ අයදුම්පත්‍ර පමණක් සලකා බලනු ලැබේ අවුරුද්දකට රු 12,000කට අඩුවෙන් ආදායම් නිබන්ධන අවිවාහක අය සහ අවුරුද්දකට රු 24,000කට අඩුවෙන් ආදායම් නිබන්ධන විවාහක අයදුම්කරුවන්ට අක්කර 8 දක්වා ඉඩම් දෙනු ලැබේ අන්තිම වරට ආදායම් බදු දෙපාර්තමේන්තුවෙන් ලැබුණු තක්සේරු සහ තමාගේ වාර්ෂික ආදායම් බජ්ජු කිරීම පිණිස ඉඩම් කවිචේරියේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි රත්නපුර දිස්ත්‍රික්කයේ අයදුම්කරුවන්ගේ ඉල්ලුම්පත්‍ර විශේෂයෙන් සලකා බලනු ලැබේ

6 ඉඩම් සංවිධිත ආඥාපණත යටතේ දෙන ලද ඉඩම්වල වැඩි දියුණු කිරීමට පෙර නිවුනා වූ වටිනාකමින් සියයට හතරක් බැගින් බදු ගෙවිය යුතුයි

7 උපලෙඛනයෙහි සඳහන් ඉඩම්වල හෝ, දෙබම්, තාරන්, මිදි පොළ සහ කෝපි වැවීමට සාමාන්‍යයෙන් යෝග්‍ය බව දැනගන්නට නිසි ඉඩම් දීමට තෝරා ගන්නා අය එම ඉඩම්වල සංවිධිත වැඩ පිළිවෙලක් අනුව සිටි බේරුම් වැඩිය යුතුයි

8 මේ පිළිබඳ වැඩිපුර විස්තර සබරගමු දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමාගෙන් ලබාගත හැක

**උපලෙඛනය**

ඇප් වි පී 571 ගම—රත්නපුර දිස්ත්‍රික්කයේ කබවන සහ මැද කෝරළේ තල් පිටගම්පත්තුවේ මුත්තෙව්වුවේගම

කැබැල්ල 316  
ප්‍රමාණය අ 122, රු 3, ප 22

එ ඒ ගොහර්ලි මොරගොඩ,  
ආණ්ඩුවේ දිසාපතියාන

1956 ඔක්තෝබර් 22 වැනි දින  
කවිචේරිය, රත්නපුර

**අයදුම්පත**

- (1) අයදුම්කරුගේ නම සහ ලිපිනය \_\_\_\_\_
- (2) සිටි පදිංචිය \_\_\_\_\_
- (3) රකෂාව \_\_\_\_\_
- (4) ලාංකිකයෙක්ද යන වග \_\_\_\_\_
- (5) විවාහක අවිවාහක යන වග සහ යැපෙන්නන්ගේ ගණන \_\_\_\_\_
- (6) ආදායම් බදු දෙපාර්තමේන්තුවෙන් අන්තිම වාරයට තක්සේරු කළ තමන්ගේ වාර්ෂික ආදායමේ ප්‍රමාණය \_\_\_\_\_
- (7) තැන්පත් කර ඇති මුදලක් නිසි නම් එය කොපමණ ද? \_\_\_\_\_
- (8) ඉල්ලුම්කරුට අයත් පුද්ගලික ඉඩම්වල විස්තර හා එය කුමන අන්දමට ප්‍රයෝජන ගන්නෙහිද යන වග \_\_\_\_\_

(9) ආණ්ඩුවේ බදු හෝ ඉඩම් සංවිධිත ක්‍රමය යටතේ අයත් ඉඩම් වල විස්තර හා එය කුමන අන්දමට ප්‍රයෝජන ගන්නෙහිද යන වග \_\_\_\_\_  
ගොඩ ඉඩම් අ —, රු —, ප —  
මඩ ඉඩම් අ —, රු —, ප —

- (10) වගකිරීමට යෝජනා කරනු බේරුම් කුමක් ද? \_\_\_\_\_
- (11) අවුරුදු පනා මේ වෙනුවෙන් විශදම් කිරීමට පුළුවන් මුදල් කොපමණ ද? \_\_\_\_\_
- (12) ගොවිතැන් පිළිබඳ දැනීම සහ ප්‍රවෘත්ති \_\_\_\_\_
- (13) අයදුම්කරුට ඉඩම් ලැබුණොත් එහි පදිංචිවීමට සූදනම් ද? \_\_\_\_\_

අයදුම්කරුගේ අත්සන \_\_\_\_\_

දිනය \_\_\_\_\_

**ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්**

අංකය ඇල් පේ 923

**ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළේ උතුරු පිහිටි ඉඹුල ගෙන නමැති ඉඩමෙන් අක්කර 2ක ප්‍රමාණයක් පාසැල් ගොඩනැගිල්ලක් සෑදීම පිණිස කොළඹ සීමාසහිත පරමවිඤ්ඤාප සමාගම බදු ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි

(2) ඉල්ලුම් කර ඇති ඉඩම එම කාරණය සඳහා දීමට පුළුවන එසේම ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට දායකත්ව කොට එම ඉඩම බදු දීමට අදහස් කර ඇත —

- (අ) බද්ද අවුරුද්දකට රුපියල 10යි,
- (ඉ) කාලය අවුරුදු 99යි,
- (උ) බද්ද ආරම්භ වූ දින සිට අවුරුද්දක් ඇතුළත බදුගන්නා විසින්, කළුතර ඒජන්තකුමාගේ සිත්ගන්නා පරිද්දෙන්, එම ඉඩමෙහි පාසැල් ගොඩනැගිල්ලක් තනා නිමකළ යුතුයි,
- (එ) බදු ගන්නා විසින් එම ඉඩම පාසැල් ගොඩනැගිල්ලක් සෑදීම වෙනුවෙන් මිස අන්කිසි කටයුත්තක් සඳහා නොයෙද විය යුතුයි

3 මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළත ඉඩම බදු නොදිය යුතු බවට පිළිගැනෙන හේතු ලියා මා ටවන ඉදිරිපත් නො කළ හොත් ඉල්ලීම අනුව එම ඉඩම බදු දෙනු ලැබේ

බබ්ලිච් බබ්ලිච් පේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුන වෙනුවට

1956 ඔක්තෝබර් 26 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් ඇස් 3434

**රජයේ ඉඩම් පණතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

මාවිල්බඩ, මහනුවර සීමාසහිත වඩු සංගමය විසින්, මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර මහසියමේ පිහිටි I 25/13 2 බබ්ලිච් වැනි නාගරික ප්ලාන් 70 වැනි කැබැල්ලෙන් රුබ් 3ක් පමණ, වඩු කිද්දිමාන සාලාවක පිහිටුවීම පිණිස, ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් දැනුම් දෙමි

2 ඉහත සඳහන් කරුණු වෙනුවෙන් ඉඩම් දීමට අවකාශ තිබේ රජයේ සම්මත කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත් කොට බද්ද දීමට අදහස් කරනු ලැබේ —

- (අ) බදු සීමාව අවුරුදු 10 කි,
- (ආ) බද්ද අවුරුද්දකට රුපියල් 262යි යන 50 සි,
- (ඇ) බදුකරු විසින් බද්ද ආරම්භ වන දිනයේ සිට අවුරුද්දක් ඇතුළතදී මහනුවර දිසාපතිතුමාගේ සිත්ගන්නා පරිදි වඩු කර්මාන්ත ශාලාව සාදවා තිබේ කළ යුතුයි,
- (ඊ) බදුකරු විසින් මෙම ඉඩම වඩු කර්මාන්ත ශාලාවක් පිහිටු වීමට මිස අන්කිසි කටයුත්තකට නොයෙදවිය යුතුයි

3 මෙහි දක්වන දිනයේ සිට සති හයක ඇතුළත මෙයට විරුච්ච සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළොත් මේ බද්ද දෙමි

බඩලිච්ච බඩලිච්ච ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට,

1956 ඔක්තෝබර් 26 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් ඇස් 3687

**1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

කොටුවේදෙර ග්‍රාම සංවිධාන සමිතියේ භාරකරුවන් වන එදිරිසිංහ මුදියන්සේලාගේදර විජේරත්න සහ පිලිපිසේ හේරත් මුදියන්සේලාගේ කච්චේඛා හේරත් යන මොවුන් සමිති ශාලාවක් සහ කියවීමේ ශාලාවක් සාදීම පිණිස මාතලේ දිස්ත්‍රික්කයේ වදුරුමුල්ල යන ගමේ මූලික සිතියම් අංක 1/2,227 කැබැලි අංක 4න් කොටසක් (පොදු කටයුතුවලට වෙන්කර තිබෙන ඉඩම) අක්කර 3ක් පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැවින් මහජනයාට මෙයින් දන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ මේ ඉල්ලීමට පරිදි ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත්කොට ඉඩම් කැබැල්ලක් දීමට ද ආණ්ඩුවේ අදහස තිබේ ඒ කොන්දේසිවලින් සමහරක් මෙසේය —

- (අ) කාලය අවුරුදු 5 යි,
- (ආ) බද්ද අවුරුද්දට රුපියල් 4 යි,
- (උ) බදුකරුගේ විසින් බද්ද ආරම්භ වන දිනයේ පටන් අවුරුද්දක් ඇතුළතදී මේ ඉඩමේ සමිති ශාලාවක් සහ කියවීමේ ශාලාවක්, මාතලේ දිසාපති තැනගේ සිත් ගන්නා පරිද්දෙන්, ඉදිකර විය යුතුය,
- (ඵ) බදුකරුගේ විසින් මේ ඉඩම අන්කිසි කටයුත්තකට නොව සමිති ශාලාවක් සහ කියවීමේ ශාලාවක් ඉදි කරවීමට පැවිච්චි කළ යුතුය

3 මෙහි සඳහන් දිනයේ පටන් සුමන හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළ හොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

බඩලිච්ච බඩලිච්ච ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1956 ඔක්තෝබර් 26 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් ජේ 706

**ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

බෞඩ විහාරස්ථානයක් ගොඩනැගීම පිණිස නවදගල ශ්‍රී ලාංකේශ්වරී චර්ධන සමිතියේ බදු දීමට යෝජනා කර ඇති ඉඩම වෙනුවෙන් 1956 ඔක්තෝබර් 7 වැනි දින අංක 10,968 දරණ ලංකාණ්ඩුවේ "ආසව" පත්‍රයෙහි ප්‍රසිද්ධ කරන ලද 1956 ඔක්තෝබර් 7 වැනි දින අංක ඇල් ජේ 706 දරණ නිවේදනයේ 1 වැනි ඡේදය අවලංගු කළ බවත් ඒ වෙනුවට පහත සඳහන් ඡේදය යෙදු බවත් මහජනයා වෙත මෙයින් දැනුම් දෙනු ලැබේ

නවදගල ශ්‍රී ලාංකේශ්වරී චර්ධන සමිතියේ භාරකරුන් වන නවදගල බී රතනසිරි සච්චිරයන් වහන්සේ හා ඔහුගේ ජේ මිත් අප්පුසාමි මහතා විහාරස්ථානයක් ගොඩනැගීම පිණිස. ශාලා දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලාච්චි කෝරළේ නවදගල පිහිටි පී පී ඒ 330 දරණ මූලික පිඹුරයට අයත් අක්කර 2, රු.බී 0, පර්චස්, 37ක් පමණ ඉඩම් අංක 31 දරණ ආණ්ඩුවේ ඕම් කවරිය බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැව් මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි.

2 මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළත ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

බඩලිච්ච බඩලිච්ච ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1956 ඔක්තෝබර් 26 වැනි දින  
කොළඹ

**රජයේ ඉඩම් පණතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

කිලිනොච්චියේ වඩ්ඩකච්චි ජනපදයේ සමුපකාර ගොවි ද්‍රව්‍ය නිපදවීමේ සහ අලෙවි කිරීමේ සංගමයට කරවීම් ව්‍යාපාරයේ දකුණු ඉවුරට අයත් බී ඕ පී 536/6/7බී පිඹුරේ අක්කර 2ක් පමණ බිම් තරම ඇති 911 වැනි කැබැල්ල (ඊට මායිම් —ලඟුරට 919 වැනි සහ 20 වැනි කැබැලි, නැගෙනහිරට 918 වැනි කැබැල්ල, දකුණට, ප්‍රධාන වාරිමාර්ගය සහ මාවත, බස්නාහිරට 920 වැනි කැබැල්ල) ගුදමක් සහ අලෙවි කිරීමේ ධාන්‍යාගාරයක් සහ තවත් ගොඩනැගිලි තැනීම සඳහා ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරමි

2 අවශ්‍යතාවය සඳහා ඉඩම තිබේ රජයේ සම්මත කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත දක්වන කොන්දේසිවලට යටත් කොට ඉඩම බදු දීමට අදහස තිබේ —

- (අ) කාලය අවුරුදු 99 යි,
- (ආ) බද්ද අවුරුද්දකට රුපියල 10 යි,
- (ඇ) බද්ද ආරම්භ වන දිනයේ සිට අවුරුද්දකින්, යාපනයේ දිසාපති තුමාගේ සිත්ගන්නා පරිදි, බදුකරු ඉඩමෙහි ගුදමක් සහ ධාන්‍යාගාරයක් තනා වී කොටන මැමිමක් සහ නිලධාරීන්ගේ නිවාසද ඉදි කළ යුතුයි;
- (ඈ) බදුකරු යලොක්ත (ඈ) ඡේදයේ සඳහන් කරන ලද ප්‍රයෝජනයන් සඳහා පමණක් ඉඩම භුක්ති විදිය යුතුයි

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත බද්ද නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළොත් ඉඩම බදු දෙනු ලැබේ

4 කිලිනොච්චියේ වඩ්ඩකච්චි ජනපදයේ සමුපකාර ගොවි ද්‍රව්‍ය නිපදවීමේ සහ අලෙවි කිරීමේ සංගමයට කරවීම් ව්‍යාපාරයේ දකුණු ඉවුරේ බී ඕ පී පිඹුරේ 913 වැනි කැබැල්ල, මෙබඳු ප්‍රයෝජනයක් සඳහා, බදු දීම පිළිබඳව 1956 මාර්තු 28 වැනි දින අංක 10,968 "ආසව" පත්‍රයේ පළ වූ නිවේදනය මෙයින් අවලංගු කරනු ලැබේ

බඩලිච්ච බඩලිච්ච ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1956 ඔක්තෝබර් 26 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් ජේ 996

**ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

ශ්‍රී සුවර්ණවර්ධන සමිතියේ භාරකරුවන් වන අම්බකෝට්ටේ රාජමුණි දේවලාගේ සේපාල, රාජමුණි දේවලාගේ ජේතුවා හා රත්දකුණුර දේවලාගේ සම්බිරි යන මොවුන්ගේ භාවනා මධ්‍යස්ථානයක් පිහිටුවීම පිණිස කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැලඹ විලිහන් පත්තුවේ ගෝනදෙනිය ගමේ පිහිටි නො 50 දරණ අවසාන ගම් පිඹුරයේ අංක 97ඒ දරණ ආණ්ඩුවේ ඕම් කවරියෙන් අක්කර 5ක ප්‍රමාණයක් බදු ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි

2 ඉල්ලුම් කර ඇති ඉඩම එම කාරණයට දීමට පුළුවන එසේම ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත්කොට එම ඉඩම බදුදීමට අදහස් කර ඇත —

- (අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 750යි,
- (ඉ) බද්ද ආරම්භ වූ දින සිට අවුරුද්දක් ඇතුළත බදු ගන්නන් විසින් එම ඉඩමෙහි, කුරුණෑගල ආණ්ඩුවේ ඒජන්තතුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන, අඩි 25ක් දිග අඩි 12ක් පළල ශාලාවක්ද හාවනා කුටි 3ක්ද අඩි 90ක් දිග වහලක් සහිත සක්මන් මළුවක්ද පොකුණක් හෝ මුදුන් හා වැසිකිළි කීපයක්ද තනා තිබෙනු යුතුය,
- (උ) බදු ගන්නන් විසින් මෙම ඉඩම හාවනා මධ්‍යස්ථානයක් වෙනුවෙන් මිස අන්කිසි කටයුත්තකට නොයෙදවිය යුතුයි,
- (එ) ඉහත සඳහන් ගොවිතැනිලි සද කීමකොට හමසක් ඇතුළත බදු ගන්නන් විසින්, මහාභාරකාරතුමා අනුමත කරන ඔප්පු වක් පිට එම ගොවිතැනිලි පුජා කළ යුතුය එසේ කළ විට ප්‍රස්තාවේ භාවයට එම ඉඩම භාරකරුට හෝ විශාරාධිපතීන් වහන්සේට හෝ 99 අවුරුද්දකට බදුදෙනු ලැබේ

3 මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළත ඉල්ලුම් කර ඇති ඉඩම බදු නොදිය යුතු බවට පිළිගැනෙන හේතු, ලියවිල්ලකින් මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ

බබ්ලිච් බබ්ලිච් ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුන වෙනුවට

1956 ඔක්තෝබර් 26 වැනි දින  
කොළඹ

**තබ්ලෝවේ කෘෂිකම් දෙපාර්තමේන්තුවට අයත් අඹි වගාකළ වත්තේ බද්ද විකිණීම**

1956 සැප්තැම්බර් 28 වෙනි දින අංක 10,976 දරණ රජයේ "ගැසට්" පත්‍රයේ ප්‍රසිද්ධ කරන ලද, 1956 නොවැම්බර් 10 වෙනි දින පෙරවරු 10ට පුත්තලම් කව්වේරියේදී පවත්වනට අදහස් කළ, පුත්තලම් පාලක දිස්ත්‍රික්කයේ රාජ වන්නි පත්තුවේ තබ්ලෝවේ පිහිටි කෘෂිකම් දෙපාර්තමේන්තුවට අයත් අඹි වගාකළ වත්තේ බද්ද ප්‍රසිද්ධ වෙන්දේසියේ විකිණීම අවලංගු කළ බව මෙයින් දැනුම් දෙමි

පුත්තලමේ දිසාපතිතුමා

1956 ඔක්තෝබර් 15 වැනි දින  
කව්වේරිය පුත්තලම

අංකය ඇල් කේ 34

**රජයේ ඉඩම් පණතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

පොළොන්නරු දිස්ත්‍රික්කයේ තමන් කඩු පළාත් ආදායම් පාලක කොටසට අයත් මැද පත්තුවේ නෝපාවැව පිහිටි අයි ඇස් පී පී 36 වැනි සැලැස්මේ අ 2යි, රු 2ක් පමණ ඇති 74 වැනි කැබැල්ල වී ගොවිතැන සඳහා පොළොන්නරුවේ පදිංචි පොතුපිටිය කන්කානම්ලාගේ සෝමපාල මහතා බදු ඉල්ලා ඇති බව මෙයින් දන්වමි

2 අවශ්‍යතාවය සඳහා ඉඩම තිබේ රජයේ සම්මත කොන්දේසි වලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට යටත් කොට බදු දීමට අදහස තිබේ —

- (අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 150යි,
- (ආ) කාලය අවුරුදු 5යි,
- (ඉ) බදුකරු බද්ද ඇරඹෙන දින සිට හය මාසයකින් ඉඩමෙහි සෑම ලියද්දකම පහළ කෙළවරේ අඩි 5ක් දිග, 5ක් පළල, 2½ක් ගැඹුරු, පිටාර ගලන ජලය රැඳීමට, ජලය තැනිය යුතුයි,

බබ්ලිච් බබ්ලිච් ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුන වෙනුවට

1956 ඔක්තෝබර් 26 වැනි දින  
කොළඹ

(ඒ) අඩි 3ක පළල, 1½ක් ගැඹුරු, 30ක් දිග කණු පහළ බැමීමේ දිගට ජලය හිඟ කමකින් හෝ බැමීම විනාශ වී යාමෙන් හෝ මසුන් ආරක්ෂා කිරීමට තැනිය යුතුයි,

(උ) වැඩෙන ගොයම් පැළවලට අඩු ගණනේ අහල් 4ක පමණ ජලය රඳා පැවතීම සඳහා ජලය සහ කාණු සෑදීමට අස් කළ පසින් බැමි උස් කළ යුතුයි,

(ඌ) වී ගොවිතැන හා මසුන් ඇති කිරීමේ පර්යේෂණ කරගෙන යෑමට අදාල වන සේ, බදුකරු ඕනෑම වෙලාවක ධීවර දෙපාර්තමේන්තුවේ නිලධාරීන්ට ඉඩමට ඇතුල් වීමට අවසර දිය යුතුයි,

(එ) බදුකරු වී ගොවිතැන සඳහා පමණක් ඉඩමෙන් ප්‍රයෝජනය ගත යුතුයි

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත බදු නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා ඉදිරිපත් නොකොළොත් ඉඩම බදු දෙනු ලැබේ

බබ්ලිච් බබ්ලිච් ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුන වෙනුවට

1956 ඔක්තෝබර් 26 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් කේ 34 ඒ

**රජයේ ඉඩම් පණතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

පොළොන්නරු දිස්ත්‍රික්කයේ තමන් කඩු පළාත් ආදායම් පාලක කොටසට අයත් මැද පත්තුවේ නෝපාවැව පිහිටි අයි ඇස් පී පී 36 වැනි සැලැස්මේ අක්කර 2ක පමණ ඇති 77 වැනි කැබැල්ල, වී ගොවිතැන සඳහා පොළොන්නරුවේ පදිංචි රාජපතිරත්නලාගේ දබ්දෙනිය මහතා බදු ඉල්ලා ඇති බව මෙයින් දන්වමි

2 අවශ්‍යතාවය සඳහා ඉඩම තිබේ රජයේ සම්මත කොන්දේසි වලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට යටත් කොට බදු දීමට අදහස තිබේ —

- (අ) බද්ද අවුරුද්දකට, අක්කරයකට, රුපියල් 150යි,
- (ආ) කාලය අවුරුදු 5යි,
- (ඉ) බදුකරු බද්ද ඇරඹෙන දින සිට හය මාසයකින් ඉඩමෙහි සෑම ලියද්දකම පහළ කෙළවරේ අඩි 5ක් දිග, අඩි 5ක් පළල, අඩි 2½ක් ගැඹුරු, පිටාර ගලන ජලය රැඳීමට, ජලය තැනිය යුතුයි,

(ඒ) අඩි 3ක් පළල, 1½ක් ගැඹුරු, 30ක් දිග කණු පහළ බැමීමේ දිගට—ජලය හිඟකමකින් හෝ බැමීම විනාශ වී යාමෙන් හෝ මසුන් ආරක්ෂා කිරීමට තැනිය යුතුයි,

(උ) වැඩෙන ගොයම් පැළවලට අඩු ගණනේ අහල් 4ක පමණ ජලය රඳා පැවතීම සඳහා ජලය සහ කාණු සෑදීමට අස් කළ පසින් බැමි උස් කළ යුතුයි,

(ඌ) වී ගොවිතැන හා මසුන් ඇති කිරීමේ පර්යේෂණ කරගෙන යෑමට අදාල වන සේ, බදුකරු ඕනෑම වෙලාවක ධීවර දෙපාර්තමේන්තුවේ නිලධාරීන්ට ඉඩමට ඇතුල් වීමට අවසර දිය යුතුයි,

(එ) බදුකරු ඉඩම වී ගොවිතැන සඳහා පමණක් ප්‍රයෝජනය ගත යුතුයි

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත බදු නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා ඉදිරිපත් නොකොළොත් ඉඩම බදු දෙනු ලැබේ

බබ්ලිච් බබ්ලිච් ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුන වෙනුවට

1956 ඔක්තෝබර් 26 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් පේ 879

අංකය ඇල් කේ 5

**ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

**රජයේ ඉඩම් පනතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

බොරැන්දේ ශ්‍රී සුභා ඩිප්ලෝමයිං සමාජය ප්‍රශ්නවදිත සමිතියේ භාරකරුවන් වන ගුරුතලාවේ බොරැන්දේ විජේසේකර මුදියන්සේලායේ විජේසේකර හා ගුරුතලාවේ බොරැන්දේ දෙසියන්තෝ ආරච්චි විජේසේකර මුදියන්සේලායේ ජේම්ස් අප්පු යන මොවුන් බදුල්ල දිස්ත්‍රික්කයේ උවුකිත්ද කොට්ඨාශයේ දඹවිනි පළාතේ බොරැන්දේ පිහිටි අංක 456 දරණ අවසාන ගම් පිඹුරයේ අංක 520 දරණ ආණ්ඩුවේ බිම් කට්ටියෙන් අක්කර 3 ක ප්‍රමාණයක් ඊට යාබදව ඇති අංක 195 දරණ පුද්ගලික ඉඩමේ පිහිටි බෞද්ධ විහාරස්ථානයට අමතර ගොඩනැගිලි වශයෙන් බුදුගෙයක්, ආවාසයක් හා දැනටමත් සෑදීම පිණිස බදු ඉල්ලා ඇති බැව් මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි

බදුලු දිස්ත්‍රික්කයේ වැලිමඩ ගුරුතලාව ගමෙහි පිහිටි 189 වැනි අවසන් ගම් පිඹුරේ අක්කර 10, පර්චස් 10ක් පමණ බිම් තරම ඇති 89, 90 සහ 93 යන ඉඩම් කැබලි, ගුරුතලාවේ සාන්ත තෝමස් විදුහලේ භාරකාරයා, එළවළු සහ තණකොළ වැවීම සඳහා, බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරමි

මේ ඉඩම් කැබලි වසරකට රුපියල් 5 ගණනේ 1946 නොවැම්බර් 1 වැනි දින බදු දෙන ලදී බද්ද මාරු වන්නේ 1956 ඔක්තෝබර් 30 වැනිදා දිනට ඉල්ලුම් කරන්නේ බද්ද අළුත් කිරීමටය ඉඩමෙහි තණකොළ සහ අවුරුදු 20ක් පමණ පැරණි දේ වදුර ගස් තිබේ

2 ඉල්ලුම්කර ඇති ඉඩම එම කාරණය සඳහා දීමට පුළුවන එසේම ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත්කොට එම ඉඩම බදු දීමට අදහස් කර ඇත —

2 මේ භූමි භාගය බදුදීමට භැකිය රජයේ සම්මත කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට යටත් කොට ඉඩම බදු දීමට අදහස් කරනු ලැබේ —

- (අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 1 යි,
- (ඉ) බද්ද ආරම්භ වූ දින සිට මාස තමයක් ඇතුළත බදු ගන්නන් විසින් එම ඉඩමෙහි, බදුල්ලේ ආණ්ඩුවේ ඒජන්ත තුමාගේ සිත්ගන්නා පරිද්දෙන්, ආවාසයක්, දැනටමත් හා බුදුගෙයක් තනා නිම කළ යුතුයි,
- (උ) බදුකරුවන් විසින් එම ඉඩම විහාරස්ථානයකට අවශ්‍ය අමතර ගොඩනැගිලි සෑදීම වෙනුවෙන් මිස අත්කිසි කටයුත්තක් සඳහා නොයෙදිය යුතුයි,
- (එ) අමතර ගොඩනැගිලි තනා නිමකොට ගමසක් ඇතුළත බදු කරුවන් විසින් එම ගොඩනැගිලි මහාභාරකාරතුමා අනුමත කරන ඔප්පුවක් පිට පූජා කළ යුතුයි එසේ කළ විට ප්‍රස්ථාවයේ භූමියට එම ඉඩම භාරකරුට හෝ විහාරස්ථානයේ විහාරාධිපතීන් වහන්සේට හෝ 99 අවුරුද්දකට බදුදෙනු ලැබේ

- (අ) කාලය අවුරුදු 10 යි,
- (ආ) බද්ද අවුරුද්දකට රුපියල් 300 යි,
- (ඉ) බදුකරු ඉඩමෙහි ගොඩනැගිලි ඉදි නොකළ යුතුයි,
- (ඊ) බදුකරු ඉඩම තණකොළ සහ එළවළු වගා කිරීමට හැර අන් ප්‍රයෝජනයකට නොගත යුතුයි

3 මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළත ඉල්ලුම්කර ඇති ඉඩම නොදිය යුතු බවට පිළිගැනෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළ ඉහත ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත ඉඩම් කැබලි ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළ හොත් ඉල්ලීම අනුව බදු දෙනු ලැබේ

බබ්ලිව් බබ්ලිව් පේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

බබ්ලිව් බබ්ලිව් පේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1956 ඔක්තෝබර් 26 වැනි දින  
කොළඹ

1956 ඔක්තෝබර් 26 වැනි දින  
කොළඹ

**විශේෂ නිවේදනයයි**

1956 නොවැම්බර් 1 වැනි බ්‍රහස්පතින්දා ප්‍රසිද්ධ නිවැඩු දිනයක් වන හෙයින්, 1956 නොවැම්බර් 2 වැනි දින දරණ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ පළ කිරීම සඳහා එවන සියලුම දැන්වීම් සහ ප්‍රකාශන 1956 ඔක්තෝබර් 29 වැනි සඳුදා පස්වරු 4ට ප්‍රථම ආණ්ඩුවේ මුද්‍රණාලයට ලැබෙන්නට සැලැස්විය යුතු බව මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි

1956 ඔක්තෝබර් 22 වැනි දින  
රජයේ මුද්‍රණාලය, කොළඹ 8

බර්නාඩ් ද සිල්වා,  
ආණ්ඩුවේ මුද්‍රණාලයාධිපතී,

**பகுதி III—காணிகள்**

**காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்**

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படிபும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் காணி காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி சிலவா ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சிலவா,  
கொழும்புக் கச்சேரி, காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
1956 ம ௫௦ ஓகரோபாய் 8 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் } Q. A 279/J 56 LG 85  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி }  
காரியாலயத்தின் இலக்கம் }  
காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சலபிறறி கோரூன், முறட்டுவா நகரசபை எல்லைக்குள், கட்டுக்குருந்தை எனனும் கிராமத்தில் திரு றி ஆர் பிரிஸ, உத்தரவுபெற்ற உலாநதா அளவுகாரண அவாகளால் 31 1 1932 ல கீறப்பட்பட்ட இல 709 ல துண்டு "1" எனக் குறிப்பிட்பட்டிருக்கிறது இக்காணி மடங்ககாவத்தை என கூறப்படும ஏறக்குறைய ௪ 0, ௫ா 1, ப 01\*75 விசாலமுடையது எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு யோசப் பிளேஸ் (ரேட்டர்), கீழ்க்கு மேள டி மெல்லுக்குச் சொந்தமான மடங்ககாவத்தை எனனும் காணி, தெற்கு ஜெ எம் சிலவாவுக்குச் சொந்தமான காணி; மேற்கு காலம் சென்ற எச் பஸரியாம பிரிஸ்டைய உரிமையாளருக்கும், எச் ஆர் பிரிஸ்க்கும் சொந்தமான மீடிலக்காவத்தை எனனும் காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படிபும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி சிலவா ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சிலவா,  
கொழும்பு, காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
1956 ம ௫௦ செப்டம்பாய் 25 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் LH/A 282  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 T 568

காணியின் விபரம்

(1) களுத்தறை மாவட்டம், பஸ்துன கோரூன் கீழ்க்கு, கங்கப்பொடை பத்து, குடலிக்கமையின் ஒரு பாகத்திலுள்ளதும், அளந்து பூரண கிராம படம் 139 ல துண்டு 162 எனறு குறிப்பிட்பட்டதும், ௪ 0, ௫ா 2, ப 0 விசாலமானதுமான மல்வத்தை என்றழைக்கப்படும காணிப் பங்கீட்டுத் துண்டு முழுவதும்

(2) களுத்தறை மாவட்டம், பஸ்துன கோரூன் கீழ்க்கு, கங்கப்பொடை பத்து, குடலிக்கமையின் ஒரு பாகத்திலுள்ளதும், உடலொட்டுக்குமபுறே கொடெல்லை, தெல்கஹாவத்தை, கொல்லாவத்தை, எந்தெரெவத்தை, மலவத்தை (பூரண கிராமப்படம் இல 139 இல துண்டு 161) என்றழைக்கப்படும் காணியின் 1 ஏக்கர் 2 ௫ாட 29 பேச் விசாலமான ஒரு பாகம் பின்வரும் எல்லைகளாற சூழ்ப்பட்டுள்ளது —

வடக்கு பூரண கிராம படம் 139 ல உள்ள துண்டு 158, கீழ்க்கு அதே காணியின் மிகுதிப் பாகம் (பூரண கிராம படம் 139 ல துண்டு 161) தெற்கு பூரண கிராமப்படம் 139 இல துண்டுகள் 163 ம 162 ம, மேற்கு பூரண கிராமப்படம் 139 ன துண்டு 161 ன மிகுதிப் பாகம் (மாதிரிப்படம் 84956)

(3) களுத்தறை மாவட்டம், பஸ்துன கோரூன் கீழ்க்கு, கங்கப்பொடை பத்து, குடலிக்கமையின் ஒரு பாகத்திலுள்ளதும், உடலொட்டுக்குமபுறே கொடெல்லை, தெல்கஹாவத்தை, கொல்லாவத்தை, எந்தெரெவத்தை, மலவத்தை (பூரண கிராமப்படம் இல 139 ல துண்டு 161) என்றழைக்கப்படும் காணியின் 6 அடி X 225 அடி விசாலமான ஒரு பாகம் பின்வரும் எல்லைகளாற சூழ்ப்பட்டுள்ளது —

வடக்கு பகிரங்க ரேட்டர், கீழ்க்கு, தெற்கு, மேற்கு அதே காணியின் மிகுதிப் பாகங்கள் (பூரண கிராமப்படம் இலக்கம் 139 ன துண்டு 161)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படிபும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸு பேசிவல டி சிலவா ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சிலவா,  
கொழும்பு, காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
1956 ம ௫௦ செப்டம்பாய் 22 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் L D 4932  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 T 60

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், தும்பன பகுதி, உட பலாத்த, மேற்கு கோரூன், அலு தெனிய கிராமத்திலிருக்கும் ஏ 2, ௫ா 0, ப 6 விசாலமுள்ள தீயல் தோட்டத்தின் பகுதியை கிராமப்படம் 19 திலிருந்து எடுக்கப் பட்ட 1 ம இலக்கப்படி 1041 ம துண்டு என அளந்து விபரிக்கப்பட்டுள்ளது

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படிபும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸு பேசிவல டி சிலவா ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சிலவா,  
கொழும்பு, காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
1956 ம ௫௦ செப்டம்பாய் 22 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் L D 4946  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 T 205

காணியின் விபரம்

கண்டி மாவட்டம் கண்டி கிரவல பாதத ஹேவாஹெட்ட பிரிவு அதிகாரியின் பகுதி, போலபே கிராமத்தில சுமார் 24 போசசல விலாச முள்ள லுனுமெல்ல எனப்படும காணியின் பகுதி இதன எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஓய, கீழ்க்கு, மேற்கு அதே காணியின் மிகுதிப் பாகம் தெற்கு பி டபிளவு டி ரேட்டர்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படிபும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நில, நில அபிவிருத்தி மந்திரி சாஸ்ல் பேசிவெல டி சிலவா ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி டி சிலவா,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி  
கொழும்பு  
1956 ம ௫௦ ஓகரோபாய் 8 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் L D 4919  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 L 10 VE

காணியின் விபரம்

கண்டி. மாவட்டம், ஆரிலைபுத்தல டி.வி.என். ஒலிவா, பழநிபுறம் பிராமத்திலுள்ள, பழநிபுறம் பொலவத்த காணியில் ஏறக்குறைய 1 ஏ 0 ரூ 04 பர்சல விசாலமுள்ள இரண்டு காணியை துண்டுகளாக இது எல்லைகள் —

- (1) விசாலம் ஏறக்குறைய 0 ஏ 2 ரூ 37 பர்சல  
வடக்கு அதே காணியின் மீதி பாகம்  
கிழக்கு எச் மோமத லெபே உரிமைகூறும் பழநிபுறம்  
பொலவத்த எனும் காணி  
தெற்கு குப்பாயம் காணியும் பி பி 9,219 ல் துண்டு 1,  
மேற்கு கரோலில் உரிமை கூறும் காணி
- (2) விசாலம் ஏறக்குறைய 0 ஏ 1 ரூ 07 பர்சல  
வடக்கு அதே காணியின் மீதி பாகம்  
கிழக்கு பாதை,  
தெற்கு குப்பாயம் காணி  
மேற்கு கே எம் ஏ எல் பரீத் உரிமைகூறும் பழநிபுறம்  
பொலவத்த எனும் காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படிமுள்ள பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்துறம் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே த சிலவா,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி  
கொழும்பு,  
1956 ம ஓடு செப்டம்பர் 8 ந ல்

மாசாண்டி அலுவலக டி.வி.என் இலக்கம் LD 4881  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 L 369 (VIX)

காணியின் விபரம்

கண்டி. மாவட்டம், உடல்புத்த டி.வி.என், உலப்பன, உலப்பனவத்த எனும் காணியில் ஏறக்குறைய 100 ஏக்கர் விசாலமுள்ள காணி பாகம் இது எல்லைகள் —

வடக்கு இதே காணியின் மீதி பாகமும், கே எல் மோமத லைமல் அவர்களும வேறு சிலரும் உரிமை கூறும் காணியும், சலவா லெபே உரிமை கூறும் காணியும்  
கிழக்கு மாவெலி கங்கை,  
தெற்கு பிலலத்தெனிய காணியும், லெசமினவத்த காணியும்  
மாவெலி கங்கையும்,  
மேற்கு காசிம், கிரிபண்டா, கே எல் மோமத ஏ மதார லெபே எம் லைமல் அவர்கள் உரிமை கூறும் காணியும் பி டிபிஎயு உ ரேட்டும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படிமுள்ள பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்துறம் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே த சிலவா,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி  
கொழும்பு,  
1956 ம ஓடு செப்டம்பர் 25 ந ல்

காணி காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 LG 323

காணியின் விபரம்

துவரெலியா டி.வி.என் கொத்தமலை பிரிவு அதிகாரியின் பகுதி தலவாக்கெலை நகரம் தலவாக்கெலை விளநில நகரசபை வட்டாரம் இலக்கம் 1 (இல) கொத்தமலை ரேட்டி.வி.என் 111 ம இலக்கக்கொண்ட காணியில் (ஆரம்பத்தில் கீழே வெள்ளைக் கொட்டிலென்று வழங்கப் பட்ட காணி) ஏறக்குறைய ஏ 0, ரூ 3, ப 20 50 எல்லைகள் —

வடக்கு கிழக்கு கொத்தமலை கங்கை தெற்கு தலவாக்கெலை கடைத்தியின் ஒரு பகுதி தலவாக்கெலையிலிருந்து வட்டக்கொடைக்குப் போரும் பிரதானமான ரேட்டி.வி.என் பிரதமப்படம் 7502 (இல) துண்டு 1 ம; மேற்கு தலவாக்கெலை கடை தீதி

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படிமுள்ள பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்துறம் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே த சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
கொழும்பு,  
1956 ம ஓடு செப்டம்பர் 30 ந ல்

காலி டி.வி.என் ஏசுண்டின் இலக்கம் LA/A 38  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/312/53

காணியின் விபரம்

(1) காலி டி.வி.என் பெந்தொட வல்லாவிடி கோறையில் ஹபுறுகல் எனும் கிராமத்திலேவா பகுதியில் துண்டு 9 பீ ஏ 359, வினா ஏறக்குறைய 234'x9' விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு அதே காணியில் மீதியுள்ளவை, கிழக்கு கீனகஹ உரேமுல்ல பட நபபா காணி, தெற்கு கலுமல் உரேமுல்ல நெலவயல், மேற்கு எல் டி ஓ விரு விடப்பட்டுள்ள பாதை

(2) காலி டி.வி.என் பெந்தொடவல்லாவிடி கோறையில் தொட கனத்த எனும் கிராமத்திலேவா பகுதியில் வினாடுவ எனும் கிராமத்தில் கீனகஹ உரேமுல்லவினாடுவ ஏறக்குறைய 598'x9' விசால முள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு கீனகஹ உரேமுல்ல பட நபபா காணி, கிழக்கு கீனகஹ உரேமுல்லவெல் தெற்கு கலுமல் உரேமுல்ல நெலவயல், மேற்கு துண்டு 9, பீ ஏ 359 (எல் டி ஓ)

(3) காலி டி.வி.என் பெந்தொடவல்லாவிடி கோறையில் தொட கனத்த எனும் கிராமத்திலேவா பகுதியில் வினாடுவ எனும் கிராமத்தில் கீனகஹ உரேமுல்லவெல்லிவினாடுவ ஏறக்குறைய 108'x9' விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு அதே காணியில் மீதியுள்ளவை கிழக்கு கெபெல்லகந்த வட்ட, தெற்கு கிலகஹவெல் மேற்கு கீனகஹ உரேமுல்ல பட நபபா காணி

(4) காலி டி.வி.என் பெந்தொட வல்லாவிடி கோறையில் தொட கனத்த எனும் கிராமத்திலேவா பகுதியில் வினாடுவ எனும் கிராமத்தில் கெபெல்லகந்த வத்திவினாடுவ ஏறக்குறைய 408'x9' விசால முள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு கீனகஹ உரேமுல்லவெல், பி பீ ஏ 358 கிழக்கு அதே காணியில் மீதியுள்ளவை தெற்கு கீனகஹ உரேமுல்லவெல், மேற்கு கீனகஹ உரேமுல்லவெல்,

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படிமுள்ள பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்துறம் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே த சிலவா,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி  
கொழும்பு,  
1956 ம ஓடு செப்டம்பர் 8 ந ல்

காலி டி.வி.என் ஏசுண்டின் இலக்கம் LAB/33  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/54 L 204

காணியின் விபரம்

காலி டி.வி.என் பெந்தொட வல்லாவிடி கோறையில் வத்தூவில் எனும் கிராமத்தில் 0 ஏ 1 ரூ 07 7 பே விசாலமுள்ள கஹகல் பொத்தகுமுறு எனும் ஒரு துண்டு இன்னும் அளந்தபடி விபரமாய் கடை கிராமம் நொம்பா 608 சபலிமன்ற நொம்பா 1, துண்டு 364

1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் கானி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும், கானி, கானி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சிலவா,  
கொழுமடி, கானி, கானி அபிவிருத்தி மந்திரி  
1956 ம ஐஸ் செப்டம்பர் 25 ந ல

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LB 2172  
கானி, கானி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/11/53

காணியின் விபரம்

மாததறைப பிரிவு, கங்கபொட பததுவில் களுகலமுள்ள என்ற கிராமத்தில் உள்ள, ஆரம்பப்பட இல A 1,560 ல 1 ம துண்டாக அளந்து விவரிக்கப்பட்ட 8.7 போசசல விசாலமுள்ள, நாபெகெவத்த அல்லது பள்ளியெவத்த என்ற ஒரு நிலத்துணை

1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் கானி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் கானி, கானி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சிலவா,  
கொழுமடி, கானி, கானி அபிவிருத்தி மந்திரி  
1956 ம ஐஸ் செப்டம்பர் 22 ந ல

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் J/1/1341/LD 7308, P2

காணியின் விபரம்

(1) இ.சி.ப இல 265 சோமதிககானி இல 2 துணை 44 அம்பாந்தோட மாவட்டத்தில் மேல்கிருவப்பததுவில் மெதவவவா என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் டிகவெல்ககவத்த அல்லது ஹனடுககவத்த என்றும் கானி விசாலம் ஏ 0, றா 0, ப 38\*7.

(2) இ.சி.ப இல 265 சோமதிககானி இல 2 துணை 45 அம்பாந்தோட மாவட்டத்தில் மேல்கிருவப்பததுவில் மெதவவவா என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் டிகவெல்ககவத்த அல்லது ஹனடுககவத்த என்றும் கானி விசாலம் ஏ 0, றா 3, ப 36 4

1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் கானி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் கானி, கானி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே த சிலவா,  
கொழுமடி, கானி, கானி அபிவிருத்தி மந்திரி  
1956 ம ஐஸ் ஒக்டோபர் 8 ந ல

டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 3621  
கானி, கானி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/56/L/99

காணியின் விபரம்

மட்டக்களப்பு பிரிவு, சமமாந்தறைப பற்று, நாவிதனவெளிக் கிராமத்திலிருக்கும், சாலம்பைககேணி என்று அழைக்கப்படும் காணியின், சுமார ஏ 1, றா 0, ப 01 விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகளாவன —

வடக்கு துறை நீலவண்ணை IX குஞ்சித்தம்பி உரிமை பேசுங் கானி, கிழக்கு கல்லியா அபிவிருத்திச் சபை உரிமை பேசுங்கானி, தெற்கு 372 ம ஆரம்பப்படத்தில் 3,059, 3,060 ந துணைகள், மேற்கு கல ஓயர் அபிவிருத்திச் சபை உரிமை பேசுங்கானி

1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் கானி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் கானி, கானி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே த சிலவா,  
கொழுமடி, கானி, கானி அபிவிருத்தி மந்திரி  
1956 ம ஐஸ் ஒக்டோபர் 8 ந ல

டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 3620  
கானி, கானி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/56/L/98

காணியின் விபரம்

(1) மட்டக்களப்பு பிரிவு மணமுனை தெற்கு எருவில் போர்தீவுப் பற்று, தம்பலத்தைக் கிராமத்திலிருக்கும், தம்பலத்தை என்று அழைக்கப்படும் காணியில், சுமார ஏ 1, றா 0, ப 08 விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகளாவன —

வடக்கு 201,322 ம உரிமைப்படத்தைக் கொண்ட காணி, கிழக்கு தெற்கு 201,321 உரிமைப்படத்தைக் கொண்ட காணி, மேற்கு மண் றேலிருந்து அன்னமலைக்குச் செல்லும் வீதி

(2) மட்டக்களப்பு பிரிவு மணமுனை தெற்கு எருவில் போர்தீவுப் பற்று, தம்பலத்தைக் கிராமத்திலிருக்கும், குடாவடை என்று அழைக்கப்படும் காணியின், சுமார 1 றாட விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகளாவன —

வடக்கு கிழக்கு மண்றேலிருந்து அன்னமலைக்குச் செல்லும் வீதி தெற்கு மேற்கு 175,760 ம உரிமைப்படத்தைக் கொண்ட காணி

1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் கானி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் கானி, கானி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி  
கொழுமடி  
1956 ம ஐஸ் ஒக்டோபர் 8 ந ல

டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 3308  
கானி, கானி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/56/L/170

காணியின் விபரம்

மட்டக்களப்பு பிரிவு, அக்கரைப்பற்று, தம்பிலுவில் 1 றா குறிச்சிக் கிராமத்திலிருக்கும் 4,679 ம ஆரம்பப்படத்தில் 2,719 ந துணை என்று அளக்கப்பட்ட முனைக்காட்புழி என்று பெயர் கொண்ட காணியின் சுமார 1/2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகளாவன —

வடக்கு கல்லியப்பரவை வயல்கள், கிழக்கு இடே காணியின் மீச்சப்பகுதி, தெற்கு சினனத்தம்பி சீனித்தம்பி உரிமைபேசுங்கானி மேற்கு வடக்குளம்

இலக்கம் LA/LG/55/47/J 55 LG 511

1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் கானி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின 9 ம இலக்க கானி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம



ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்த திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாள்ஸ் பேர்சிவல் த சில்வா ஆகிய நான இத்தகால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே த சில்வா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ௨௫ ஒக்டோபர் 1 ந ல

மாகாண ஏசனரவின் இலக்கம் LA/LG/55/47,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 LG 511

காணியின் விபரம்

குருநாகல் மாவட்டம், தம்பேதேனி கற்பத்தூ, தம்பேதேனி பகுதி, தம்பேதேனி கிராமத்திலுள்ளதும் 556 ம பிரதமபட்டத்தில் 5 ம ஆண்டின் ஒரு பாகமுமாகிய தல்கலவகத எனலும் ஏறக்குறைய 30 பேர்ச்சல விசாலமுள்ள காணியின் எல்லைகள் —

வடக்கு கிரியூல்—குருநாகல் வீதி, கிழக்கு கோவில் ரோடு, தெற்கு M T பெரேரா என்பவரின் காணி, மேற்கு கிரியூல்—குருநாகல் வீதி

இலக்கம் LA/GA/54/30/J 54/L 243 (VE)

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்த திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்த திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாள்ஸ் பேர்சிவல் த சில்வா ஆகிய நான இத்தகால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே த சில்வா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ௨௫ ஒக்டோபர் 3 ந ல

மாகாண அல்லது இலத்திரிக ஏசனரவின் இலக்கம் LA/GA/54/30 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 L 243 VE

காணியின் பெயர்

குருநாகல் மாவட்டம், கிரியூல் கற்பத்தூ, கரண்ட கொல்ல, தொம்பு கொழுவ, பிறையமுள்ள பண்டிபொல, நிராமுல்ல எனலும் கிராமங்களின் உள்ள ஏ 277, றா 1, ப 23 விசாலமுள்ள 10 துண்டுக் காணிகள் இக் காணிகள் 1,248 ம பிரதமபட்டத்துக்கு 1 ம இணைபட்டத்தில் 159 ம, 160 ம, 161 ம துண்டுகளாகவும், 1,251 ம பிரதமபட்டத்துக்கு 1 ம இணைபட்டத்தில் 61 ம 62 ம துண்டுகளாகவும், 2,461 ம ஆரம்ப பட்டத்தின் பகுதியிலும் 1,252 ம பிரதமபட்டத்துக்கு 1 ம இணைபட்டத்திலும் 53 ம 54 ம துண்டுகளாகவும் 2,461 ம ஆரம்ப பட்டத்தின் பகுதியிலும், 2,823 ம 1,246 ம பிரதமபட்டத்துக்கு 1 ம இணைபட்டத்திலும் 505 ம, 26 ம, 27 ம துண்டுகளாகவும் அந்நது காட்டப்பட்டுள்ளன

கு இல L A/Misc /53/15 A

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்த திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாள்ஸ் பேர்சிவல் த சில்வா ஆகிய நான இத்தகால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி த சில்வா,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு

1956 ம ௨௫ ஒக்டோபர் 15 ந ல

மாகாண ஏசனரவின் இலக்கம் L A/Misc/53/15 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 H 37

E-3

காணியின் விபரம்

குருநாகல் மாவட்டம், வேவுடவில்லி கற்பத்தூ, திறகண்டகே கோறலை மேற்கு, குருநாகல் நகர எல்லைக்குள் 10 ம பிரிவு இலிபுக்கெற்ற வாட்டில், நிராமுழப்பு வீதியில் 91 ம வரிமதிப்பு இலக்கக் காணியின் ஒரு பாகமுமாகிய கனகொடயாமுழப்பு எனலும் 0 4 போச்செல் விசால முள்ள நிலம், A 1,396 ம இலக்க ஆரம்பபட்டத்தில் 5 ம துண்டாக அந்நது காட்டப்பட்டுள்ளது

குறி இல LA/ED/34/56/J 56 H 134

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்த திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்த திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாள்ஸ் பேர்சிவல் த சில்வா ஆகிய நான இத்தகால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே த சில்வா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ௨௫ செப்டம்பர் 22 ந ல

மாகாண ஏசனரவின் இலக்கம் LA/ED/34/56 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 H 134

காணியின் விபரம்

குருநாகல் மாவட்டம், கடுகம்பொல கற்பத்தூ, கல்யாய பலாத, பன்னல் கிராமத்திலுள்ள பொலவத்த எனலும் காணியிலிருந்து ஏறக்குறைய 2 ஏக்கர் விசாலங்கொண்ட ஒரு பாகத்தின் எல்லைகள் — வடக்கு பன்னல் ஆண்கள் பெண்கள் பாடசாலைக் காணி கீழ்க்கு, தெற்கு, மேற்கு அதே காணியின் மிகுதி பாகங்கள

QA 167

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்த திருத்தம்) சட்டம் 7 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்த திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறோர்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1,954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தகால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பபட்ட இல ஏ 4,022

துண்டு 1-4 கல்பிறற் கிராமம்

துண்டு 5, பாது அம்பலாங்கொடை கிராமம்

துண்டு 6-7, அம்பலாங்கொடை கிராமம்

துண்டு 1

காணியின் பெயர் கனிமுல்லக்குழை, விபரம் நெல் வயல், உரிமையாளர் பெயர் டி. எம் அபயசிங்க, வேதத்த, பொலகாவிறற், விசாலம் ஏ 0, றா 0, ப 03 2

துண்டு 2

காணியின் பெயர் கனிமுல்லக்குழை, விபரம் நெல் வயல், உரிமையாளர் பெயர் டபிளயு கேரல் பெரேரா, கறுதுவா, விசாலம் ஏ 0, றா 0, ப 07 3

துண்டு 3

காணியின் பெயர் கனிமுல்லக்குழை, விபரம் நெல் வயல், உரிமையாளர் பெயர் வி வைமன் பெரேரா, தெமலலுவா, பிலியந்தல், விசாலம் ஏ 0, றா 0, ப 02 6

துண்டு 4

காணியின் பெயர் மகாமுழைகாதல் எலியல் உடவிடகேசுமபுற, விபரம் நெல் வயல், உரிமையாளர் பெயர் யு டி கேமன், இல 9, ஜெயா ரோடு, பம்பலப்பிடடியா, விசாலம் ஏ 0, றா 0, ப 118

துண்டு 5

காணியின் பெயர் பெண்டியக்குழை, விபரம் நெல்லு வயல், உரிமையாளர் எம் டி பேபிசிங்கோ, எம் டி தேமாளிஸ், பி ஏ அனோறில், பி. ஏ சியடோறில் அல்விஸ், பி ஏ சாள்ளி அல்விஸ், பி ஏ நோறில் அல்விஸ், சுபனேறில் ஜெயசிங்க, ஐ ஏ குனேறில், டபிளயு ஏ கேரல், டபிளயு ஏ ஹாமாளிஸ், டபிளயு ஏ அங்கோ ஹாமி, டபிளயு ஏ பேபிநோனூ பாது, அம்பலாங்கொடை, பொலகாவிறற்,

ஐ. ஏ. பி. திலகராஜன், எ. டி. சைமன் ரி. ஏ. டி. யேமிஸ், அம்பலாங்க  
கொட, டி. எம். அபயசிங்க, வெட்டத்தற, விசாலம் ஏ 0  
0 ஹ, ப 14 3

துண்டு 6

காணியின் பெயர் பின்வியத், விபரம் நெல் வயல் உரிமையாளர்  
பெயர், டபிள்யூ சுமனதீச தேரே சிறிசத்தமறமாய, கெறலியவுஷ்  
பொலகலவிறற, விசாலம் ஏ 0, ஹ 0, ப 09 6

துண்டு 7

காணியின் பெயர் றடவாகுமபுற, விபரம் நெல் வயல், உரிமை  
யாளர் பெயர் டி. எ. அபயசிங்க, வெட்டத்தற, பொலகலவிறற,  
விசாலம் ஏ 0, ஹ 0, ப 05 1

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக  
அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்  
மூலமாக 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ந்தேதி காலை 9 30 மணிக்கு  
பிலியாந்தலை கிராமாதிக்காரியின கந்தோரில் என்முனப்பாக வெளிப்பு  
படுத்தும்படியும் அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடநடைகளின்  
தன்மையையும் குறித்த காணிகளை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய  
அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுதொகை  
யையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956ம் ஆண்டு  
நவம்பர் மாதம் 27 ந்தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிக்களாக  
எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

என் பி. எம். செனிவிரத்தின,  
கூட்டு உதவி மாகாண அரசாட்சி ஏசனாடு,  
கொழும்பு டி. டி. தி. கி.

கொழும்புக் கச்சேரி,  
1956 ம் ஆண்டு ஒகரோபாயிர் 12 ந் 6

QB 205/J 55/s 378

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்  
படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற்  
(திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை  
எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம்  
ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்  
(1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க  
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால்  
அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 4,018 கிராமம்—பத்தாறமுல்லை

துண்டு 1

காணியின் பெயர் மினுவானவிலக்குமபுற விபரம் சதுப்பு நிலம்  
உரித்தாளியின் பெயர் எச். ஏ. சிமித்திற ஆராச்சி, சி. இ. சிமித்திற  
ஆராச்சி, மேரி ரொலலின் சிமித்திற ஆராச்சி, மேரி கெறறு சிமித்திற  
ஆராச்சி, அடலின் மாகறட பெறேறு, இவர்கள் எல்லாரும் பத்தாறமுல்லை  
தலங்கமலில் வசிப்பவர்கள், விசாலம் ஏ 0, ஹ 0, ப 39 4

துண்டு 2

காணியின் பெயர் கெபெல்லகறமுமபுற அல்லது ஜயசந்தரவெல்ல,  
விபரம் சதுப்பு நிலம், உரித்தாளியின் பெயர் ரி. ரி. அலமிடா,  
ரி. எ. அலமிடா ஸ்ரீமதி டபிள்யூ மெலின் டெப அவர்களும்  
அவர்களது நால்கு முற்றநடைகளும் ரேவதி அலமிடா பற்றிக் அலமிடா  
கருணாவதி அலமிடா, சந்திரசேன அலமிடா இவர்கள் எல்லாரும்  
பத்தாறமுல்லை தலங்கமலிலிருப்பவர்கள் விசாலம் ஏ 0, ஹ 2,  
ப 08 0

துண்டு 3

காணியின் பெயர் கோங்கலவத, விபரம் பயிர் செய்யாத  
தோட்டத்தின் பகுதி, உரித்தாளியின் பெயர் பி. ஏ. ஜயசேகர,  
பத்தாறமுல்லை, தலங்கம், விசாலம் ஏ 0, ஹ 0, ப 08 3

துண்டு 4

காணியின் பெயர் கோங்கலவத விபரம் பயிர் செய்யாத  
தோட்டத்தின் பகுதி, உரித்தாளியின் பெயர் பி. ஏ. ஜயசேகர,  
பத்தாறமுல்லை, தலங்கம், விசாலம் ஏ 0, ஹ 0, ப 07 1  
மொத்தம் ஏ 0, ஹ 3, ப 22 8

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக  
அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்  
மூலமாக 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ந்தேதி காலை 9 30 மணிக்கு  
கொழும்புக் கச்சேரியில் என்முனப்பாக வெளிப்புத்தும்படியும் அக்  
காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த  
காணிகளை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின்  
விபரங்களையும், நஷ்ட ஈடுதொகையையும், அதற்கான கணிக்கப்

பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ம் தேதிக்கு  
முன்னா எழுத்தில முப்பிரதிக்களாக எனக்கு அறிவிக்கும்படியும்  
இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

என் பி. எம். செனிவிரத்தின,  
கூட்டு உதவி அரசாட்சி ஏசனாடு

கொழும்புக் கச்சேரி,  
1956 ம் ஆண்டு ஒகரோபாயிர் 13 ந் 6

QB 141/J 54 LG 404

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்  
படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற்  
(திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை  
எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம்  
ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்  
(1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க  
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால்  
அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 4,024 கிராமம்—ஹோமகம்

துண்டு 1

காணியின் பெயர் கொடபொறகலவத, விபரம் 40 ஏக்கரம்  
சென்ற 1 தென்கி, 8 ஏக்கரம் சென்ற 1 தென்கி, 2 ஏக்கரம் சென்ற  
புப்பாசி மரமும் உள்ள தோட்டம் உரித்தாளியின் பெயர் ஏ.  
பி. ஸ்ரீசேன, ஹோமகம், விசாலம் ஏ 0, ஹ 0, ப 03 4

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது  
முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக  
1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ந்தேதி காலை 10 மணிக்கு  
ஹோமகம் வாடிக்கையாளர் என்முனப்பாக வெளிப்புத்தும்படியும் அக்  
காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த  
காணிகளை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின்  
விபரங்களையும், நஷ்ட ஈடுதொகையையும், அதற்கான கணிக்கப்  
பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ந்தேதிக்கு  
முன்னா எழுத்தில முப்பிரதிக்களாக எனக்கு அறிவிக்கும்படியும்  
இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

என் பி. எம். செனிவிரத்தின,  
கூட்டு உதவி அரசாட்சி ஏசனாடு

கொழும்புக் கச்சேரி,  
1956 ம் ஆண்டு ஒகரோபாயிர் 13 ந் 6

இல LII/A 412

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்  
படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற்  
(திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை  
எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம்  
ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்  
(1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி  
எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்க  
கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —மஹாபத்தூர் ச. கந்த  
தோருக்கும் பல நிலையத்திற்கும் கொள்ளப்படுகிறது.

மேல் மாகாணம், கருத்தரை மாவட்டம், பல்லுன கோரூன் கிழக்கு,  
மஹாபத்தூர் வடக்கிலுள்ள அகலவத்தை என்னுள் கிராமம்

ஆரம்பப்பட இலக்கம் A 4,005 ல் உள்ள துண்டு 1-4

துண்டு 1

காணியின் பெயர் பலநாயகாவத்தை, விபரம் பலநிலையத்தின்  
பாகம் தகரத்தால் வேயப்பட்ட, பிரயாணிகள் தங்குமிடத்தின் ஒரு பாகத்  
தைக் கொண்டுள்ளது, உரிமை கோருவோர் பெயர் ஏ. ஜயசிங்க,  
சோபென்னன் றோட்ட, பொறளன், விசாலம் ஏ 0, ஹ 0, ப 12 8

துண்டு 2

காணியின் பெயர் பலநாயகாவத்தை விபரம் பலநிலையத்தின்  
பாகம் தகரத்தால் வேயப்பட்ட, பிரயாணிகள் தங்குமிடத்தின் ஒரு  
பாகத்தைக் கொண்டுள்ளது, உரிமை கோருவோர் பெயர் டி. கே. கே.  
டி. விஜயதிலக, பிரசித்த நொத்தாரில், பானந்தரை, விசாலம்  
ஏ 0, ஹ 0, ப 02 6

துண்டு 3

காணியின பெயர் பலநாயகாவத்தை, விபரம் தோட்டம், 67 ரப்பர், 10 தென்னை, 30-40 வயதான 3 பல்மரங்கள், 1 வெரலு, 1 லியான, 2 கிதனா, 2 கெழும மரங்கள், 4 வயதானது, 1 மாமரம், 2 இம்புள, 1 மில்லா, 8 வயதான ஒரு பல்மரம், 6 வயதான 2 கிதன மரங்கள், 15-20 வயதான 2 மாமரங்கள், 20 வயதான 10 தேயிலைச் செடிகள், 5 வயதான ஒரு சிதரன் மரம், 2 வயதான 4 எலுமிச்சை மரங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உரிமைகோருவோர் பெயர் டி கே கே டி விஜயதிலக, பிரசித்த நொத்தாரிசு, பாணநதுறை விசாலம் ஏ 0, றா 1, ப 32 5

துண்டு 4

காணியின் பெயர் பலநாயகாவத்தை, விபரம் தோட்டம், 41 ரப்பர், 30-40 வயதான 2 தென்னை மரங்கள், 20 வயதான 35 தேயிலைச் செடிகள்; 12 வயதான 2 முந்திரிகை மரங்கள், 5 வயதான ஒரு சிதரன் மரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

உரிமைகோருவோர் பெயர் எ ஐயசிங்க, சோபெண்டைள ரேட், பொறளை, விசாலம் ஏ 0, றா 1, ப 10 6  
மொத்தம் ஏ 0 றா 3, ப 18 5

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமூலமாக 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ந் திகதி முப் 10 மணிக்கு அகல வத்தை டி. ஆர். ஓ. கந்தேரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

ஈ எம் டி. விகிரமசிங்க,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரே

கூடுதல்களைக் கச்சேரி

1956 ம் ஆண்டு ஓக்டோபர் 15 ந் உ.

இல எல் ஏ 3546

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் ஈட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) ஈட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற ஈட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) ஈட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 2,370 கிராமம்—அகலவதை (பாகம்)

துண்டு 1

காணியின் பெயர் ஹூலங்கழுவ தோட்டம் விபரம் 30 வயதுக்குக் கூடிய நப்பா, இதில் 40 வயதுக்குக்கூடிய தென்னை பரவியுண்டு, சேனையும் கூடியது, உடந்தையா காக்குச்சென்ற திரு, என பீ செல்லையா வுடைய பிறசந்தியாரா எம் எல் ரத்தினசோதியும் மற்றவர்களும், ஹூலங்கழுவ தோட்டம், மாத்தளை, விசாலம் ஏ 15, றா 3, ப 14

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமூலமாக 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ந் தேதி முற்பகல் 10 மணிக்கு மாத்தளை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

ஈ எல் பெரேரா,  
டிஸ்திரிக் அரசாட்சி ஏசனரே

மாத்தளை கச்சேரி,

1956 ம் ஆண்டு ஓக்டோபர் 13 ந் உ.

இல எல் ஏ 3614

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் ஈட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) ஈட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் ஈட்டத்தின் 7 ம் பிரிவின்

(1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) ஈட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன் —

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 2,368 கிராமம்—ஹூலங்கழுவ (பாகம்)  
அகலவதை (பாகம்)

துண்டு 1

காணியின் பெயர் ஹூலங்கழுவ தோட்டம், விபரம் 40 வருட வயதுள்ள நப்பா, இதில் 40 வயதுக்குக்கூடிய தென்னை பரவியுண்டு; சேனையுமுள்ளது, உரித்தாளியின் பெயர் மாத்தளை, ஹூலங்கழுவ தோட்டத்திலிருந்து காலஞ்சென்ற என பீ செல்லையாவின் பிற சந்தியாரா எம் எல் ரத்தினசோதியும் மற்றவர்களும், விசாலம் ஏ 11, றா 3, ப 06

துண்டு 2

காணியின் பெயர் ஹூலங்கழுவ தோட்டம், விபரம் 40 வருட வயதுள்ள நப்பா, இதில் 40 வயதுக்குக்கூடிய தென்னை பரவியுண்டு, உரித்தாளியின் பெயர் மாத்தளை, ஹூலங்கழுவ தோட்டத்திலிருந்து காலஞ்சென்ற என பீ செல்லையாவின் பிறசந்தியாரா எம் எல் ரத்தினசோதியும் மற்றவர்களும், விசாலம் ஏ 1, றா 1, ப 24

துண்டு 3

காணியின் பெயர் ஹூலங்கழுவ தோட்டம், விபரம் 40 வருட வயதுக்குக்கூடிய நப்பர், உரித்தாளியின் பெயர் மாத்தளை, ஹூலங்கழுவ தோட்டத்திலிருந்து காலஞ்சென்ற என பீ செல்லையாவின் பிறசந்தியாரா எம் எல் ரத்தினசோதியும் மற்றவர்களும், விசாலம் ஏ 0, றா 1, ப 13

மொத்தம் ஏ 13, றா 2, ப 03

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமூலமாக 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ந் தேதி முற்பகல் 10 மணிக்கு மாத்தளை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு நொவெம்பர் மாதம் 30 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

ஈ எல் பெரேரா,  
டிஸ்திரிக் அரசாட்சி ஏசனரே

மாத்தளை கச்சேரி,

1956 ம் ஆண்டு ஓக்டோபர் 12 ந் உ.

இல எல் ஏ 3550

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் ஈட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) ஈட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற ஈட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) ஈட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 2,342 கிராமம்—மரூராவெல்

துண்டு 1

காணியின் பெயர் கனசரபொல தோட்டம், விபரம் 40 வருட வயதுக்கு கூடிய நப்பா, இதனிடையே 3 வருட வயதுள்ள கொக்கோவு மிருக்கிறது, உடந்தையா எஸ் வேலு கங்காணி, பாபா தோட்டம், உக்குவெல், விசாலம் ஏ 14, றா 0, ப 02

துண்டு 2

காணியின் பெயர் கனசரபொல தோட்டம், விபரம் 40 வருட வயதுக்கு கூடிய நப்பா, இதனிடையே 3 வருட வயதுள்ள கொக்கோவு மிருக்கிறது உடந்தையா எச் எல் எம் மொகிதீன், இல 8, ஹரிசன ஜோனஸ் ரேட்டு, மாத்தளை, விசாலம் ஏ 16, றா 3, ப 25  
மொத்தம் ஏ 30, றா 3, ப 27

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமூலமாக 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ந் தேதி முற்பகல் 10 மணிக்கு மாத்தளை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்

கனியும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

எ எல் பெரேரா,  
டிஸ்திரிக் அரசாட்சி ஏசனரே

மாததனைக் கச்சேரி,  
1956 ம் ஆண்டு ஓக்டோபர் 13 ந உ.

குறிப்பில்லக்கம் J 55 L 523/LD 7553

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான மேற்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

இ சி ப இல 456 சோமதியான காணி இல 1 கிராமம் பததஅத்த துண்டு 166

காணியின் பெயர் பொலகஹாவத்த, விபரம் பிரயோசனமற்ற காணி, உரிமைகோருபவா டொன பெனெறில் மஹாகம் குணவாதன, பத்தஅத்த, ஹங்கம், விசாலம் ஏ 0, றா 0, ப 06 2

துண்டு 167

காணியின் பெயர் கபறைக்கவத்த, விபரம் ஐந்து வருஷமான சிற்றளவல் செடிகள், உரிமைகோருபவா அபயகோன, ஜெலத நத் றயக்க டொன் கிறிகோறில், பத்தஅத்த, ஹங்கம் விசாலம் ஏ 0, றா 0, ப 07 1

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1956 ம் ஆண்டு மாகாட்சி மாதம் 10 ந தேதி பி ப 2 மணிக் கு ஹங்கம் பொலிஸ் நிலையத்தில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு மாகாட்சி மாதம் 2 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

வி பி ஏ பெறேறு,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரே

அம்பாந்தோட்டைக் கச்சேரி,  
1956 ம் ஆண்டு ஐப்பசி 16 ந உ.

குறிப்பு இல L.O 7308 (பகுதி II) J/E/134

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான மேற்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

இணை இலக்கம் 2 இ சி ப இலக்கம் 265 கிராமம்—மெடவாவா துண்டு 44

காணியின் பெயர் டிக்கவெல்கவத்தை அல்லது ஹண்டுகெல்கவத்தை, விபரம் சுவாக்கட்டுள்ள கிணறு, வாழைமரங்கள், 2, 5 வயசுள்ள கசு மரங்கள், 2 தென்னகண்டங்கிய தோட்டம் உரிமைகோருபவா மொட ருவனையில் வவவவவயிலுள்ள ஆதர அலபிறுட விஜெசுகஹாவும், மொடருவனையில் ஹிறிவிடண்டிலுள்ள டொன அனத்திரியல் வீரசேகரா (சுவாக்கட்டுள்ள கிணறு வித்தியாபுருதியாரால் கட்டப்பட்டது) விசாலம் ஏ 0, றா 0, ப 38 7

துண்டு 45

காணியின் பெயர் டிக்கவெல்கவத்தை அல்லது ஹண்டுகெல்கவத்தை, விபரம் ஓர் மல்கட்டம், ஓடால் வேயந்த பள்ளிக்கட்டம், இரண்டு துவக்கம் 10 வயதுள்ள வாழைகள், இருபத்திரண்டு, 3 தெலகனறுகள், 11 எலுமிச்சு கனறுகள், 2 கசுமரங்கள், 2 மாமரங்கள் 1 தென்ன 20,

40 வயதுள்ள 3 பலாமரங்கள், 40 வயதுள்ள 2 தென்னகன ஆகிய அடங்கிய தோட்டம் உரிமைகோருபவா மொடருவனையில் வவவவவ வயிலுள்ள ஆதர அலபிறுட விஜெசுகஹாவும், மொடருவனையில் ஹிறிவிடண்டிலுள்ள உப்சேன வீரசேகரா, விசாலம் ஏ 0, றா 3, ப 36 4

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ந தேதி கால 9 மணிக் கு வலல முல்ல வாடிவீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

வி பி ஏ பெறேறு,  
மகாண அரசாட்சி ஏசனரே

அம்பாந்தோட்டைக் கச்சேரி,  
1956 ம் ஆண்டு ஓக்டோபர் 16 ந உ.

குறிப்பு இல J 55 E 86/L.O 7527

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான மேற்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

இ சி ப இல 265 சோமதியான காணி, இல 3 கிராமம்—மெடவாவா துண்டு 46

காணியின் பெயர் பாலுமெதவத்த, விபரம் சேனை (பயிச்செய்கை இலலை), உரிமைகோருபவா மொடருவனையில் வணியாச்சி கககானகக டொன சாணில் விசாலம் ஏ 0, றா 3, ப 28

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1956 ம் ஆண்டு மாகாட்சி மாதம் 12 ந தேதி மு ப 9 மணிக் கு வலலமுல்ல வாடிவீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு மாகாட்சி மாதம் 4 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

வி பி ஏ பெறேறு,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரே

அம்பாந்தோட்டைக் கச்சேரி,  
1956 ம் ஆண்டு ஐப்பசி 16 ந உ.

குறிப்பு இல எல் ஏ ஜே. 54 டி 458

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான மேற்க்காணும் காணித் துண்டுகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

திருக்கோணமலை டிஸ்திரிக் ஊடாப்பிரிவைச சோந்த தம்பலகாமம் பற்று காரியாதிக்காரியின் எல்லைக்குட்பட்ட சினைகிணையா கிராம விதானைப் பகுதியில் தாமரைவிலு கிராமத்திலுள்ள அடியிறகாணும் காணித்துண்டுகளை முடிவான விவரண்பட்ட இலக்கம் 6 அருபந்தம் 8 பிரிவு 5 ல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன

துண்டு 2623

காணியின் பெயர் கிணையா தோட்டக்கார, விபரம் பததைக்காரி உரித்தாளியின் பெயர் டக்டா எச இரத்தினராசா, 115 ம் நம்பர் ரெஸிட் இடம், கொழும்பு, திரு எச் இராசநாதன், 6 ம் நம்பர், கெனிசிங்டன் தோட்டம், கொழும்பு, திரு ஆ சரவணமுத்து, 175 ம் நம்பர் வனலவீதி, இராசகிரிய, திரு சி விசயநாதன், திலாவெளி, கிறிகோறில் வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0, றா 0, ப 05 2

துணை 2624

காணியின் பெயர் பகிரங்க வேலைத் துறையின் ஒரு பகுதி, விபரம் பகிரங்க வேலைத் துறையின் வீதி, உரித்தாளியின் பெயர் டக்டர் எச் இரத்தினராசா, 115 ம நம்பா, ரெஸிடீட் இடம், கொழும்பு திரு எச் இராசநாதன், 6 ம நம்பா, கெனசிட்ன தோட்டம், கொழும்பு திரு ஆ சரவணமுத்து, 175 ம நம்பா, வனலவீதி இராசகிரிய, திரு சி விசயநாதன், நிலாவெளி, கிறிகோறில் வீதி, கொழும்பு விசாலம் ஏ 0, ஸ்ரா 0, ப 06 5

துணை 2627

காணியின் பெயர் கிணியா தோட்டம், விபரம் தென்னந் தோட்டம், 37 தென்கை மரம், 7 வேப்பமரம், 20-30 வருஷமானதும், 10 தென்கை ஒரு வருஷமும், 323 பனைமரங்கள் 50-60 வருஷமானதும், இடிந்த குடிசையிலுள்ள சீமந்து நிலமும், பதைக காடும், கட்டப்பட யால் கட்டப்பட்ட இடிந்த குடிசையின் சீமந்து தரையும், உரித்தாளியின் பெயர் டக்டர் எச் இரத்தினராசா, 115 ம நம்பா, ரெஸிடீட் இடம், கொழும்பு திரு எச் இராசநாதன், 6 ம நம்பா, கெனசிட்ன தோட்டம், கொழும்பு திரு ஆ சரவணமுத்து, 175 ம நம்பா, வனலவீதி, இராசகிரிய, திரு சி விசயநாதன், நிலாவெளி, கிறிகோறில் வீதி, கொழும்பு, விசாலம் ஏ 4, ஸ்ரா 2, ப 36 9

துணை 2628

காணியின் பெயர் பகிரங்க வேலைத் துறையின் ஒரு பகுதி, விபரம் பகிரங்க வேலைத் துறையின் வீதி, உரித்தாளியின் பெயர் டக்டர் எச் இரத்தினராசா, 115 ம நம்பா, ரெஸிடீட் இடம், கொழும்பு, திரு எச் இராசநாதன், 6 ம நம்பா, கெனசிட்ன தோட்டம், கொழும்பு, திரு ஆ சரவணமுத்து, 175 ம நம்பா, வனலவீதி, இராசகிரிய, திரு சி விசயநாதன், நிலாவெளி, கிறிகோறில் வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0, ஸ்ரா 1, ப 28 2

துணை 2631

காணியின் பெயர் கிணியா தோட்டம், விபரம் தென்னந் தோட்டம், 10 தென்கை மரங்களும், 7 வேப்பமரங்களும், 20-30 வருஷமானதும், 7 தென்கை மரங்கள், 1-5 வருஷமானதும், 90 பனைமரங்களும் 50-60 வருஷமானதும், ஒரு நிரந்தரமான மடமும், ஒரு நிரந்தரமான கோவிலும், இடிந்த குடிசையிலுள்ள கட்டப்பட்ட கிணியும், சீமந்துத் தரையும், இடிந்த குடிசையிலுள்ள சீமந்துத்தரை கட்டப்படயால் கட்டப்பட்டது உரித்தாளியின் பெயர் டக்டர் எச் இரத்தினராசா, 115 ம நம்பா, ரெஸிடீட் இடம், கொழும்பு, திரு எச் இராசநாதன், 6 ம நம்பா, கெனசிட்ன தோட்டம், கொழும்பு, திரு ஆ சரவணமுத்து, 175 ம நம்பா, வனலவீதி, இராசகிரிய திரு சி விசயநாதன் நிலாவெளி, கிறிகோறில் வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0, ஸ்ரா 2, ப 35 9

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம ஆண்டு காததிகை மாதம் 26 ந திகதி, காலை 9 30 மணிக்கு திருக்கோணமலை கச்சேரியில் எனமுன்பாக வந்து வெளிப்படுமடியும், அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும், குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும் அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ஆண்டு காததிகை மாதம் 17 ந திகதி, அல்லது அதற்கு முன்பாக எழுத்தில் இருப்பதிகள் மூலமாக எனக்கு அறிவிக்கும்படியும் கேட்டுக்கொள்ளுகின்றேன்

அன்றள ஆர் மெக்கீலா,  
திருக்கோணமலைப் பரிபாலன மாவட்டம்,  
மாகாண அதிபர்

திருக்கோணமலை கச்சேரி,  
1956 ம டிசம்பர் 16 ந வ

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

துப்புதுவெலா, தோபாவேவா அணைகளைத் திருத்தியமைப்பதற்காய் ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —  
பொலன்னறுவை டிஸ்திரிக்டில் தம்பகடுவைப் பலாததையிலுள்ள தோபாவேவா என்கும் கிராமத்தில் 2 5 ஏக்கர் விலைநீரணமுள்ள சவாமிகேவத என்ற நிலமும், கீழ்க்காணும் எல்லைக்குட்பட்டது மான எல்லா நிலத்தையும் —  
வடக்கு ஐ சி குருப்பும், எய்யைவர்களாலும் கோரப்படும வயல் பூமி, கிழக்கு டி பி தொடனவல், ஸ்ரீமதி கே வீ இ திரிமான, இவர்களால் கோரப்படும நிலம்,

தெற்கு எச் எம் டிங்கிரி மெனிகாவும், எய்யைவர்களாலும் கோரப்படும தோட்டம்,  
மேற்கு தோபாவேவா அணைக்கு ஒதுக்கப்பட்ட நிலம்

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம டிசம்பர் 15 ந திகதி காலை 9 மணிக்கு பொலன்னறுவை கச்சேரி காரியாலயத்தில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும், அக்காணியில் தமக்குள்ள உடந்தைகளின் தன்மையையும், குறித்த காணியை எடுத்தற்கான, நஷ்ட ஈடுபற்றிய தமது கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம டிசம்பர் 15 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் (இரு பிரதிகளாக) எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

டபிள்யூ ரி ஜயசிங்க,  
அரசாங்க வஜ்ணர்

பொலன்னறுவை கச்சேரி,  
1956 ம டிசம்பர் 19 ந வ

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —  
கிராமம் கெரகோவில் கிததுளவத்தேகடி  
பட்டம் 87 ம, 92 ம இல இருதியான கிராமப் பட்டங்களில் இணைக்கப்பட்ட 1 ம இல அனுப்பந்தம்

காணித் துணை 30  
காணிப் பெயர் யெல்வேட்டன் தோட்டம்  
விபரம் சேனை  
உரிமைகாரர் எஸ்ரேற கொம்பனி ஓவ ஊவா லிமிடெட், பிரதிநிதிகள் ஸ்ரீ வைறகோல் அண்ட கொம்பனி லிமிடெட், கொழும்பு  
விசாலம் 2 ஏ 0 ஸ்ரா 11 7 ப

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம டிசம்பர் 20 ந தேதி காலை 10 30 மணிக்கு பத்தின கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம டிசம்பர் 13 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

சி லுடிக்ஷிண,  
பத்தின டிஸ்திரிக்ட் உதவி அரசாட்சி ஏசுண்டு  
பத்தின கச்சேரி,  
1956 ம டிசம்பர் 19 ந வ

**பிழை திருத்தம்**

இல LA/7638/J/LG/2462

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின் படி, 8 5 53 ம திகதி 10,524 ம இலக்க இலங்கை அரசாங்க "கெசெற" பத்திரிகையின் III ம பாகத்தில் பிரசுரிக்கப்பட்ட, கெளரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்களின் 31 3 53 ம திகதி LA/7638/J/LG/2462 ம இலக்க பிரகடனத்தின் கடைசி வரியில் "குருநாகல்" என்பதற்குப் பதிலாக "கணுகல்" என்று மாற்றியமைத்த தெற்கு எல்லைக்க "கணுகல் கிராமச்சுக்கக் கரத்த தெருட்டு" என்று வாசிக்கவும்

**பிழை திருத்தம்**

இல J 55 E 167/LWA 44

1955 ம ஆண்டு நவம்பர் மாதம் 25 ந திகதி வெளிவந்த 10,862 ம இல அரசாங்க சமரசார்ப்பத்திரிகையின் 3 ம பாகத்தில், 1954 ம ஆண்டின் 39 ம இல திருத்தச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இல காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின் படி கெளரவ காணியும் காணி அபிவிருத்தி மந்திரியால் செய்யப்பட்ட 1955 ம ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ந திகதியைக்கொண்ட பிரகடனத்தில் 9 ம வரியில் "கணுகல்" எனும் பெயருக்குப் பதிலாக "கணுகல் (பாசு)" எனும் பெயரை மாற்றி இருக்க

**காணிக் கச்சேரியைப்பற்றிய அறிவித்தல்**

கீழ்க்காணப்படும் அட்டவணியில் குறிப்பிட்டிருக்கும் விபரங்களடங்கிய முடிக்குரிய காணியைப் பற்றிய கொடுப்பதற்கு விண்ணப்பங்கள் இத்தால் வரவேற்கப்படுகின்றன

2 எல்லா விண்ணப்பங்களும் இரத்தினபுரி அரசாங்க எஜனட் (Government Agent, Ratnapura) அவர்களுக்கு 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 26 ந திகதி நண்பகல் 12 மணிக்கு அல்லது அதற்குமுன் சேரவேண்டும் கீழ்க் காட்டப்பட்ட மாதிரி எல்லா விண்ணப்பங்களும் இருத்தல் வேண்டும்

3 காணி கொடுப்பதற்குத் தகுந்த விண்ணப்பக்காரர்களை தெரிவு செய்வதற்கு 1956 ம ஆண்டு டிசம்பர் மாதம் 6 ந திகதி முற்பகல் 9 30 மணிக்கு இரத்தினபுரி கச்சேரியில் ஒரு காணிக் கச்சேரி நடத்தப்படும் ஒவ்வொரு விண்ணப்பக்காரரும் கட்டாயம் காணிக் கச்சேரிக்கு சமூக கொடுக்க வேண்டும் அல்லது அவருக்காக இன்னொரு வரை எழுத்துமூலம் அனுப்பவேண்டும் விண்ணப்பக்காரரோ அல்லது அவருக்காக இன்னொருவரோ வராவிடால் காணிபெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பக்காரர் விருமலிலை என ஏற்றுக்கொள்ளப்படும்

4 தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பக்காரரும் தன் தெரிவு அறிவிக்கப்பட்டவுடன் ஒரு ஏக்கருக்கு 3 ரூபா வீதம் கொடுக்கப்பட்டிருக்கும் காணிக் குறுபணம் உடனே கட்ட வேண்டும், ஏற்கக் காரணத்தைக் கொண்டும் முற்பணம் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது, ஏதேனும் குறிப்பிட்ட விஷயமாக முற்பணம் திருப்பிக்கொடுப்பது, இல்லையா என்பதில் காணிக் கொடுக்கின்ற தீர்ப்பே முடிவானது

5 கீழ்க்காணப்படும் வருமான வருப்புக்கீச சோந்தோரின விண்ணப்பங்களையே விநியோகித்தல் செய்யப்படும்

ஒருவருட வருமானம் விவாகம் செய்யாதோர்க்கு 12,000 ரூபாவுக்கும், விவாகம் செய்தோர்க்கு 24,000 ரூபாவுக்கும் மேற்பட்டதாயிருக்கலாகாது ஒரு விண்ணப்பக்காரருக்குக் கொடுக்கப்படும் காணியின் ஆக்கூடிய விசாலம் 8 ஏக்கர்

மேற்காணும் வருமானத்துக்கு அத்தாட்சியாக வருமானவரிக்கத் தோரால் கடைசியாக கொடுக்கப்பட்ட வரிமதிப்பு அறிக்கையைக் காணிக் கச்சேரியில் காட்டவேண்டும் இரத்தினபுரி டிஸ்திரிக்டில் உள்ள தகுந்த விண்ணப்பக்காரர்களுக்கு விசேஷ கவனிப்பு கொடுக்கப்படும்

6 தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பக்காரர்களுக்குக் காணி பண்படுத்தும் சட்டத்தின்கீழ் காணி குத்தகைக்குக் கொடுக்கப்படும் திருத்தப் பட்ட காணியின் நாலு வீதம் வருடாந்த கட்டணத் தொகையாயிருக்கும்

7 இந்த அட்டவணியில் குறிப்பிட்டுள்ள காணிகளுக்குத் தகுதியான பயிர்கள், தேயிலை, தென்னை, கோபுரி தோடை, எலுமிச்சை, முந்திரிகை முதலியன தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பக்காரர்கள் ஒரு அங்குசிக்கப் பட்ட அபிவிருத்தி முறைப்படி நிர்ந்தரமான பயிர்களை உண்டாக்கிக் காணியைத் திருத்த வேண்டும்

8 மற்றைய விபரங்களை இரத்தினபுரி அரசாங்க எஜனட் அவர்கள் விட்டிருந்து பெற்றுக்கொள்ளலாம்

**காணியின் அட்டவணை**

கிராமத்தின் பெயர் முத்தெற்றுலேகம், கோறளை கடவத்த, மெடபத்து தலப்பிற கம்பத்து, துண்டு இலகம் 316, பட இலகம் கடைசிக் கிராமம் படம் 571, விசாலம் ஏ 122, று 3, ப 22

ஏ ஈ கொகலி மொற்கொட, அரசாங்க எஜனட்

இரத்தினபுரி கச்சேரி, 1956 ம ஓக்டோபர் 22 ந உ

**விண்ணப்பத்தின் மாதிரி**

- 1 விண்ணப்பக்காரரின் பெயரும் விவாகமும்
- 2 நிர்ந்தரமாகச் சேவிக் குமிடம்
- 3 கொழில்
- 4 இலகவகவாசியா ?
- 5 விவாகமானவரா அல்லது விவாகமாகாதவரா ? தாய்ப்பிள்ளைகளின் தொகை
- 6 வருமானவரி இலாகாவின் கடைசி வரிமதிப்பு அறிக்கையின்படி வருடாந்த வருமானம்
- 7 பணம் சேமித்திருந்தால் அவற்றின் தொகை
- 8 சொந்தக் காணியின் விபரங்களும் அவற்றுள் உமக்கு உண்டாகும் பிரயோசனங்களும்

மேடடு நிலம் வேளாண்மை நிலம்  
ஏ று ப ஏ று ப

9 குத்தகையில் அல்லது காணி பண்படுத்தாத சட்டத்தின் கீழ் முடிக்குரிய காணிகள பெற்றிருந்தால் அவற்றின் விபரங்களும் பிரயோசனங்களும்

மேடடு நிலம் ஏ று ப	வேளாண்மை நிலம் ஏ று ப
10 நீர் செய்யவிரும்பும் பயிர்	
11 வருடாந்தம் காணியில் செலவழிக்க உத்தேசித்திருக்கும் பணத் தொகை	
12 கமத்தொழிலில் உமக்கு அறிவும், ஆற்றலுமிருந்தால், அதன் விபரம்	
13 காணியைக் கொடுத்தால் நீர் அதில் வசிக்க எண்ணுகிறீரா ?	
திகதி	விண்ணப்பக்காரரின் கையெழுத்து

**நாலுவித அறிவித்தல்கள்**

L J 923

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணி பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

கொழும்பு தியோசொபிக்கல் சபை, களுத்தறை டிஸ்திரிக்டில் ரூபகம் கோறளையில், உறக்கை கிராமத்தில், முடிக்குரிய இடமல்லாது எனலும் காணியை அறிவித்து இரண்டு ஏக்கர் நிலத்தைக் குத்தகையாகத் தரும்படி கேட்டுக்கொண்டது அதில் உருக்கலெ புத்த சமயப் பள்ளிக் கூடம் கட்டுவதே அதன் நோக்கம்

2 இந்நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றிற்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

- (அ) வாடகை ரூபா 10 ஒரு வருடத்திற்கு
- (ஆ) காலம் வருடம் 99,
- (இ) குத்தகையாளர் குத்தகை தொடங்கி ஒரு வருட காலத்திற்குள் களுத்தறை மாவட்ட அரசாங்க அதிகாரின திருப்திக் குட்பட்ட பள்ளிக்கூடத்தைக் கட்டி முடிக்க வேண்டும்
- (ஈ) குத்தகையாளர் இந்நிலத்தை ஒரு பள்ளிக்கூடம் கட்டப் பாவிகக் காலம் ஒழிய வேறு ஒன்றுக்குப் பரிவிக்கப்படாது

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டிவெளியிடுகின்ற குத்தகை வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ், காணி அதிகாரிகளாக

கொழும்பு, 1956 ம ஓக்டோபர் 26 ந உ

L K 5

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணி பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

குறுத்தலாவையிலுள்ள சென்ற தோமஸ் பள்ளிக்கூட வார்டின் குறுத்தலாவைக் கிராமத்தில் F V P 189 ல 89, 90, 93 ம துண்டுகளில் காயகறியும் புறதோட்டமும் செய்ய குத்தகையாகத் தரும்படியாக விண்ணப்பிக்கதுள்ளார் இந்நிலத்தின் விசாலம் 10 ஏக்கர் 0 றுட 10 போச்சல இது இப்பொழுதும் 1 11 46 இல் எடுத்த குத்தகை மூலம் வருடத்திற்கு ரூபா 5 அவரால் கொடுக்கப்படுகிறது இக்குத்தகை 30 10 56 இல் முடிவு அடைகிறது இதைப் புதுப்பிக்கவே இப்பொழுது விண்ணப்பித்ததுள்ளார் இதில் புலலும், 20 வயதுடைய மரங்களும் நிறவின்றன

2 இந்நோக்கத்திற்கு வேண்டிய நிலம் குத்தகை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மற்றும் நிபந்தனைகளோடு, பின்வருவனவற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

- (அ) காலம் வருடம் 10,
- (ஆ) வாடகை ரூபா 300,
- (இ) குத்தகையாளர் இந்நிலத்தில் ஒருவிதமான கட்டிடங்களும் கட்டக்கூடாது,
- (ஈ) குத்தகையாளர் இந்நிலத்தில் காயகறிகளும், புலலும் வளரக்கூடாது, வாமெயொழிய வேறு ஒன்றும் பண்படுத்தக்கூடாது,

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டிவெளியிடுகின்ற குத்தகை வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ், காணி அதிகாரிகளாக

கொழும்பு, 1956 ம ஓக்டோபர் 26 ந உ

LS 3687

**1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்**

கொடுவ 'கெதர்' கிராமப்பிரதேச சங்கத்தின் பொறுப்பாளர்களாகிய எ.திருச்சிங்க முதியானசேலா கெதர் விஜயரத்ன, பில்லியக்கே ஹேறத் முதியானசேலாக்கே, கஞ்சப்பண்டா ஹேறத் எனப்பவர்கள், மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த வந்தருமுல்ல கிராமத்திலுள்ளதும் P P A 2227 படத்தில் பொதுநல சேவைக்கு ஒதுக்கப்பட்ட 4 ம துண்டுகளினால் ஒரு பகுதியாகிய முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய அரை (½) ஏக்கர் நிலத்தை, அதில் ஓர் சங்க சாலையும், வாசகசாலையும் நிறுவும் பொருட்டு, குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

- (அ) காலம் 5 வருடம்,
- (ஆ) வாடகை ரூபா 4 00,
- (இ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்துள்ள, மாத்தளை அரசாங்க அதிபர் திருப்பிப்படுமடியாக, அந்நிலத்தில் ஓர் சங்கசாலையும் வாசகசாலையும் நிறுவவேண்டும்
- (ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஓர் சங்கசாலையும் வாசகசாலையும் லதாபிகக் உபயோகிக்கலாமேயன்றி வேறு ஏதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு சிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடியல்,  
காணி அதிகாரிக்காக

கொழும்பு,

1956 ம ஓடு ஒகரோபாய் 26 ந ல

LS 3434

**1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்**

இத்தால பொது மக்களுக்கு அறிவிப்பதாவது கண்டியைச் சேர்ந்த மாவிலமடைக் கிராமத்திலுள்ள தச்சவேலை காமாந்த சங்கத்தால் கண்டிப் பகுதியைச் சேர்ந்த மஹியாவையில் அமைந்திருக்கும், 1 25/13 2 W எனலும் பட்டணப் படத்தில் 70 ம துண்டிலிருந்து 3 ரூட விஸ்திரண முளைய காணியை, தச்சக் காமாந்த பாடசாலையொன்று இயற்றுவதற்கு கேட்டிருக்கிறார்கள்

2 குறித்த கருமத்தின் பொருட்டு அக்காணி கிடைக்கக்கூடியதாக இருக்கிறது எனைய அரசாங்க நிபந்தனைகளுடன் பின்வருவனவற்றுக்கு அமையவாக குறித்த விண்ணப்பத்தை யேற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுகிறது

- (அ) காலம் 10 ஆண்டுகள்,
- (ஆ) வாடகை ஆண்டொன்றுக்கு 262 ரூபா 50 சதம்,
- (இ) குறித்த குத்தகை தொடங்கிய ஒரு ஆண்டுகளினால் குத்தகைக் காரர் கண்டி அரசாங்க மார்காணத்திபர் திருப்பிப்படும விதத்தில் தச்சவேலை காமாந்த சாலையைக் கட்டி முடிக்கவேண்டும்,
- (ஈ) குத்தகைக்காரர் இக்காணியை தச்சவேலைக் காமாந்த சாலையைக்குத் தவிர வேறொரு விஷயத்துக்கும் உபயோகிக்கக்கூடாது,

3 குறித்த குத்தகையைக் கொடுக்கக்கூடாதென்று இதனக்குத் திகதியிலிருந்து ஆறு வாரங்களுக்கிடையில் தக்க காரணங்கள் எழுத்துமூலமாகக் காட்டினாலன்றி, அது கொடுக்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடியல்,  
காணி அதிகாரிக்காக

கொழும்பு,

1956 ம ஓடு ஒகரோபாய் 26 ந ல

L K 34 A

**1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்**

பொலன்னறுவைசே சேர்ந்த திருவாளர் குஷப்பத்திற்குடைய டெமபெனிய தாமனகவேவை பகுதியின் கிராமத்தினாயின பகுதியிலிருக்கும் மெட பத்துவில் தொம்பவாக்க கிராமத்தில் I S P P 36 ல 77 ம துண்டிலிருந்து இரண்டு ஏக்கர் முடிக்குரிய காணியை நெறசெய்யும் பொருட்டு குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

- (அ) வாடகை ஒரு ஏக்கருக்கு ஒரு வருடத்துக்கு ரூபா 150

- (ஆ) காலம் வருடம் 5,
- (இ) குத்தகையாளர் குத்தகை தொடங்கி 6 மாதகாலத்திற்குள், 5 அடி நீளமும் 5 அடி அகலமுமான சிறு குளங்களை ஒவ்வொரு பாதத்திலும் பதிந்த பக்கத்தில் வெட்டவேண்டும்,
- (ஈ) மிகப் பதிந்த வரம்பின் பக்கத்தில் 3 அடி அகலமும், 1½ அடி தாழ்மும், 30 அடி நீளமுமுண்டய ஒரு அகழியை வெட்டி, வரம்பு அழிந்தோ வேறு விதத்தில் தண்ணீர் அற்றுப்போகும் பொழுது, மீள்கள் இந்த அகழியில் இருக்கச் செய்யவேண்டும்
- (உ) இப்படி அகற்றிய மண்ணைக் கொண்டு, பாதத்தில் உள்ள வரம்புகளை உயர்த்தி, 4 அங்குல தண்ணீர் வளரும் நெறப்பயிரில் ஏற நேரமும் நிறக்கச் செய்ய வேண்டும்,
- (ஊ) மீளபடி இலாககர் உத்தியோகத்தவர எந்த நேரமும் இந்நிலத்திற்குப் போய் நெல்வயல்களில் மீள வளரச் செய்யும் பரிசைகளைச் செய்ய, குத்தகையாளர் அனுமதிக்க வேண்டும்,
- (எ) குத்தகையாளர் இந்நிலத்தில் வயல் செய்யலாமேயொழிய, வேறு ஒன்றும் செய்யக்கூடாது

டபிளயு டபிளயு ஜே மெனடியல்,  
காணி அதிகாரிக்காக

கொழும்பு,

1956 ம ஓடு ஒகரோபாய் 26 ந ல

L K 34

**1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்**

பொலன்னறுவைசே சேர்ந்த திருவாளர் பொத்துப்பிறறிய கணகானம் லாகே சோமபால், தாமனகவேவை பகுதியின் கிராமத்தினாயின பகுதியிலுள்ள தொப்பவீவக் கிராமத்தில் I S P P 36 ல 74 ம துண்டில் 2 ஏக்கர் 2 ரூட 0 போச முடிக்குரிய காணியை, நெல்வயலுக்குக் குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றிற்கும் உட்பட இக்குத்தகை கொடுக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

- (அ) வாடகை ஒரு ஏக்கர் ஒரு வருடத்திற்கு ரூபா 1,50,
- (ஆ) காலம் 5 வருடம்,
- (இ) குத்தகையாளர் ஒவ்வொரு பாதத்திலும் 5 அடி நீளம், 5 அடி அகலம், 2½ அடி தாழ்முண்டய அகழி வெட்ட வேண்டும் குத்தகை தொடங்கிய ஆறாமாத காலத்தில் செய்வு முடிக்க வேண்டும்
- (ஈ) வரம்பு உடைந்தால் அல்லது தண்ணீர் அற்றுப்போகும்போது, மீள்கள் தப்பும்படியாக ஒரு பெரிய அகழியும் 3 அடி அகலமும், 1½ அடி தாழ்மும், 30 அடி நீளமும் அமைக்க வேண்டும்,
- (உ) இப்படி அகற்றிய மண்ணினால் வரம்பை உயர்த்தி திட்டத்தட்ட நாளு அடித்தண்ணீர் வயல்களில் நிறக்கச் செய்ய வேண்டும்,
- (ஊ) குத்தகையாளர் மீளபடி இலாககர் உத்தியோகத்தவர் தங்களுடைய பரிசைச் செய்ய இடமளிக்க வேண்டும்
- (எ) குத்தகையாளர் இந்நிலத்தைக் கமம் செய்ய பாவிககலாமே ஒழிய, வேறு ஒன்றுக்கும் பாவிககப்படாது

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு சிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடியல்,  
காணி அதிகாரிக்காக

கொழும்பு,

1956 ம ஓடு ஒகரோபாய் 26 ந ல

L J 879

**1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்**

பொறலண்டே ஸ்ரீ சுகத்த விஜயநிங்குமையே புனனியவாடென் சமித்திய நமபிக்கைப் பொறுப்பாளர் திருவாளர் விஜயசேகர் முதியானசேலாகே விரசேகராவும், விஜயசேகர் முதியானசேலாகே ஜேமல் அப்புவும், உடுக்கிண்ட டிவிசன், டம்மிவிள்ளப்பலாதத், பொறலண்ட பகுதியிலுள்ள முடிக்குரிய 520 ம துண்டில் F V P 456 ல இருந்து ½ ஏக்கர் காணியை அதில் ஒரு டாக்டே, அவாச, வழிபடும அறைகளைக் கட்டும் பொருட்டு, குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

- (அ) வாடகை வருடமொன்றுக்கு ரூபா 1,
- (ஆ) குத்தகையாளர் குத்தகை தொடங்கி ஒன்பது மாத காலத்திற்குள், மேலே காட்டிய கட்டிடங்களைக் கட்டி முடிக்கவேண்டும்

- (இ) குத்தகையாளர் இந்நிலத்தை புத்தகோவிலுக்குத் தேவையான கட்டிடங்களைக் கட்டப் பாவிக் கலாமே ஒழிய வேறு ஒன்றுக்குப் பாவிக் கப்படாது
  - (ஈ) குத்தகையாளர் இந்நகர் கட்டிடங்களைக் கட்டிமுடித்து ஆறுமாத காலத்திற்குள், அதை அரசாங்க பொது நம்பிக்கைப்பொறுப்புப் பாளர் அவர்கீரித்த உறுதிமூலம் அப்பணிக் கவேண்டும் அப்படிச் செய்யும் கால், அந்நிலத்தை நம்பிக்கைப் பொறுப்புப் பாளர் ருக்கோ அல்லது கோவிலை நடத்தும் விகாராதிபதிககோ, ஏற்றபடி 99 வருட காலத்திற்கு குத்தகை கொடுக்கப்படும்
- 3 குத்தகை வழங்கப்படாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக் குள் செல்லுபடியான காரணங்களை எழுத்துமூலம் கட்டிமுடிவிலுள்ளி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ், காணி அதிகாரிககாக

கொழும்பு,

1956 ம் ௨௬ ஓக்டோபர் 26 ந் உ

LJ 848 (LS)

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களை 21 (2) ம் பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

கிளிநொச்சி, வட்டக்கச்சி குடியேற்ற ஐக்கிய விளைபொருட்களும் கரைச்சித் திட்டத்தின் வலதுகரையில் BOP 536/6/7B உள்ள தோட்டத்துண்டு 911 ல் உள்ள 2 ஏக்கர் முடிக்குரிய நிலத்தை குத்தகைப் பண்டக் காலியும் அமைப்பதற்குத் தருமாறு குத்தகையாகத் வேண்டுகிறு எல்லைகள் —

1 வடக்கு தோட்டத்தொகுதி நம்பர் 919 920, கிழக்கு தோட்டத்தொகுதி நம்பர் 918, தெற்கு நீர்ப்பாய்ச்சல் வாய்க்காலும் தெருவும் மேற்கு தோட்டத்தொகுதி நம்பர் 920

2 குறித்த தேவைக்குரிய காணி இருக்கிறது பின்வரும் நிபந்தனைகளின்படி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது

(அ) காலம் 99 வருஷம்,

(ஆ) குத்தகை வருஷம் ரூபா 10 00,

(இ) குத்தகைக்காரர் குத்தகை கொடுத்த ஒரு வருடத்துக்குள் ஒரு குத்தகையும் பண்டக்காலியையும் அமைப்பதுடன் யாழ்ப்பாண மாவட்ட அதிபரின திருபதிக் கிணங்க, நெல் குத்தகை யந்திரத்தையும் வேலையாட்களுக்கு வேண்டிய வசிப்பிடங்கையும் அமைத்தாகவேண்டும்,

(ஈ) குறித்த நிலத்தை மேற்சொன்ன (உ) தேவைகளுக்கேயன்றி வேறென்றுக்கும் பாவிக் கக்கூடாது

3 இக்குத்தகை கொடுப்பதற்கு விரோதமாகவோ அல்லது முரணாகவோ யாதுமிருப்பின ஆறுவாரக்காலத்துள் தகுந்த காரணங்களுடன் எனக்குச் சமாப்பிக்க வேண்டும்

4 கிளிநொச்சி, வட்டக்கச்சிக்குடியேற்ற ஐக்கிய விளைபொருட்களும் கருத்துக்கு இது விஷயமாய் 28 3 56 ல் 10,906 ம் இலக்க அரசாங்க சமாச்சாரப் பத்திரிகையிற் பிரசுரிக்கப்பட்ட விளம்பரம் இத்தால் ரத்து செய்யப்பட்டது

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ், காணி அதிகாரிககாக

கொழும்பு,

1956 ம் ௨௬ ஓக்டோபர் 26 ந் உ

LJ 996

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களை 21 (2) ம் பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

அம்பாந்தோட்டை வாசிகளும், சிறி சச்சாந்தித் த வாடன சமித்திய நம்பிக்கைப் பொறுப்புள்ளருமான திருவாளர்கள் ருசமுனி டேவலகே செபால் ருசமுனி டேவலகே டொறறுவ றனனேடபு ஹடேவகே சவுசிறி,

என்பவர்கள் குருக்கலை மாவட்டத்தில், வெ-யுடவில்லி ஹதப்பத்துவில், கோனடெனிய கிராமத்தில் முடிக்குரிய காணியிலிருந்து 97 ஏ துண்டில் எவ லீ பீ 50 ல் ஐந்து ஏக்கர் நிலத்தை, அதில் ஒரு தப் மண்டபம் அமைக்கும் பொருட்டு, குத்தகையாகத் தருமாறு விண்ணப்பித்துள்ளனர்

2 இந்நிலம் கொடுக்கக்கூடிய தாகவிருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றிற்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) வாடகை—ரூபா 7 50 ஒரு வருஷத்திற்கு

(ஆ) குத்தகையாளர் குத்தகை தொடங்கிய ஒரு வருடகாலத்திற்குள் குருக்கலை மாவட்ட அரசாங்க அதிபர் திருத்திப்படுமடியாக 25 X 12 அடி நீளம் 4 அகலமான மண்டபத்தைக் கட்டி முடிக்க வேண்டும்

(இ) குத்தகை எடுப்பவர் இந்நிலத்தை தப் மண்டபம் அமைக்கப் பாவிக் காமலே ஒழிய, வேறு ஒன்றுக்கும் பாவிக் கக்கூடாது

(ஈ) குத்தகையாளர் கட்டிடம் முடிந்து ஆறுமாத காலத்திற்குள், பரிசு நம்பிக்கைப் பொறுப்புள்ளவர் அவர்கீரித்த உறுதிமூலம் அக்கட்டிடங்களை அப்பணம் செய்யவேண்டும் அவ வேளையில் காணி 99 வருடத்திற்கு நம்பிக்கைப் பொறுப்புள்ளருக்கு அல்லது கோவிலின் விகாராதிபதிகு குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்களை எழுத்து மூலம் கட்டிமுடிவிலுள்ளி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ், காணி அதிகாரிககாக

கொழும்பு

1956 ம் ௨௬ ஓக்டோபர் 26 ந் உ

LJ 706

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களை 21 (2) ம் பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

LJ 706 இலக்கத்தின் கீழ் செபரெமபர் மாதம் 7 ந் திகதி பிரசுரிக்கப்பட்ட கெசுரூ அறிவித்தல் நமெய்பா மாதம் 10,968 இலக்கப் பிரசாரம், இத்தால் அறிவிப்பது என்னவென்றால், குத்தகை வழங்கக் கூடாதென செல்லுபடியான காரணங்களை காட்டும் காலத்தை இத்திகதியிலிருந்து இன்னும் ஆறு கிழமைகளுக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ், காணி அதிகாரிககாக

கொழும்பு,

1956 ம் ௨௬ ஓக்டோபர் 26 ந் உ

அறிவித்தல்

1956 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 28 ந் திகதியின் 10,976 ம் இலக்க இலங்கை அரசாட்சி கெசுரூ 'பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்ட புத்தகம் மாவட்டம், தப்போவை கிராமத்திலுள்ள விவசாய பகுதி மாமரத் தோட்டம் குத்தகையின் எல் விற்பனை ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது

அரசாங்க மாகாண அதிபர்

புத்தகம் கச்சேரி,

1956 ம் ௨௬ ஓக்டோபர் 15 ந் உ

விளம்பரம்

1956 ம் ஆண்டு கார்த்திகை (நவம்பர்) மாதம் 1 ந் திகதி வியாழக்கிழமை, அரசாங்க விடுமுறையாக விருப்பத்தை முன்னிட்டு, 1956 ம் ஆண்டு கார்த்திகை (நவம்பர்) மாதம் 2 ந் திகதி வெளிவர விருக்கும் இலங்கை அரசாங்க வர்த்தமானப் பத்திரிகையிற் பிரசுரிக்கப்பட்ட வேண்டிய சுகல் விளம்பரங்களும், விஞ்ஞாபனங்களும் 1956 ம் ஆண்டு ஐயசி (ஒக்டோபர்) மாதம் 29 ந் திகதி திங்கட்கிழமை யன்று பிற்பகல் 4 மணிக் குப் பிந்தாமல் அரசாங்க அச்சுத்திற்கு வந்துசேர வேண்டுமென்ப பொது சனங்களுக்கு இத்தால் தெரிவிக்கப்படுகிறது

அரசாங்க அச்சகம், கொழும்பு,  
1956 ம் ௨௬ ஓக்டோபர் (ஒக்டோபர்) மாதம் 22 ந் திகதி

போரூட த சில்வா,  
அரசாங்க அச்சுத்த தலைவர்



(Published by Authority)

# PART III - LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
<b>Land Settlement Notices</b> —		<b>Land Sales by the Settlement Officers</b> —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
<b>Land Sales by the Government Agents</b> —		North Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—		
Eastern Province	—	<b>Land Acquisition Notices</b>	1441
North-Western Province	—	Notices under the Land Development Ordinance	—
North-Central Province	—	Land Redemption Notices	—
Province of Uva	—	Miscellaneous Land Notices	1451
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of Applications for Public Carriers Permits for use of Lorries for Fee or Reward, & PART VI published with this Issue contains List of Jurors and Assessors

## Land Acquisition Notices

### THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 382 OF 1956

Reference No R/Q 131/J 56 T 207

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, October 16, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

SCHEDULE

**I**  
Government Agent, Assistant Government Agent or other authorized officer  
The Government Agent, Colombo District, or other officer authorized by him

**II**  
Description of Land

All that allotment of land in extent about 0A 3R 10P, bearing assessment No 397, Bloemendhal Road, situated at Kotahena within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —  
North by premises bearing assessment Nos 86, Wall Street and 401, Bloemendhal Road,  
East by Bloemendhal Road,  
South by St Benedict's College playground,  
West by Mackie Stores and the land bearing assessment No 86/61 Wall Street

### THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Acquiring Officer referred to in Column III of the Schedule hereto or any other officer authorized in that behalf by such Acquiring Officer to take possession of the land specified in the corresponding entry in Column IV of that Schedule

Colombo, October 15, 1956

C P. DE SILVA,  
Minister of Lands and Land Development

SCHEDULE

Column I Reference No	Column II Order No 1956	Column III Acquiring Officer	Column IV Description of Land
LA/A 23/J55 E66	383	The Government Agent,	Lots 1, 2 and 3 in preliminary plan A 1,412 Galle District
QB 169/J54 L388	384	The Government Agent,	Lots 1, 2, 3, 4, 5, 6 and 7 in preliminary plan A 3,932 Colombo District
LD 4854/J55 L316 VE	385	The Government Agent,	Lot 37 in supplement No 1 to final village plan 109 Kandy District
LB 2167/J/LG/2934	386	The Government Agent,	Lot 1 in preliminary plan A 1,517 Matara District
QA 200/J55 E154	387	The Government Agent,	Lots 1, 2 and 3 in preliminary plan A 3,974 Colombo District
LA/C 25/J54 L184	388	The Government Agent,	Lots 527, 528, 529, 530, 531, 532, 533 and 534 in supplement Galle District No 4 to final village plan 354
LA/ED/8/53 J/E/668/53	389	The Government Agent,	Lot 293 in supplement No 3 to final village plan 2,155 Kurunegala District
LD 3619/J56 L34	390	The Government Agent,	Lots 1, 2 and 3 in preliminary plan A 1,214 Batticaloa District
LD 4593/J/HLG/2212	391	The Government Agent,	Lot 1 in preliminary plan A 2,031 Kandy District
QA 146/J/LLD 405/53	392	The Government Agent,	Lots 1, 2, 3, 5, 6 and 7 in preliminary plan A 3,924 Colombo District

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that land called Madangahawatta, in extent approximately 0A 1R 01 75P, surveyed and described as lot A in private survey plan No 709 of January 31, 1932, prepared by Mr T R Peiris, Licensed Surveyor and Leveller, Moratuwa, situated at Katukurunda within the U C limits of Moratuwa, Salpiti Korale, Colombo District, and bounded as follows —

North by Joseph Place (road),  
East by the land called Madangahawatta, claimed by Merlyn de Mel,  
South by the property claimed by J M S Silva,  
West by the land called Meedilgahawatta claimed by M R Peiris and the heirs of the late H Bastian Peiris  
(The plan is available for inspection at the Office of the Urban Council, Moratuwa)

Ref No QA 279/J/56 LG 85,  
Colombo, October 8, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, NO 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) All that allotment of land called Maswatta, in extent 0A 2R 00P, situated in Part of Kudalgama, Gangaboda Pattu, Pasdun Korale East, Kalutara District, surveyed and depicted as lot 162 in final village plan 139

(2) A portion in extent about 1A 2R 29P, out of the land called Udalottekumburegodella, Delgahawatta, Kollawatta, Endere watta Maswatta (lot 161 in F V P 139), situated in Part of Kudalgama, Gangaboda Pattu, Pasdun Korale East, Kalutara District and bounded as follows —

North by lot 158 in F V P 139  
East by remaining portion of the same land (lot 161 and F V P 139),  
South by lots 163 and 162 in F V P 139,  
West by remaining portion of lot 161 in F V P 139 (T P 84,956),

(3) A portion in extent about 6' x 225' out of the land called Udalottekumburegodella Delgahawatta, Kollawatta, Endere watta Maswatta (lot 161 in F V P 139), situated in Part of Kudalgama, Gangaboda Pattu, Pasdun Korale East, Kalutara District, and bounded as follows —

North by P W D road;  
East, south and west by the remaining portions of the same land (lot 161 in F V P 139)

Reference No J55 E 568  
Colombo, September 25, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 24 perches, out of the land called and known as Lunuwella, situated at Bolape Village, D R O's Division of Pata Hewaheta and Kandy Gravets, Kandy District, and bounded as follows —

North by oya  
East by the remaining portion of the same land,  
South by P W D road,  
West by the remaining portion of the same land

Ref No J56 T 205/LD 4946  
Colombo, September 22, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Two contiguous portions, totalling in extent about 1A 0R 4P, out of the land called Bamunupola Polwatta, situated in Bamunupola Village Headman's Division of Owissa, Harispattu Division, Kandy District, and bounded as follows —

(1) Extent—about 0A 2R 37 P

North by remaining portion of the same land,  
East by the land called Bamunupola Polwatta claimed by H Mohammed Lebbe,  
South by Kuppayama lands and lot 1 in P P 9,219,  
West by land claimed by Carols

(2) Extent—about 0A 1R 7P

North by the remaining portion of the same land,  
East by road,  
South by Kuppayama land,  
West by the land called Bamunupola Polwatta claimed by K M A S Fareed

Ref. No J/56 L10 VE/LD 4010,  
Colombo, October 8, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent 2A 0R 6P out of the land called Dea ella Estate, situated in Aludeniya Village, Uda Palata West Korale, Tumpane Division, Kandy District, surveyed and depicted as lot 1041 in Extract No 1 to Village Plan 19

Ref No J 56 E 60/LD 4932  
Colombo, September 22, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 100 acres out of the land called Ulapane Watte situated in Ulapane, Uda Palata Division, Kandy District, and bounded as follows —

North by remaining portion of the same land and land claimed by K S Mohammed Smail and others and land claimed by Salla Lebbe  
East by Mahaweli Ganga  
South by the lands called Pisadeniya, Letchuman Watte and Mahaweli Ganga,  
West by lands claimed by Cassim, Kiri Banda, K S Mohammed, A Madar Lebbe, M Smail and P W D road

Ref No J/55 L369 (VE)/LD 4881  
Colombo, September 30, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that land bearing assessment No 111, Kotmale Road (formerly known as the Great Western Hotel premises), in extent about 0 A 3 R 20 50' P, situated in Ward No 1, within the Urban Council limits of Talawakelle Landula, Talawakelle Town, D R O's Division of Kotmale, Nuwara Eliya District, and bounded as follows —

North and east by Kotmale Ganga,  
South by part of Talawakelle Bazaar, Main Road from Talawakelle to Watagoda and lot 1 in P P 7,502,  
West by part of Talawakelle Bazaar

Ref No J/56 LG 323 (LD 1321)  
Colombo, September 25, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land known as Kahagalpoththakumbura, in extent 0A 1R 7 7P, situated in Waturawila Village, Bentota Walallawiti Korale, Galle District, surveyed and described as lot 364 in Supplement No 1 to Final Village Plan 603

Ref No J 54 L 204  
Colombo, October 8, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

No LA/A 38

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent approximately 234' x 9' out of the land depicted as lot 9 in P P A 359, situated in Elakaka Village, Haburugala Village Headman's Division, Bentota Walallawiti Korale, Galle District, and bounded as follows —

North by the remaining portion of the same land,  
East by Keenagaha Udumulla budded rubber land,  
South by Kalumala Udumulla fields,  
West by road set apart for the L D O allotments

(2) A portion, in extent approximately 598' x 9' out of the land called Keenagaha Udumulla, situated in Wiyanduwa Village, Thotakanatta Village Headman's Division, Bentota Walallawiti Korale, Galle District, and bounded as follows —

North by Keenagaha Udumulla budded rubber land,  
East by Keenagaha Udumulla Wela,  
South by Kalumala Udumulla fields,  
West by lot 9 in P P A 359 (L D O allotment)

(3) A portion, in extent approximately 108' x 9' out of the land called Keenagaha Udumulla Wela, situated in Wiyanduwa Village, Thotakanatta Village Headman's Division, Bentota Walallawiti Korale, Galle District, and bounded as follows —

North by remaining portion of the same land,  
East by Kabellakanda Watta,  
South by Killagahawela,  
West by Keenagaha Udumulla budded rubber land

(4) A portion, in extent approximately 408' x 9' out of the land called Kabellakanda Watta, situated in Wiyanduwa Village, Thotakanatta Village Headman's Division, Bentota Walallawiti Korale, Galle District, and bounded as follows —

North by Keenagaha Udumulla Wela and P P A 358,  
East by remaining portion of the same land,  
South by Keenagaha Udumulla Wela,  
West by Keenagaha Udumulla Wela

Reference No J/LLD/312/53,  
Colombo, September 30, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent 0A 0R 8 7P from the land called Nappegewatta *alias* Palliyawatta, situated in Kalugalamulla Village, Gangaboda Pattuwa, Matara District, surveyed and described as lot 1 in P P A 1,560

Ref No J/LG/11/53—LB 2172  
Colombo, September 25, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) An extent of 0A 0R 38 7P of the land called Dickwellagewatta *alias* Handugalagewatta, situated in the village of Medawawwa, Giruwa Pattu West, Hambantota District, surveyed and described as lot 44 in supplement No 2 to final village plan 265

(2) An extent of 0A 3R 36 4P of the land called Dickwellagewatta *alias* Handugalagewatta, situated in the village of Medawawwa, Giruwa Pattu West, Hambantota District, surveyed and described as lot 45 in supplement No 2 to final village plan 265

Ref No J/E/134/LD 7308 Pt 2,  
Colombo, September 22, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 1A 0R 1P out of the land called Chalampakerny, situated in Navithanveli Village, Sammanturai Pattu, Batticaloa District, and bounded as follows —

North by land claimed by K Kunchithamby of Thurameelavana,  
East by land claimed by the G O D B,  
South by parts of lots 3059 and 3060 in PP 372;  
West by land claimed by the G O D B

Ref No J 56 L 99,  
Colombo, October 8, 1956  
Batticaloa Kachcheri Ref No LD 3621

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 1A 0R 8P, out of the land called Tampalawatta, situated in Tampalawatte Village, Mannunai South and Eruvil Porativu Pattu, Batticaloa District, and bounded as follows —

North by land covered by TP 201322,  
East and south by land covered by T P 201321,  
West by road from Mandur to Annamalai

(2) A portion, in extent about 1 rood out of the land called Kudawatta, situated in Tampalawatte Village, Mannunai South and Eruvil Porativu Pattu, Batticaloa District, and bounded as follows —

North and east by road from Mandur to Annamalai,  
South and west by land covered by TP 175760,

Ref No J56 L98  
Colombo, October 8, 1956  
Batticaloa Kachcheri Ref No LD 3620

C P DE SILVA,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about  $\frac{1}{2}$  acre, out of the land called Munaikaddupoomi (lot 2,719 in preliminary plan 4,679), situated in Thambiluvil Division No 1 Village, Akkara Pattu, Batticaloa District, and bounded as follows —

North by Kalladiparava fields,  
East by remaining portion of same land  
South by land claimed by Sinnathamby Seenithamby,  
West by Vaddikulam

Ref No J 56 L 170  
Colombo, October 8, 1956  
Batticaloa Kachcheri Ref No LD 3308

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

Reference No LA/ED/34/56/J 56 E134

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres out of the land called Polwatta, situated in Pannala Village, Galayaya Palata, Katugampola Hatpattu, Kurunegala District, and bounded as follows —

North by Ku/Pannala Boys' and Girls' school premises,  
East, south and west by the remaining portions of the same land

Ref No J/56 E 134  
Colombo, September 22, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

Reference No LA/LG/55/47/J55 LG 511

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Talgaswatta, in extent about 30 perches, forming part of lot 5 in F V P 556, situated in Dambadeniya Village, Dambadeniya Palata, Dambadeni Hatpattu, Kurunegala District, and bounded as follows —

North by road from Giriulla to Kurunegala,  
East by Temple Road,  
South by land claimed by M T Perera,  
West by road from Giriulla to Kurunegala

Ref No J55 LG 511  
Colombo, October 1, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**CORRECTION**

Reference No LA/7638/J/LG/2462

IN the description of the land given in the declaration bearing No LA/7638/J/LG/2462 dated March 31, 1953, made by Honourable the Minister of Lands and Land Development, under section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, and published in Part III of the *Ceylon Government Gazette*, No 10,524 of May 8, 1953, substitute in the last line the word "Kauugala" for the word "Kurunegala" so that the Southern boundary may be read as "Kanugala V C cart road"

Reference No LA/GA/54/30/J54 L243 VE

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Ten allotments of land surveyed and depicted as lots 159, 160, 161 in Supplement No 1 to Final Village Plan 1,248; 61, 62 in Supplement No 1 to Final Village Plan 1,251, 53, 54 in Supplement No 1 to Final Village Plan 1,252 and part of P P 2,461, and 505, 26 and 27 in Combined Supplement 1 to Final Village Plans 2,823, 1,246 and part of P P 2,461, totalling in extent 277A, 1R, 23P, situated in Karandagolla, Dombagomuwa, Pitapahamuna, Bandipola and Niramulla Villages, respectively, in Hiriyala Hatpattu, Kurunegala District

Ref No J54 L243 VE  
Colombo, October 3, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development,

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

Ref No LA/Misc /53/15A

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Gangodayakumbura, in extent 0 4 perches being part of assessment No 91, Negombo Road, situated in Iluppugedera Ward, Division No 10, within the Municipal Limits of Kurunegala, Tiragandaha Korale West, Weudawilli Hatpattu, Kurunegala District, surveyed and described as lot 5 in Preliminary Plan A 1,396

Ref No J54 H37.  
Colombo, October 13, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

## CORRECTION

No J 55E 167/LWA 44

IN line four of the declaration dated August 26, 1955, made by the Minister of Lands and Land Development, under section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, and published in Part III of the *Ceylon Government Gazette*, No 10,862 of November 25, 1955, substitute for the name "Kanupola" the name Kanahela (Part)

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

## Notice under Section 7

Reference No Q B 205/J 55 S 378

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the land to be acquired

Lot No	Name of Land	Description	Name of Owner	Extent		
				A	R	P
Preliminary plan No A 4,018 Village—Battaramulla						
1	Minuwanwilakumbura	Marsh	H A Simthraarachchi, C E Simthraarachchi, Mary Roslin Simthraarachchi, Mercy Gertrude Simthraarachchi and Adeline Margaret Perera, all of Battaramulla, Talangama	0	0	39.4
2	Kebellagahakumbura <i>alias</i> Jayasundarawela	do	T T Almeida, T A Almeida and Mrs W Medaln Dep and her 4 children, viz, Rewati Almeida, Patrick Almeida, Karunawathie Almeida and Chandrasena Almeida, all of Battaramulla, Talangama	0	2	80
3	Kongahawatta	Part of garden (contains no cultivation)	P A Jayasekera of Battaramulla, Talangama	0	0	83
4	Do	do	do	0	0	7.1
				Total	0	3 22.8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on December 5, 1956, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 29, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, October 13, 1956

N B M SENEVIRATNE,  
Additional Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

## Notice under Section 7

Reference No Q B 141/J 54 LG 404

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot No	Name of Land	Description	Name of Owner	Extent		
				A	R	P
Preliminary plan No A 4,024 Village—Homagama						
1	Çodaporagahawatta	Garden contains 1 coconut tree over 40 years, 1 coconut tree 8 years and 1 papaw tree 2 years	A P Surisena of Homagama	0	0	3.4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Resthouse, Homagama, on December 6, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 30, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, October 13, 1956

N B M SENEVIRATNE,  
Additional Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

## Notice under Section 7

Reference No QA 167

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A	R	P
Preliminary plan A 4,022 Villages—Lots 1 4 in Halpita, lot 5 in Paluambalangoda and lots 6 and 7 in Ambalangoda						
1	Ganmullakumbura	Paddy field contains a bund	D M Abeysinghe of Wetara, Polgasowita	0	0	3.2
2	Do	do	W Heras Perera, Kahatuduwa	0	0	7.3
3	Do	do	V Wyman Perera, Demaladuwa, Pilyandala	0	0	2.6
4	Mahakumbura Hathlaha <i>alias</i> Udawattege kumbura	do	U D Herman, 9, Jaya Road, Bambalapitiya	0	0	11.8
5	Bendyakumbura	do	M D Baby Singho, M D Themanis, P A Anoris, P A Sidonis Alwis, P A Charles Alwis, P A Noris Alwis, Subanaris Jayasinghe, I A Guneris, W A Heras, W A Haramanis, W A Angohamy and W A Baby Nona, all of Paluambalangoda, Polgasowita, I A P Tilakarathne, A D Simon, T A D Jamis, all of Ambalangoda, and D M Abeysinghe of Wetara	0	0	14.3
6	Pinliyadda	do	W Sumanatissa Thero, Sri Sudharmaramaya, Herahiyawala, Polgasowita	0	0	9.6
7	Radawakumbura	do	D A Abeysinghe of Wetara, Polgasowita	0	0	5.1

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Pilyandala D R O's Office, on December 4, 1956, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 27, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, October 12, 1956

N B M SENEVIRATNE,  
Additional Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LH/A/412

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose: acquisition of land for Office and Bus Stand, V C, Mahapattu —

Description of the lands to be acquired

Lots 1-4 m P P A 4,005 Village—Agalawatta, Maha Pattuwa North, Pasdun Korale East, Kalutara District, Western Province

Lot No	Name of Land	Description	Name of Claimants	Extent A R P
1	Basnayakawatta	Part of bus stand contains part of a masonry tin roofed passenger shed	A Jayasinghe, Serpentine Road, Borella	0 0 12.8
2	Do	do	D K K I Wijetillako, Notary Public, Panadura	0 0 2.6
3	Do	Garden contains 67 rubber 10 coconut, 3 jak trees 30 40 years, 1 veralu, 1 liyan, 2 kitul, 2 arecanut trees 4 years, 1 mango, 2 imbul, 1 milla and 1 jak tree 8 years, 2 kitul trees 6 years, 2 mango trees 15-20 years, 10 tea bushes 20 years, 1 sidaran tree 5 years and 4 lime plants 2 years	do	0 1 32 5
4	Do	Garden, contains 41 rubber, 2 coconut trees 30 40 years, 35 tea bushes 20 years, 2 kadju trees 12 years and 1 sidaran tree 5 years	A Jayasinghe, Serpentine Road, Borella	0 1 10.6
Total				0 3 18 5

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at D R O's Office, Agalawatta, on December 28, 1956, at 10 a m, and are hereby requested to notify to me in writing, (in duplicate) on or before December 19, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kalutara, October 15, 1956

E M D WICKRAMASINGHE,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LA 3546

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 2,370 Village—Agalawatta (Part)

Lot No	Name of Land	Description	Claimants	Extent A R P
1	Hulangamuwa Estate	Rubber over 30 years with scattered coconut trees over 40 years and chena	M S Ratnasodi and others, the heirs of late N P Selliah of Hulangamuwa Estate, Matale	15 3 14

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Matale, on December 7, 1956, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 30, 1956, the nature of their interest in the land the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Matale, October 13, 1956

A L PERERA,  
Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LA 3550

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 2,342 Village—Maradurawela

Lot No	Name of Land	Description	Claimants	Extent A R P
1	Gansarapola Estate	Rubber over 40 years interplanted with cocoa 3 years	S Velu Kangany of Barber Estate, Ukuwela	14 0 2
4	Do	do	H S M Mohideen of 8, Harrison Jones Road, Matale	16 3 25
Total				30 3 27

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Matale, on December 10, 1956, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 3, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Matale, October 18, 1956

A L PERERA,  
Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LA 3614

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 2,368 Village—Harasgama (part) and Agalawatta (part)

Lot No	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A	R	P
1	Hulangamuwa Estate	Rubber over 40 years, with scattered coco nut trees over 40 years and chena	M S Ratnasodi and others, the heirs of late N P Selliah of Hulangamuwa Estate, Matale	11	3	6
2	Do	Rubber over 40 years with scattered coconut trees over 40 years	do	1	1	24
3	Do	Rubber over 40 years	do	0	1	13
				<b>13 2 3</b>		

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matale Kachcheri, on December 7, 1956, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 30, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Matale, October 12, 1956

A L PERERA,  
Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No J 55 L 523/LD 7553

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Supplement No 1 to final village plan No 456 Village—Bata ata

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
166	Polgahawatta	Waste land	Don Peneris Mahanama Gunawardana, Bata ata, Hungama	0	0	6 2
167	Kapaneragahawatta	Citronella, 5 years	Abeykoon Jalath Ratnayaka Don Kirigoris, Bata ata, Hungama	0	0	7 1

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing before me at Hungama Police Station, on December 10, 1956, at 2 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 2, 1956, the nature of their interests in the lands the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Hambantota, October 16, 1956.

V P A PERERA,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No J/55 E 86/LD 7527

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Sup No 3 to F V P 265 Village—Medawawwa

Lot No	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A	R	P
46	Palumedawatta	Chena (no cultivation)	Wannachchi Kankanange Don Charls of Moderawana	0	3	28

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Walasmulla Resthouse, on December 12, 1956, at 9 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 4, 1956 the nature of their interest in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Hambantota, October 16, 1956

V P A PERERA  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LD 7308 (Part II)/J/E 134

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Sup No 2 to F V P 265 Village—Medawawwa

Lot No	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A	R	P
44	Dickwellegawatta <i>alias</i> Handugalagawatta	Garden contains 2 coconut and 2 kaju plants 2-5 years, plantain bushes and a masonry well	Arthur Wilfred Wijesingha of Wawwa Walawwa, Modarawana, and Don Andrayas Weerasekara of Hirihyadda, Modarawana (masonry well constructed by Education Department)	0	0	38 7



Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
45	Dickwellegewatta <i>alias</i> Handugalagewatta	Garden contains 2 coconut trees 40 years, 3 jak trees 20-40 years, 1 coconut plant, 2 mango plants, 2 kadju plants, 11 lime plants, 3 del plants and 22 plantain bushes 2-10 years and a tiled masonry school and a masonry latrine	Arthur, Wilfred Wijesingha of Wawwa Wala, Modarawana, and Upasena Weerasekara of Hirilyadda, Modarawana	0	3	36 4

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Walasmulla Resthouse, on December 12, 1956, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 4, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Hambantota, October 16, 1956

V P A PERERA,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LA 2960/J 54 T 458

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

**Description of the lands to be acquired**

Lots to be acquired are depicted in Supplement No 8 to Inset No 5 to F T P No 6, Tamaravillu Village, Sinnakunniya Village Headman's Division, Tampalakamam Pattu, Trincomalee District, Eastern Province

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
2623	Kimniyatotakadu	Low jungle	Dr H Ratnarajah, 115, Rosmead Place, Colombo, Mr H Rajanathan, 6, Kensington Gardens, Colombo, Mr R Saravanamuttu, 175, Vanala Road, Rajagiriya, and Mr C Wijanathan, Nilaveli Gregory's Road, Colombo,	0	0	5 2
2624	P W D road (part)	P W D road	do	0	0	6 5
2627	Kimniya Estate	Coconut garden contains 37 coconut and 7 margosa trees 20-30 years, 40 coconut trees 1 year, 323 palmyrah trees 50-60 years and cement floors of demolished huts and low jungle, (cement floors of demolished huts constructed by the Royal Navy)	do	4	2	36 9
2628	P W D road (part)	P W D road	do	0	1	28 2
2631	Kimniya Estate	Coconut garden contains 10 coconut and 7 margosa trees 20-30 years, 7 coconut trees 1-5 years, 90 palmyrah trees 50-60 years, a permanent thatched madam, a permanent temple, masonry well and cement floors of demolished huts (cement floors of demolished huts constructed by the Royal Navy)	do	0	2	35 9

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at Trincomalee Kachcheri, on November 26, 1956, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 17, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Trincomalee, October 16, 1956

ANTON R McHEYZER,  
Government Agent

**ACQUISITION OF LAND FOR THE IMPROVEMENT TO DUMBUTULUWEWA AND TOPAWEWA BUNDS**

I hereby give notice under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the land described below which is required for a public purpose, viz, for improvements to Dumbutuluwewa and Topawewa Bunds

*Description of land*

All that land called Swarnigewatto, in extent 2 5 acres, situated in Topawewa Village, Tamankaduwa Palata, Polonnaruwa District, and bounded as follows —

- North by paddy land claimed by I C Kuuppu and others
- East by land claimed by P B Dodanwela and Mrs K V E Tirumana,
- South by garden claimed by H M Dingiri Menka and others,
- West by Topawewa Bund Reservation

All persons interested in the aforesaid land are hereby requested to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Polonnaruwa, on November 15, 1956 at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 7, 1956, the nature of their interests in the land, the particulars of their claims to compensation of the said land, the amount of compensation and the computation of such amount

The Kachcheri,  
Polonnaruwa, October 19, 1956

W T JAYASINGHE,  
Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No J 54 E 126/LWA 39

I hereby give notice under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
Plan Combined Supplement No 1 to F V P's 87 and 92 Village—Kohowila Kitulwattagama				
30	Yelverton Estate	Chena	The Estate Co of Uva, Ltd Agents, Messrs Whitall & Co, Ltd, Colombo	2 0 11 7
<b>Total</b>				<b>2 0 11 7</b>

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at Badulla Kachcheri, on December 20, 1956, at 10 30 a m and are hereby requested to notify me in writing (in duplicate) on or before December 13, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Badulla, October 19, 1956

C LUDIENS,  
Assistant Government Agent

## Notices under the Land Development Ordinance

LD/19

### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Kurunegala, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935, at 10 a m on November 28, 1956, at the Kachcheri, Kurunegala, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent

No OM/Kgla 1647  
The Secretariat,  
Colombo, October 15, 1956

H S WANASINGHE,  
for Land Commissioner

Lot No	Name of Permit holder or Applicant	Extent A R P
(4) F V P No 2,499 Village—Kohanegama		
10	H B Lament, Ipalawa, Wariyapola	11 1 29
11		26 2 38
(5) F V P No 1,743 Village—Balagalla		
86	T B Werapitiya, Police Office, Kuliya pitiya	29 1 30

LD/19

### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Kurunegala will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935 at 10 a m on November 28, 1956, at the Kachcheri, Kurunegala, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

W S DE ALWIS,  
for Land Commissioner

Lot No	Name of Permit holder or Applicant	Extent A R P	Lot No	Name of Permit holder or Applicant	Extent A R P			
Particulars of Land to be dealt with								
No OM/Kgla 1647 The Secretariat, Colombo, October 22, 1956								
(1) F V P No 2,399 Village—Kallanchiya								
9 0	H P Surabiel Appuhamy, Kaluaggala, Kosgama	20 0 28	Particulars of Land to be dealt with					
17		29 3 19						
(2) F V P No 39. Village—Netiya								
134	R S Balasooriya, Kachcheri, Colombo	26 2 22				7	Miss Daya de Soysa, 150, Negombo Road, Kurunegala	12 3 34
(3) F V P No 2,499 Village—Kohanegama								
16	W M Kiri Banda, Bamunakotuwa, Wariyapola	1 1 19				Particulars of Land to be dealt with		
18		9 3 27						

### LAND KACHCHERI NOTICE

APPLICATIONS are hereby invited for the allotment of Crown lands, the particulars of which are given below

2 All applications which should be substantially in the form given below must reach the Government Agent, Ratnapura, on or before 12 noon on November 26, 1956

3 A Land Kachcheri will be held at 9 30 a m on December 6, 1956, at the Kachcheri, Ratnapura, for the purpose of selecting suitable applicants to receive the lands Every applicant should attend the Land Kachcheri in person or depute someone in writing to represent him If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri the Government Agent may presume that the applicant does not wish to pursue his application further

4 Every selected applicant will be required to deposit immediately his selection is notified, a sum calculated at Rs 3 per acre of the land proposed to be alienated to him This deposit will not be refunded if owing to any act or omission of the applicant, Government is put to the expense of an unnecessary survey The decision of the Land Commissioner whether such deposit may in any particular case be refunded or not, shall be final

5 Applications from persons belonging to the following income groups will be considered —

Persons having an income of less than Rs 12,000 per annum if unmarried and Rs 24,000 per annum if married The maximum extent which will be alienated to an applicant will be 8 acres

6 The last notice of assessment issued by the Income Tax Department should be produced at the Land Kachcheri in proof of income Preference will be given to suitable applicants from Ratnapura District

6 Tenure under the Land Development Ordinance will be given to selected applicants The annual payment will be 4 per cent of the unimproved value of the land

7 The lands indicated in the schedule are reported to be generally suitable for tea, oranges, mandarins, grapefruit, coconuts and coffee

The selected applicant will be required to develop the lands in permanent crops according to an approved programme of development

8 Any further particulars can be had from the Government Agent of Ratnapura

**Particulars of Land**

Name of Village	Korale	Pattu	Plan No	Lot No	Extent		
					A	R	P
Muttetuwegama	Kadawata and Meda	Talapotagam Pattu	J V P 571	316	122	3	22

The Kachcheri,  
Ratnapura October 22, 1956

A E GOGGFRLY MORAGODA,  
Government Agent

**APPLICATION FOR AN ALLOTMENT OF CROWN LAND FROM THE VILLAGE OF MUTTETUWEGAMA (AS PER NOTIFICATION IN GAZETTE OF OCTOBER 26, 1956)**

- 1 Name of applicant and address \_\_\_\_\_
- 2 Permanent residence \_\_\_\_\_
- 3 Occupation \_\_\_\_\_
- 4 Whether Ceylonese \_\_\_\_\_
- 5 Whether married or not and number of Dependants \_\_\_\_\_
- 6 Annual income according to the last notice of assessment by the Income Tax Department \_\_\_\_\_
- 7 What cash reserves are there, if any \_\_\_\_\_
- 8 Particulars of private land owned and how utilised —
 

Highland	Paddy
A R P	A R P
- 9 Particulars of any Crown lands held on Lease or under the L D O and how utilised —
 

Highland	Paddy
A R P	A R P
- 10 What crops you propose to grow \_\_\_\_\_
- 11 Amount prepared to be invested annually \_\_\_\_\_
- 12 Particulars of Agricultural knowledge or experience, if any \_\_\_\_\_
- 13 If land is allotted whether the applicant proposes to live on the land \_\_\_\_\_

Date \_\_\_\_\_

Signature of Applicant

**Miscellaneous Land Notices**

LJ 848 (LS)

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

NOTICE is hereby given that the Vaddakachchi Colony Co operative Agricultural Production and Sales Society, Kilinochchi, has applied for the lease of Crown Land about 2 acres in extent, viz lot 911 ex B O P 536/6/7B relating to Right) Bank, Karachchi Scheme, bounded—

- North by lot 919 and 920,
- East by lot 918,
- South by mam channel and road,
- West by lot 920

for their combined go down and retail grain store and other buildings

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- (a) Term 99 years,
- (b) Rent Rs 10 per annum,
- (c) The lessee shall within one year from the commencement of the lease erect a go down and store and soon as possible a suitable rice hulling plant and put up quarters for the staff, to the satisfaction of the Government Agent, Jaffna,
- (d) The lessee shall use the land for the purposes stated at (c) above and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks of the date hereof

4 The Notification in Gazette No 10,906 of March 28, 1956, relating to the lease to the Vaddakachchi Colony Co operative Agricultural Production and Sales Society, Kilinochchi, of lot 913 ex B O P of lands under the Right Bank, Karachchi Scheme for a similar purpose is hereby cancelled

W W J MENDIS,  
Colombo, October 26, 1956 for Land Commissioner

LS 3687

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Edirisinghe Mudiyanseledara Wjeratne and Filipitiya Herath Mudiyansele Kalu Banda Herath, trustees of Kotuwagedera Rural Development Society, have applied for a lease of land ½ acre in extent, from lot 4 part) in P P A 2,227 (the block set apart for communal

E 6

purposes), situated in Wanduramulla village, Matale District, for the purpose of putting up a meeting hall and a reading room

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 5 years,
- (b) Rent Rs 4 per annum,
- (c) The lessees shall, within one year of the commencement of the lease, erect a meeting hall and a reading room on the land to the satisfaction of the Government Agent, Matale,
- (d) The lessees shall use the land as a site for the meeting hall and reading room and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date thereof

W W J MENDIS,  
Colombo 1, October 26, 1956 for Land Commissioner

LK 5

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that the Warden, St Thomas' College, Gurutalawa, has applied for the lease of lots 89, 90 and 93 in F V P 189, Gurutalawa village, Welimada, Badulla District, in extent 10A 0R 10P, for the cultivation, of vegetables and fodder grasses This extent of land is held on a lease issued on November 1, 1946, at an annual rental of Rs 5 The lease expires on October 30, 1956 The present application is for a renewal of the lease The land contains fodder grass and red gum trees about 20 years old

2 The extent is available for lease It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 10 years,
- (b) Rent Rs 300 per annum,
- (c) The lessee shall not erect any buildings on the land,
- (d) The lessee shall use the land for the cultivation of vegetables and fodder grasses, and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,  
Colombo, October 26, 1956 for Land Commissioner

LK 34

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Mr Pothupitiya Kankanamalage Somapala of Polonnaruwa has applied for a lease of a piece of Crown land about 2A 2R. 0P in extent, depicted as part of lot 74 in I S P P 36 situated in the village of Topawewa in Meda Pattu in the D R O's division of Tamankadu Palata, Polonnaruwa District for paddy cultivation

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- (a) Rent Re 1/50 per acre per annum,
- (b) Term 5 years
- (c) The lessee shall within six months from the commencement of the lease construct sump ponds measuring 5 ft long 5 ft wide and 2½ ft deep in the lowest corner of each 'liyadde' or paddy plot,
- (d) Trenches 3 ft wide, 1½ ft deep and 30 ft long shall be constructed along the length of the lower bund to serve as a refuge for the fish in the event of any damage to the bunds or unexpected shortage of water,
- (e) The earth excavated from the sump ponds and the trenches shall be used to raise the levels of the bunds in order that at least 4 inches of water may be allowed to remain under the growing paddy,
- (f) The lessee should permit access to the land to officers of the Fisheries Department at all times in order that paddy cum fish farming experiments might be carried out,
- (g) The lessee shall use the land for paddy cultivation and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS  
for Land Commissioner

Colombo, October 26, 1956

LK 34 A

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Mr Rajapathranalage Damba deniya of Polonnaruwa has applied for a piece of Crown land about 2 acres in extent depicted as lot 77 in I S P P 36 situated in the village of Topawewa in Meda Pattu in the D R O's Division of Tamankadu Palata, Polonnaruwa District for Paddy cultivation

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- (a) Rent Re 1 50 per acre per annum,
- (b) Term 5 years,
- (c) The lessee shall within six months from the commencement of the lease construct sump ponds measuring 5 ft long 5ft wide and 2½ ft deep in the lowest corner of each, 'liyadde' or paddy plot,
- (d) Trenches 3 ft wide, 1½ ft. deep and 30 ft long shall be constructed along the length of the lower bund to serve as a refuge for the fish in the event of any damage to the bunds or unexpected shortage of water,
- (e) The earth excavated from the sump ponds and the trenches to be used to raise the levels of the bunds in order that at least 4 inches of water may be allowed to remain under the growing paddy
- (f) The lessee should permit access to the land to the officers of the Fisheries Department at all times in order that paddy cum-fish farming experiments might be carried out,
- (g) The lessee shall use land for paddy cultivation and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,  
for Land Commissioner

Colombo, October 26, 1956

LS 3434

**NOTIFICATION UNDER SECTION 21 (2)  
OF THE REGULATIONS**

NOTICE is hereby given that the Kandy Carpentry Society Ltd, Mawilmada has applied for lease of about three rods of Crown land from lot 70 in Kandy Town S S I 25/13 2W, situated at Mahaiyawa in Kandy District for the purpose of constructing its workshop

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- (a) Term 10 years,
- (b) Rent Rs 262 50 per annum

(c) The lessee shall within one year from the commencement of the lease erect a Carpentry Workshop on the land to the satisfaction of the Government Agent, Kandy

(d) The lessee shall use the land as a site for a Carpentry Workshop and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced to me within six weeks from the date hereof

W W J MENDIS,  
for Land Commissioner

Colombo, October 26, 1956

LJ 706

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

FURTHER to the notification No LJ 706 of September 7 1956, published in *Gazette* No 10,968 of September 7, 1956, it is hereby notified that the period for receiving objections to the proposed lease as stated in para 3 of the said notification has been extended for another 8 weeks from the date of this notice

W W J MENDIS,  
for Land Commissioner.

Colombo, October 26, 1956

LJ 996

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs Rajamuni Dewelage Sēpala, Rajamuni Dewelage Dotuwa, Randunupura Dewage Sawuru, all of Ambakote trustees of the Sri Sucharitha Waidana Samitiya, have applied for a lease of Crown land about 5 acres in extent, from lot 97A in F V P 50, situated in the village of Gonadeniya, Weuda Willu Hatpattu of the Kurunegala District, for the establishment of a "meditation centre" thereon

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Rent Rs 7 50 per annum,
- (b) The lessees shall, within one year from the commencement of the lease, erect on the land to the satisfaction of the Government Agent, Kurunegala, a hall 25' × 12 three meditation chambers (Kuti), two to be out of the caves that exists on this land, a 90 feet long "Sakman Maluwa", similar passage with a roof, a pond or well and lavatories,
- (c) The lessees shall use the land as a site for a meditation centre and for no other purpose
- (d) The lessees shall, within 6 months from the date of the completion of the buildings, dedicate them by deed approved by the Public Trustee In that event, the land will be leased to the Trustee or the Controlling Viharahupathi, as the case may be for a term of 99 years

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,  
for Land Commissioner.

Colombo, October 26, 1956

No LJ 879

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs Wijesekera Mudiyansele Weerasekera of Boralande, Gurutalawa, and Wijesekera Mudiyansele James Appu of Deiyianneerawe, Boralande, Gurutalawa the trustees of the "Sri Sugatha Vijayasingharamaya Punnayawaidena Samitiya", Boralande, have applied for a lease of about ½ acre of Crown land from lot 520 in F V P 456 situated at Boralande, Dambawunpalata, Udukinda Division of the Badulla District, for the construction of a Dagoba, Avasa, and a Shrine room as extensions to the temple standing on the adjoining private lot 195 in F V P 456

2 The land applied for is available It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others, —

- (a) Rent Re 1 per annum,
- (b) The lessees shall, within nine months of the commencement of the lease, construct on the land, to the satisfaction of the Government Agent, Badulla, a Dagoba, Avasa, and a Shrine room (hereinafter referred to as extensions to the temple),
- (c) The lessees shall use the land as a site for extensions to the Buddhist temple and for no other purpose

(d) The lessees shall within 6 months from the date of the completion of the buildings dedicate them by a deed formally approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or the Controlling Viharadhpathi of the temple, as the case may be, for a term of 99 years.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W W J MENDIS,  
for Land Commissioner

Colombo, October 26, 1956

(c) The lessee shall, within 1 year from the date of the commencement of the lease, erect on the land a school building to the satisfaction of the Government Agent, Kalutara.

(d) The lessee shall use the land as a site for a school and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within 6 weeks from the date hereof.

W W J MENDIS,  
for Land Commissioner

Colombo, October 26, 1956

No LJ 923

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that the Buddhist Theosophical Society Ltd, Colombo, has applied for a lease of about 2 acres of Crown land from the land called Imbulahena situated in the Village of Urugala, Rayigam Korale of the Kalutara District, for the construction of a school building for the proposed KL/Urugala S M (B T S) School.

2 The land applied for is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Rent Rs 10 per annum,
- (b) Term 99 years,

**SALE OF LEASE OF THE AGRICULTURAL DEPARTMENT  
MANGO BLOCK, TABBOWA**

NOTICE is hereby given that the sale by public auction the lease of the Agricultural Department Mango Block, situated at Tabbowa, Raja Wannu Pattu in the Administrative District of Puttalam fixed for November 10, 1956, at 10 a.m., at the Puttalam Kachcheri and published in the *Government Gazette*, No 10,976 of September 28, 1956 is cancelled.

The Kachcheri, Government Agent, Puttalam  
Puttalam, October 15, 1956

**NOTICE**

IT is hereby notified for general information that in view of the Public Holiday on Thursday, November 1, 1956, all notices and advertisements for publication in the *Ceylon Government Gazette* of November 2, 1956, should reach the Government Press not later than 4 p.m. on Monday, October 29, 1956.

Government Press,  
Colombo, October 22, 1956

BERNARD de SILVA,  
Government Printer